



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,151 — FRIDAY, SEPTEMBER 15, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents :—		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	—	North-Western Province	—
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—	Land Acquisition Notices	957
North-Central Province	—	Notices under the Land Development Ordinance	969
Province of Uva	—	Land Redemption Notices	969
Province of Sabaragamuwa	—	Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	970
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land/servitude described below is needed for a public purpose and will be acquired under the provision of that Act :—

All that land called Periyavalavu, in extent 1 A. 3 R. 18.6 P., described as lot 1 in P. P. A. 938, situated at Challi Village, Kaddukulam Pattu of Trincomalee.

Colombo, September 4, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Q. 3125

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :—

An allotment of land called Mutteettuwa, situated in Walpola, described as lot 1 in Preliminary Plan No. A 2,653, in extent 1 A. 3 R. 39.4 P.

Ref. No. J/HLG/390.
Colombo, August 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Declaration

(Under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950)

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :—

An allotment of land called Puwakwattehehena, in extent about 2 acres, forming a part of Sirisili Estate and situated in Pallegama Village in Morawak Korale.

Colombo, August 5, 1950.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

957—J. N. B 1085-628 (9/50)

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, as required by section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

Description of the land to be acquired:—

P. P. A 2,727. Village—Mugurugampola-Handurumulla

Lot	Name of Land	Name of Claimant	Extent		
			A.	R.	P.
1	Kahatagahakurunduwatta	L. A. Dassanaiké of Doolhena estate, Kadugannawa	26	2	15
2	Do.	do.	0	0	27

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at this Kachcheri on October 17, 1950, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 10, 1950, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, September 11, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, as required by section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

Preliminary Plan No. A 2,819—Habarakada, Panagoda and Homagama villages

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Edahorawatta	Coconut garden 40 years, contains 1 permanent and 3 temporary buildings	Dewagamage Noihami, ditto Menchinona, Habarakada, Homagama disputed by Dewagamage Simeon, Mullegama, Homagama	0	0	26
2	Wekandewatta	Coconut garden 7-12 years, contains 4 temporary buildings	Kapuruge Davith Singho, Habarakada, Homagama	0	1	8
3	Edahoredeniya	Paddy field	Kapuruge Nonnahami, ditto Johanis, ditto Davith and ditto Dolpisingho, all of Habarakada, Homagama	1	0	16
4	Do.	do.	Hettarachchige Themans, Dewagamage Menchinona, Habarakada, Homagama, disputed by Dewagamage Simeon, Mullegama, Homagama	0	3	19
5	Do.	do.	Kapuruge Nonohami, ditto Johanis, ditto Davith Singho, ditto Dolpisingho, all of Habarakada, Homagama	1	0	18
6	Do.	do.	Malawige William Singho of Habarakada, Homagama	0	3	16
7	Do.	do.	Colombage Mathes Appu, Habarakada, Homagama	0	2	11
8	Do.	do.	Kapuruchchige Don Robosingho, Homagama	0	3	20
9	Do.	do.	Vitanage alias Tantirigamage Thomas, Vitanage alias Tantirigamage Hendrick and Vitanage alias Tantirigamage Carolis, Habarakada, Homagama	0	2	14
10	Do.	do.	Vitanage alias Tantirigamage Podinona, Habarakada, Homagama	0	0	16
11	Do.	do.	The Habarakada Buddhist Temple, Trustee: Vitanage alias Tantirigamage Thomas, Habarakada, Homagama	0	0	30
12	Do.	do.	Vitanage alias Tantirigamage Podmona of Habarakada, Homagama, Vitanage alias Tantirigamage Pemawathie, Panniptiya	0	3	16
13	Do.	do.	Vitanage alias Tantirigamage Pemawathie of Panniptiya and Vitanage alias Tantirigamage Podinona, Habarakada, Homagama, disputed by J. A. Egginona, Aturugiriya	0	0	9
14	Do.	do.	Samarage Siriyawathie, Panagoda, Homagama	0	2	9
15	Do.	do.	Vitanage alias Tantirigamage Dulihani, Habarakada, Homagama	0	1	22
16	Do.	do.	Hatanagalage Romanis Perera, ditto Cornelis Perera, ditto Juwanis Perera, ditto Podinona Perera, ditto Podihani Perera, all of Aturugiriya, Emalina Weerasekera, 214, Peradeniya, Kandy, Ratnayake Mudiyansele Mudalihani, Homagama and Thomas David Weerasekera, 214, Peradeniya Road, Kandy	1	3	21
17	Do.	do.	Vitanage alias Tantirigamage Deonis, Vitanage alias Tantirigamage Neposingho, both of Habarakada, Homagama	0	3	21
18	Do.	do.	Vitanage alias Tantirigamage Davith, Habarakada, Homagama	0	0	36
19	Do.	do.	Hatanagalage Romanis Perera, ditto Juwanis Perera, ditto Cornelis Perera, ditto Podinona Perera, ditto Podihani Perera, all of Aturugiriya, Emalina Weerasekera, 214, Peradeniya Road, Kandy	1	2	1
20	Do.	do.	Vitanage alias Tantirigamage Deonisingho, Vitanage alias Tantirigamage Neposingho, both of Habarakada, Homagama	0	2	20
21	Do.	do.	Vitanage alias Tantirigamage Davith, Habarakada, Homagama	1	0	9
22	Do.	Paddy field and owita	Kotalawalage Menchohami, ditto Sinnappu, both of Panagoda, Homagama, disputed by Waduwalage Baby Perera of Kottawa	1	1	39
23	Do.	Paddy field	Kanattage Kumatheris, ditto Angohami, ditto Sepalahami, ditto Podihani, ditto Helenahani, ditto Elisahani, Tuduhena Podinona, all of Habarakada, Homagama	0	2	30
24	Edahoredeniya, Horagahadeniya	do.	Vitanage alias Tantirigamage Brumpysingho, Vitanage alias Tantirigamage Hendricksingho, both of Habarakada, Homagama	0	3	15
25	Do.	do.	Henadirage Johnsingho, Habarakada, Homagama	0	1	33
26	Edahoredeniya	Paddy field and owita	Jayasena Kotalawala, Habarakada, Homagama	0	2	23

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me, at this Kachcheri, on October 19, 1950, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 12, 1950, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, September 5, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, as required by Section 7, of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose:—

Preliminary plan No. A. 2,819.—Habarakada, Panagoda and Homagama Villages.

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
26½	Edahoredeniya	.. Paddy field	.. Kanattage Kumatheris, ditto Angohami, ditto Sepalahami, ditto Podihami, ditto Helenahami, ditto Elisahami, Tuduhenege Podinona, all of Habarakada, Homagama	0	2 3
27	Edahoredeniya, Godakella	.. do.	.. Koralege Martin of Mullegama, Homagama	0	1 38
28	Edahoredeniya	.. do.	.. Chandra Kotalawala, Habarakada, Homagama	0	2 21
29	Do.	.. do.	.. Edrisena Kotalawala (minor) by his guardian D. B. Kotalawala of Habarakada, Homagama	0	1 2
30	Do.	.. Paddy field and owita contains one coconut tree 40 years	.. Vitanage <i>alias</i> Tantrigamage Piyasoma, Habarakada, Homagama	0	1 15
31	Do.	.. Paddy field	.. Vitanage <i>alias</i> Tantingamage Podisingho of Habarakada, Homagama and Waduwwalage Baby Perera of Kottawa	1	3 21
32	Horagahadeniya	.. do.	.. Marthelis of Homagama	0	1 35
33	Godagedaradeniya, Godagamakumbura	.. do.	.. D. Charlis Alwis Jayasinghe, D. Edwin Alwis Jayasinghe, D. Podinona Jayasinghe, D. Peiris Jayasinghe, D. Pabilis Jayasinghe, D. Emis Jayasinghe, Dassanayakege Menchinona, Epasinge William, ditto Chalosingho, ditto Hendrick, all of Godagama, Homagama	0	2 22
34	Arambekumbura <i>alias</i> Godagedaradeniya, Godagamakumbura	.. do.	.. Panagoda Radage Jusey Fernando, Aruggoda Radage Siyadoris Fernando, Aruggoda Radage Nadoris Fernando, ditto Radage Noiya Fernando, Aruggoda Radage Marthelis Fernando, Weerappul Radage Ana Fernando, P. A. Widiyawardena, all of Panagoda, Homagama and L. J. M. Peiris, Rippleworth, Turret Road, Colpetty	3	1 10
35	Godagedaradeniya	.. Coconut garden 40 years, contains a temporary building	.. Panagoda Radage Jusey Fernando, Aruggoda Radage Siyadoris Fernando, Aruggoda Radage Nadoris Fernando, ditto Radage Noiya Fernando, ditto Radage Marthelis Fernando, P. A. Widiyawardena, Weerappul Radage Ana Fernando, all of Panagoda, Homagama and L. J. M. Peiris, Rippleworth, Turret Road, Colpetty	0	2 30
36	Arambedolekumbura	.. Paddy field	.. Hettiarachchige Podinona of Owitigama, Migoda, Madapatage Martin of Owitigama, Migoda, Matarachchi Vidanelage Hendricksingho (Senior), Homagama, Matarachchi Vidanelage Hendricksingho (Junior), Matarachchi Vidanelage Meimona, Matarachchi Vidanelage Sinnappu, all of Homagama, Matarachchi Vidanelage Robosingho of Habarakada, Homagama, H. E. D. Perera of Nidiyagala, Homagama, Hettiarachchige Obies Surabiel (Senior), Hettiarachchige Obies Surabiel (Junior), Hettiarachchige Suwaris, Hettiarachchige Bempy, Hettiarachchige Abraham, Hettiarachchige Carols, all of Panagoda, Homagama and Matarachchividanelage Tikonis of Panagoda, Homagama	4	3 16
37	Arambedola, Galdolekumbura	.. do.	.. Matarachchi Vidanelage Pabilis, ditto Johnsingho, both of Homagama, Matarachchi Vidanelage Cornelis of Homagama and Matarachchi Vidanelage Tikonis of Panagoda, Homagama	0	3 23
38	Galdolekumbura	.. do.	.. Hettiarachchige Carols of Panagoda, Homagama, and H. Agostinhami, Homagama	0	0 22
39	Pitakella	.. Owita contains vegetables and a temporary building	.. H. E. D. Perera, Nidiyagala, Homagama and Hettiarachchige Carols, Panagoda, Homagama	0	1 3
40	Do.	.. Paddy field	.. H. E. D. Perera, Nidiyagala, Homagama	0	1 27
41	Arambedoleowita	.. Coconut garden 30 years contains three temporary buildings	.. Hettiarachchige Podinona and Madapatage Martin, both of Owitigama Migoda, Matarachchi Vidanelage Hendricksingho (Senior), Matarachchi Vidanelage Hendricksingho (Junior), Matarachchi Vidanelage Meimona, Matarachchi Vidanelage Sinnappu, all of Homagama, Matarachchi Vidanelage Robosingho of Habarakada, Homagama, H. E. D. Perera of Nidiyagala, Homagama, Hettiarachchige Obies Surabiel (Senior), ditto Surabiel (Junior), ditto Suwaris, ditto Bempy, ditto Abraham, ditto Carols, all of Panagoda, Homagama	0	3 28
42	Morattawatta	.. Coconut garden and cinnamon 40-50 years contains 1 permanent and 1 temporary buildings	.. A. N. de Silva and his wife K. Roslin F. Karunaratne, 10, Fussel's Lane, Wellawatta	6	2 11
43	Do.	.. Cinnamon over 50 years	.. John Abeysinghe and his wife K. Nancy F. Karunaratne, both of 10, Hena Road, Ratmalana, Mt. Lavinia	6	2 0
44	Do.	.. Cart track	.. A. N. de Silva and his wife K. R. Roslin F. Karunaratne, John Abeysinghe and his wife K. Nancy F. Karunaratne, M. J. Peiris and his wife K. Dora F. Karunaratne, all of 10, Fussel's Lane, Wellawatta and P. D. Romanis of Homagama	0	1 1
45	Morattawatta	.. Cinnamon over 50 years contains an earth well	.. M. J. Peiris and his wife K. Dora F. Karunaratne, 10, Fussel's Lane, Wellawatta	6	2 27
46	Morattahena	.. Cinnamon 30 years and coconut garden 10-30 years contains 1 permanent and 1 temporary buildings	.. P. D. Romanis of Homagama	11	2 16
47	Goda Idam Kattiya	.. Coconut garden 30 years, cinnamon 30 years, rubber 20 years, and a portion interplanted with cinnamon, rubber and coconut 30 years contains 3 temporary buildings	.. Dewage <i>alias</i> Liyanage Davjthsingho and Perumbuliachchige Arnolis, both of Homagama	14	3 39
48	Galabodawatta	.. Coconut garden 30 years contains a temporary building	.. Heiyantuduwege Arnolis Perera, Habarakada, Homagama	0	0 32

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
49	Galdola, kumbura, owita	Galdole- Paddy field and owita contains vegetables and 5 arecanut trees 20 years and coconut garden 40 years	Perumbuliachchige William, ditto Obies, ditto Davithsingho, ditto Angohami, ditto Aron, ditto Luvisahami, ditto Ransahami, heirs of Perumbuliachchige Siyadoris, all of Habarakada, Homagama	4 0 2
50	Godakelewatta	.. Rock and garden 1 year ..	Perumbuliachchige Wilham Singho of Habarakada, Homagama	0 2 7
51	Do.	.. Rock and garden 1 year ..	Perumbuliachchige Aronsingho, Habarakada, Homagama	0 2 29
52	Do.	.. Coconut garden 40 years contains one permanent and two temporary buildings	Perumbuliachchige Angohami, Habarakada, Homagama	0 1 23
53	Do.	.. Coconut garden and owita 40 years contains four temporary buildings	Perumbuliachchige Martin singho, ditto Normis Singho, ditto Ruben Singho, ditto Nepo Singho of Habarakada, Homagama	0 1 33
54	Do.	.. Coconut garden 40 years, contains four temporary buildings	Perumbuliachchige William Singho, Habarakada, Homagama	1 0 13
55	Do.	.. Coconut garden 5-40 years and cinnamon 40 years contains five temporary buildings	Matarachchi Vidanelage Peressingho, Habarakada, Homagama	1 2 2
56	Do.	.. Coconut garden 40 years contains 3 temporary buildings	Perumbuliachchige Aronsingho of Habarakada, Homagama	1 0 13
57	Do.	.. Rubber 30-40 years, coconut garden 40 years and rock	Hettiarachchige Don Pabilis Appuhami and Hettiarachchige Issabelahami of Homagama	4 2 20
58	Do.	.. Coconut garden 40 years contains two temporary buildings	Perumbuliachchige Obies, ditto Babbusingho, both of Habarakada, Homagama	0 3 39
59	Do.	.. Coconut garden 40 years, contains three temporary buildings	Kuruppuachchi Manatunge Cornelis and Perumbuliachchige Missihami of Habarakada, Homagama	1 1 32
60	Do.	.. Coconut garden 40 years contains three temporary buildings	Raigamage Luvisa Fernando, care of Simeon Appuhami of Mudinagoda, Yakbedda Road, Rajagiriya	0 3 2
61	Do.	.. Coconut garden 5-40 years contains a few cinnamon bushes 10 years and one temporary building	Satarasinachchige Hendricksingho of Habarakada, Homagama	0 2 31
62	Do.	.. Cinnamon and rubber (interplanted) 30 years and coconut garden 40 years contains two permanent and two temporary buildings	Satarasinachchige Hendricksingho, Habarakada, Homagama	3 0 15
63	Petakelekumbura	.. Paddy field and owita contains one temporary building	Matarachchi Vidanelage Subaneri, ditto Perissingho, ditto Podisingho alias Sinnappu, Matarachchi Vidanelage Berppusingho, all of Homagama	0 2 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me, at this Kachcheri, on October 20, 1950, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 13, 1950, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, September 5, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

Q 3393.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary Plan No. A 2,731. Village—Weragoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kakkelewatta	.. Coconut estate contains 41 coconut, 1 bedidel and 2 jak trees 70 years, 115 coconut trees 15 years, 47 coconut trees and 1 kitul tree 10 years	J. H. T. Perera, Kuruwa Walawwa 60, Kuruwa Street, Colombo	4 3 32.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at this Kachcheri on October 23, 1950, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 16, 1950, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, September 12, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for conversion of Kahawa Halt at 57 miles on the Coast Line of the C. G. R. into a crossing station, to wit:—

Preliminary plan No. A 1,203. Village—Kahawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Talendagewatta	.. Coconut garden contains 2 coconut trees 5-10 years	Kandauda Marthenis de Silva of Kahawa, Telwatta	0 0 1.2
2	Do.	.. Garden (no cultivation)	Nugage Winni Wijenaka of Kahawa, Telwatta and M. R. Gurusingha of Weragoda, Meetiyagoda	0 0 0.9
3	Do.	.. Coconut garden contains 10 coconut trees 100 years, 10 coconut trees 10 years and 13 coconut trees 5 years	E. Mandawala of Weragoda, Meetiyagoda	0 0 24.5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent.		
				A.	R.	P.
4	Lennunuwatta <i>alias</i> Hunu-gewatta	Coconut garden contains 18 coconut trees 75 years, 6 coconut and 1 domba tree 40 years, 1 abandoned masonry well and a permanent building ruins	L. H. Paranavitana of Kahawa, Telwatta	0	1	6 6
5	Horagahawatta	Coconut garden contains 16 coconut trees 75 years	E. H. D. Wijewickrama of Godagama, Telwatta, W. Vendabona and L. H. Paranavitana, both of Kahawa, Telwatta	0	0	21 8
6	Pokunewatta	Coconut garden contains 9 coconut trees 100 years and 1 coconut tree 20 years	E. H. D. Wijewickrama of Godagama, Telwatta	0	0	21 4
7	Pinkella <i>alias</i> Kahavitane-gewatta	Coconut garden contains 1 coconut tree 100 years	Kuruppukanda Temple, Chief Trustee: Baddegama Piyadassi Thero of Kuruppukanda Temple, Telwatta	0	0	6 6
8	Kotagewatta	Coconut garden contains 6 coconut trees 10 years	Nugage Don Francis of Godagama, Telwatta	0	0	34 4
9	Bandarawatta	Coconut garden contains 92 coconut trees 75 years	Ruwanguru Somasiri de Silva of Kandegoda, Ambalangoda	0	2	27 3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ambalangoda Resthouse, on October 11, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, September 6, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

LB. 1,375.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for widening Lindagawawatta Road at Galbokka, to wit:—

Preliminary plan No. A 1,222. Village—Galbokka, within the U. C. Limits of Welgama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Lindagawawatta, part of assessment No. 1,422A in ward No 5	Garden contains a masonry wall and a stone fence	S. L. M. Hamdom Hadjar of Galbokka Welgama	0	0	0 94

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Welgama Divisional Revenue Officer's Office on October 17, 1950, at 3.30 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matara, September 11, 1950.

H. C. GOONEWARDENA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, alienation to peasants under the L. D. O. in exchange for an equal extent of crown land, to wit:—

Supplement No. 3 to final village plan No. 260. Village—Vitarandeniya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
286	Masmargahakoratuwa	Citronella 20 years	Ratnayake Kankanange Davith Appu of Pahala-Belgalla, Beliatta	2	2	31 9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Belhatta Town Council, on October 16, 1950, at 3 p.m. and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, September 7, 1950.

A. B. S. N. PULLENAYAGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for reservations for the irrigation channels under the Wauwa, Okawela and Pattiyawela anicuts, Kiroma Oya anicut scheme in the Hambantota District, Southern Province, to wit:—

Supplement No. 5 to F. V. P. 263. Village—Pallattara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
512	Mumthagaha-atamaga	Chena	K. Rathnajothe Thero of Pallattara	0	0	17 0

Supplement No. 1 to F. V. P. 264. Village—Modarawana

330	Pansalahena	Citronella 15 years	Urugamuwe Panna Tissa Thero of Kendala, Kotambe	0	0	6 3
331	Matara	Paddy field	(a) R. Babusin Appuhamy of Pallattara, (b) Dona Floria Dissanayake of Okawela, (c) Urugamuwe Panna Tissa Thero of Kendala, Kotambe	0	1	8 8

Supplement No. 2 to F. V. P. 272. Village—Kendala, Kotambe

96	Alutwatta <i>alias</i> Mahakoratuwa <i>alias</i> Galewela Kumbura	Paddy field and coconut garden contains 16 coconut trees 20 years and part of channel	Wanni Arachchige Udenis of Kendala Kotambe	0	1	38 5
98	Geeganagewatta	Citronella 5 years contains part of a channel	Urugamuwa Pannatissa Thero of Kendala Kotambe	0	0	17 5
99	Do.	Chena	do.	0	0	4 1
100	Palupansalwatta	do.	do.	0	0	3 8
101	Do.	Chena contains part of channel	do.	0	0	5 8
102	Migahahena <i>alias</i> Migahawatta	Coconut garden contains 1 coconut tree 25 years and part of channel	Kodikara Hallagodage Lokuhamy of Kendala, Kotambe	0	0	8 8
103	Do.	Garden contains 1 jak tree 25 years, 2 arecanut trees 20 years and part of channel	Gamachchige Sawunhamy ditto	0	0	7 6
104	Nikketiweruppa <i>alias</i> Mahagedarawatta	Coconut garden contains 3 coconut trees 10-12 years, 1 jak tree 50 years and part of channel	Kuruppu Arachchige Heenmahathmaya <i>alias</i> Dimoris of Kendala, Kotambe	0	0	21 3

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
105	Pelawatta ..	Coconut contains garden 4 coconut trees and 8 arecanut trees 10 years and part of channel	(1) Weerakoonge Don Carolis of Kendala, Kotambe, (2) Gunewardena Liyanage Disneris, ditto, (3) Wijesinge, Dionis of Okawela	0	0 11.7
106	Gurugahakoratuwa ..	Coconut garden contains 4 coconut trees and 8 arecanut trees 10 years and part of channel	(1) Gunasekera Wijesurige Andiris of Kendala, Kotambe, (2) ditto Malhamy ditto, (3) ditto Hany ditto, (4) Jango Podi Appuhamy ditto	0	0 14
107	Medawatta ..	Coconut garden contains 4 coconut trees 25-50 years, 3 arecanut trees 5-25 years and part of channel	Wirakoonge Don Carolis of Kendala, Kotambe	0	0 14.1
108	Path ..	Path contains part of channel	Crown	0	0 0.5
109	Oyagawakoratuwa ..	Coconut garden contains 12 coconut trees 5-8 years, 2 coconut trees 50 years and part of channel	Gamachchige Sawunhamy of Kendala, Kotambe	0	0 32
110	Gomagewatta ..	Coconut garden contains 8 coconut trees 30 years and part of channel	Jasin Arachchige Andiris ditto	0	0 11.6
111	Udugamayapittenna ..	Paddy field contains part of channel	Gamachchige Sawunhamy ditto	0	0 6.3
112	Do. ..	do. ..	Wijesinge Don Pedirick ditto	0	0 4.2
113	Godagedarawatta ..	Coconut garden contains 4 coconut trees 5 years and 1 coconut tree 60 years	Lokugamage Heen Appu ditto	0	0 6.1
114	Kottambeghamulana ..	Paddy field contains part of channel	Gamachchige Sawunhamy ditto	0	0 29
115	Mahawatta alias Nohoragahakoratuwa	Coconut garden contains 41 coconut trees 20-50 years, 30 arecanut trees 5-15 years, 1 mango tree 6 years, 1 jak tree 10 years, 1 orange tree 15 years	Singarakkara Heena ditto	0	1 6.4
116	Rotambegewatta ..	Citronella 20 years	Wanni Arachchige Dingihamy of Pallattara	0	0 8.3
117	Rathmalgahadeniya ..	Paddy field	Gamachchige Sawunhamy of Kendala, Kotambe	0	0 21.7
118	Pahalawatta ..	Garden contains 1 coconut tree 60 years	Wanni Arachchige Don Peneris Kendala, Kotambe	0	0 24.7
119	Lansiyagamebeliakul bura	Kum- Paddy field	Ratnasinghe Arachchige Babusina Appuhamy of Pallattara	0	0 3.8
Supplement No. 2 to F. V. P. 274. Village—Udugalmote					
60	Pansalawatta ..	Coconut garden contains 5 coconut trees 30 years and part of channel	Rathnayaka Arachchige Don Charlis, Udugalmote, Don Andrayas Dissanayake ditto	0	0 26.1
61	Aadarapaspeleatmaga ..	Open waste land contains part of a channel	Ratnayaka Arachchige Don Charlis of Udugalmote, Urugamuwa Pannatissa Thero of Kendala, Kotambe	0	0 34.8
62	Puppewatta ..	Garden contains 3 arecanut trees 6 years and part of channel	Nanayakkara Hewa Aluthge Martin of Udugalmote	0	0 8.1
63	Halmillagaha Koratuwa ..	Citronella 5 years, contains 1 coconut tree 50 years and part of a channel	Kodituwakku Arachchige Don Jandiris ditto	0	0 11.1
64	Migahawatta ..	Coconut garden contains 7 coconut trees 10-60 years, 1 arecanut tree 10 years, 1 breadfruit tree 10 years, 1 orange tree 10 years and part of a channel	Mahanama Dissanayaka Don Peneris ditto	0	0 30.6
65	Kirigonnegewatta ..	Garden contains 1 jak tree 60 years, 1 coconut tree 5 years and part of a channel	Hewa Wanni Arachchige Juwanis ditto	0	0 10.1
66	Do. ..	Garden contains 9 coconut trees 25 years, 1 jak tree 20 years, 1 arecanut tree 10 years, 2 beli trees 20 years, 2 orange trees 25 years, 2 jul trees 20 years and part of a channel	Mahanama Dissanayaka Don Andrayas of ditto, Ramanayakage Nonahamy ditto	0	0 31.7
67	Galgediwilana ..	Paddy field	Wanni Arachchige Udenis of Udugalmote	0	0 31
68	Kshelwatta ..	Coconut garden contains, 6 coconut trees 15-30 years	Wickrama Rathnayake Peneris ditto, Liyanage Siyadoris ditto, ditto Edwin ditto, ditto Podihamy ditto, Mahanama Dissanayake Don Peneris ditto	0	0 7
69	Mahawatta ..	Coconut garden contains 20 coconut trees 15 years and 1 mango tree 40 years	Mahanama Dissanayake Don Peneris ditto	0	0 22.7
71	Mahawattekumbura ..	Paddy field	Mahanama Dissanayake Don Peneris of Udugalmote	0	0 4.1
72	Dangahakoratuwa ..	Open bare land	Liyana Achchi Kankanamge Davith Singho of Tharaperiya, Don Dionis Hewa Vitaranage Haramanis of Udugalmote	0	0 4
73	Siyambalagahakumbura ..	Paddy field	Wanni Arachchige Don Peneris of Udugalmote, ditto Don Nikulas ditto, Mahanama Dissanayake Don Peneris ditto, Senanayakage Nanohamy ditto	0	2 38
74	Dangahakoratuwa ..	Deniya ..	Liyana Achchi Kankanamge Davith Singho of Tharaperiya, Don Dionis Hewa Vitaranage of Udugalmote	0	0 1.1
75	Aralugahakoratuwa ..	Paddy field	Liyana Achchi Kankanamge Davith Singho of Tharaperiya	0	0 19
76	Kongahakoratuwedeniya ..	do. ..	Don Dionis Hewa Vitaranage of Udugalmote, ditto Gardiyas Hewa Vitaranage ditto	0	0 8.4
77	Kongahakoratuwa ..	Part of coconut garden (no cultivation)	Liyana Achchi Kankanamge Davith Singho of Udugalmote, Hewa Vitaranage Don Dionis of Udugalmote	0	0 0.2
78	Kongahahena ..	do. ..	Mahanama Dissanayakage Don Peneris of Udugalmote	0	0 4.2
79	Do. ..	do. ..	do. ..	0	0 3
80	Oyagodawatta ..	Coconut garden contains 1 coconut tree 30 years, 7 coconut plants 6 months	Mahanama Don Bastian of Udugalmote	0	0 26.1
81	Baduwatta ..	Citronella 12 years	Rathnayaka Arachchige Don Charlis of Udugalmote, Dissanayakage Don Andrayas ditto, Mahanama Geegana-gamage Don Juwanis ditto	0	0 32.7
82	Bintotayawatta ..	Citronella 5 years	Mahanama Dissanayaka Don Peneris of Udugalmote	0	0 14.9

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
83	Katupilahena, Liyanage Koratuwa and Kalondalal Koratuwa	Chena and coconut garden contains 28 coconut trees 12-15 years, 1 lime tree 10 years	D. D. Wannigama Ex-Vidana of Pallattara	0	2	9.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Beliatta Town Council Office, on October 27, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, September 7, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, construction of the Udukurwila anicut, channel and flood bunds, to wit:—

Combined Supplement No. 1 to Final Village Plan Nos. 232, 375 and 145. Village—Yakgasmulla						
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
10	Panikkriyahyadda	Garden contains 22 coconut trees 35 years 11 coconut trees 10 years and 1 mango tree 30 years	Abdul Latif Marikkar Kahdu Mohamadu of Muslim Street, Dikwella	0	1	14.9
11	Ratranralagewatta	Garden contains 41 coconut trees 35 years 11 coconut trees 15 years, 9 coconut plants 3 years, 9 arecanut trees 5 years 5 mango trees 15 years, 4 breadfruit trees 20 years, 3 orange trees 5 years, 1 lime tree 5 years, one tiled mud house and a thatched mud house	Mendis Wickrama Edirisuriya. V. V. of Yakgasmulla, Wiraketiya	0	1	35.8
12	Mukadaralagewatta <i>alias</i> Totapologawawatta	Garden contains 6 coconut trees 35 years	Mendis Wickrama Edirisuriya V. V. of Yakgasmulla, Wiraketiya and Ismail Marikkar Mohamadu Haniffa of Yakgasmulla, Wiraketiya	0	0	22.8
13	Do.	Garden contains 17 coconut trees 35 years and 2 arecanut trees 5 years	do.	0	0	28.7
14	Welipothewatta	Garden contains 30 coconut trees 35 years 10 coconut trees 15 years, 5 coconut trees 5 years, 12 breadfruit trees 15 years, 1 mango tree 15 years and 1 mee tree 15 years	P. D. Karunanayaka V. T. Courts, Kahawatta, Beliatta	0	2	4.0
Total ..				1	2	26.2

Combined Supplement No. 1 to Final Village Plan Nos. 232, 375 and 145. Village—Medamulana						
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
41	Purukakulawatta	Garden contains 2 coconut and 2 breadfruit trees 40 years and 1 blm tree 15 years	A. S. Gunaratna and Mrs. A. Dias Abeysinghe of Kandewatta, Galle	0	0	6.1
Total ..				0	0	6.1

Combined Supplement No. 1 to Final Village Plan Nos. 232, 375 and 145. Village—Wettambuwawa						
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
44	Welipothewatta	Garden contains 25 coconut trees 35 years, 13 coconut trees 15 years, 2 coconut trees 5 years, 5 breadfruit trees 15 years, 1 diul tree 15 years	P. D. Karunanayake, V. T. Courts, Kahawatta, Beliatta	0	0	33.5
Total ..				0	0	33.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the Lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at V. C. Office, Wiraketiya on October 16, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, September 7, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, acquisition of lands for Irrigation channels under the Wauwa, Okewela and Pattiyawela anicuts Kirama-oya Anicut Scheme, to wit:—

Supplement No. 1 to Final Village Plan No. 265. Village—Medawauwa						
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
35	Pansalagewatta	Part of coconut garden (no cultivation)	Wauwe Rathnapala Thero of Modarawana	0	0	1.9
36	Udatunpela	Paddy field	Wauwe Rathnapala Thero of Modarawana, Aluth Arachchige Sadris of Wauwa, Wann Achchikankanamge Siyadoris of Modarawana, A. W. Wijesinghe of Medawauwa, Kotte Samarasinghe Don Dionis of Medawauwa	0	0	12
37	Palletunpela	Paddy field	A. W. Wijesinghe of Wauwa, Wijenayaka Kankanamge Nonis of Yatigala, Kotte Samarasinghe Don Dionis of Medawauwa, Samarasinghe Nikulas of Wauwa, Wannachchi Kankanamge Don Siyadoris of Modarawana	0	0	13.2
38	Oyagawakoratuwa	Coconut garden contains 1 kitul tree 4 years	A. W. Wijesinghe of Wauwa	0	0	1.4
39	Dehatumulla	Paddy field	Kotte Samarasinghe Don Dionis of Medawauwa, Don Andrayas Rathnayake of Modarawana, Don Andiris Wickramasinghe of ditto, Wauwe Rathnapala Thero of ditto, D. A. Weerasekera of Daluwakgoda, Wijenayaka Kankanamge Nonis of Yatigala, Wann Achchi Kankanamge Don Siyadoris of Modarawana	0	0	10

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
40	Palleokanda and Elakandiya	Coconut garden contains 9 coconut trees over 30 years, 10 arecanut trees 15 years, 1 breadfruit tree, and 1 mango tree 20 years	Don Bastian Senarath Parana Yapa of Medawauwa, Don Andrayas ditto of ditto	0 0 10.2
41	Palleokanda and Elakandiya	Coconut garden contains 9 coconut trees 30 years, 13 arecanut trees 20 years, 9 halmilla trees and 1 dombu tree 10-15 years	Kotte Samarasinghe Don Bastian of Medawauwa, Manamperige Emalihamy of ditto	0 0 7.4
42	Paulagedura	Coconut garden contains 5 coconut trees, 3 arecanut trees and 1 mango tree over 30 years	Kotte Samarasinghe Don Bastian of Medawauwa, Manamperige Emalihamy of ditto	0 0 3
43	Haliyamulana	Paddy field	Wauwe Rathnapala Thero of Modarawana, Kotte Samarasinghe Don Bastian of Medawauwa, A. W. Wijesinghe of Medawauwa	0 0 1
				0 1 20.1
Supplement No. 1 to Final Village Plan No. 266. Village—Udawauwa				
31	Nekaliyawatta	Coconut garden contains 2 coconut trees 2 years, 3 coconut trees 2 years, 2 mango trees and 1 arecanut tree over 30 years and 7 plantain bushes	A. W. Wijesinghe of Wauwa	0 1 27.5
32	Udamawatta	Paddy field	Jayawardena Pathirana Don Audiris of Kudaheela, ditto Don Charlis of ditto	0 1 9.8
33	Odai	do.	L. G. Wijesinghe of Wauwa	0 0 12.3
34	Pallewawatta	do.	Abeyundara Hettige Don Pediris of Yatigala, Modarawana, Kulasinge Don Dionis of ditto, Samarawikrama Ratnayake Elyas of ditto, Jimmie Wijesinghe of ditto	0 1 0.2
35	Amalagewatta	Part of coconut garden contains 2 Kitul trees over 30 years	F. W. Ratnayake of Wauwa, M. L. Ratnayake of ditto	0 0 20.3
36	Odai	Paddy field	L. A. Wijesinghe of Wauwa, Modarawana	0 0 34.2
37	Akuruwawa	do.	Warakagoda Gamage Charlis of Daluwakgoda, Malawala Arachchige Hinnahmy of Mulkirigala, A. W. Wijesinghe of Wauwa	0 1 21.2
38	Do.	do.	do. (same claimants as in lot No. 37)	0 0 24.1
39	Pinnulana	Paddy field	Mulana Gunanda Thero of Middeniya	0 0 30
40	Godawanagemulana	do.	A. W. Wijesinghe of Wauwa	0 0 1.1
41	Polawatta	Part of coconut garden (no cultivation)	do. (same claimant as in Lot No. 40)	0 0 2.4
42	Godawanagemulana	Paddy field	do. (same claimant as in Lot No. 40)	0 0 10
43	Vidanagemulana	do.	A. W. Wijesinghe of Wauwa, Warakagodagama Charlis of Daluwakgoda, Hadunnettige Thepanis of Udawauwa	0 0 16.1
44	Mataragemulana	do.	Wauwe Rathnapala Thero of Modarawana	0 0 10.1
45	Talahagamaodai	do.	A. W. Wijesinghe of Wauwa	0 0 7.6
46	Achchigumulana	do.	Sundarapperuma Pathirana Danni of Pallewauwa, ditto Martin of ditto, ditto Juans of ditto, ditto Nikulas of ditto	0 0 10
47	Denagamayahena	Part of coconut garden (no cultivation)	A. W. Wijesinghe of Wauwa	0 0 3.4
48	Watumullakumbura and Malagahadeniya	Paddy field and coconut garden contains 31 coconut plants 1 year	Abeywickrama Gunarathna Don Charlis of Wauwa	0 0 30.6
49	Malgahadeniya	Coconut garden contains 19 coconut plants 1 year	Abeywickrama Gunarathna Don Charlis of Wauwa	0 0 23.6
50	Kankanankoratuwa	Part of garden (no cultivation)	A. W. Wijesinghe of Wauwa	0 0 3.6
51	Mahawalawewatta	Coconut garden contains 9 Kitul trees, 2 breadfruit trees 15 years and 4 coconut trees over 30 years	Warakagodagama Charlis of Warakagoda, Kalubadanage Pinoris of ditto, A. W. Wijesinghe of Wauwa	0 1 21
52	Budabaddogodara	Coconut garden contains 3 coconut trees 15-40 years, 3 arecanut trees and 3 halmilla trees 15 years	Kalubadanage Kasoris of Udawauwa, ditto Pinoris of ditto, ditto Nandiris of ditto	0 0 6.4
53	Paulakoratuwa and Pallehagodara	Coconut garden contains 10 arecanut trees 10 years, 1 teak tree and 1 halmilla tree 15 years	Kalubadanage Nandiris of Udawauwa, Senevirathnaga Paulis of ditto, ditto Mary of ditto	0 0 8.8
54	Mulwatteruppa	Part of garden (no cultivation)	Warakagoda Gamage Charlis of Udawauwa, Kalubadanage Kasoris of ditto, Hewa Radage Noncho of ditto, A. W. Wijesinghe of ditto	0 0 8
55	Koratuwewatta	Garden contains 1 arecanut tree 15 years	Warakagodagama Charlis of Udawauwa, Inattapullage Carolis of ditto, Pallumulle Hewa Giganage Saris Appu of ditto	0 0 0.5
56	Do.	do.	do (same claimants as for Lot No. 55)	0 0 33.8
57	Odai	Paddy field	A. W. Wijesinghe of Wauwa	0 0 3.1
58	Udalunukumbura	do.	Mohamad Mahaden Mohamed Thafick of Miella	0 0 6.7
59	Belgaskoratuwa	Part of garden (no cultivation)	Pallumulle Hewa Giganage Saris Appu of Udawauwa	0 0 8.1
60	Irikanda and Bataandurumulla	Paddy field	A. W. Wijesinghe of Wauwa	0 2 29
61	Ritigahahena	Part of garden (no cultivation)	A. W. Wijesinghe of Wauwa	0 0 8.1
62	Ritigahamulla	Paddy field	Mud. F. W. Ratnayake of Thihagoda	0 0 34.4
63	Koswattekoratuwa	Part of garden (no cultivation)	A. W. Wijesinghe of Wauwa, Senevirathnaga Paulis of ditto, ditto Thedeyas of ditto, ditto Mary of ditto	0 0 5.1
64	Handugalagowatta	Citronella 3 years	Wickramasinghe Don Andiris of Medawauwa, Wauwe Rathnapala Thero of ditto, Don Dionis Wijenayake of ditto	0 0 12.6
65	Bataandurumulla	Paddy field	A. W. Wijesinghe of Wauwa	0 0 38
66	Pansalagewatta and Badahelagewatta	Coconut garden contains 3 coconut trees over 30 years	Wauwe Rathnapala Thero of Modarawana	0 1 6
67	Pallelunukumbura	Paddy field	Mud. F. A. Rathnayaka of Thihagoda	0 0 12.4
Total				5 1 20.1

I hereby give public notice, as required by Section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Belatata Town Council Office, on October 18, 1950 at 9.30 a. m. and to state the nature of their respective interests in the lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, September 7, 1950,

A. B. S. N. PULLENAYAGUM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, acquisition of lands for irrigation channels under the Wauwa, Okawela and Pattiyawela canals, Kirama Oya canal Scheme. to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Supplement No. 1 to F. V. P. 267 Village—Warakagoda					
16	Yodakandiyewatta	Coconut garden contains 4 coconut trees over 30 years and 1 arecanut tree 15 years	A. W. Wijesinghe of Wauwa, Modarawana : P. W. Rathnayako of Thilagoda	0 0	4 6
17	Opotumulla	Paddy field	(1) Wijenayaka Warakagodagamago Andrayas of Warakagoda, (2) Wijenayaka Warakagodagamago Dona Cicilyana of Warakagoda, (3) Wijesokera Pathiranage Maddumahamy of Warakagoda, (4) Warakagoda Gamage Siddi Appuhamy, (5) Ditto Heen Appuhamy, (6) Don Andrayas Wijesokera, (7) P. D. Dahanayake all of Warakagoda.	0 0	15 3
18	Path	Path	A. W. Wijesinghe of Wauwa	0 0	1
19	Yodakandiyewatta	Coconut garden contains 1 arecanut tree 10 years	(Claimant as for Lot No. 18)	0 0	1.5
20	Opotumulla	Paddy field (abandoned)	(1) Wijenayaka Warakagodagamago Andrayas of Warakagoda (2) Ditto Dona Cicilyana, ditto, (3) Wijesokera Pathiranage Maddumahamy, ditto, (4) Don Andrayas Wijesokera, ditto, (5) Warakagoda Gamage Siddi Appu, ditto, (6) Ditto Heen Appuhamy, ditto, (7) P. D. Dahanayake, ditto	0 0	17 7
21	Maduwalagedarawatta	Garden contains 3 arecanut trees and 1 kitul tree 12 years	(1) Wijenayaka Warakagodagamago Andrayas of Warakagoda, (2) Ditto Dona Cicilyana, ditto	0 0	0.4
22	Maduwalagedarawatta	Garden contains 1 jak tree over 30 years	(1) Wijenayaka Warakagodagamago Andrayas of Warakagoda, (2) Ditto Dona Cicilyana, ditto	0 0	10.7
23	Opotumulla	Paddy field	(1) Wijenayaka Warakagoda Gamage Andrayas of Warakagoda, (2) Ditto Dona Cicilyana, ditto, (3) Wijesokera Pathiranage Maddumahamy, ditto, (4) Don Andrayas Wijesokera, ditto, (5) Warakagoda Gamage Siddi Appuhamy, ditto, (6) Ditto Heen Appuhamy, ditto, (7) P. D. Dahanayake, ditto	0 0	16.9
24	Ambagaha Kumbura	do.	A. W. Wijesinghe of Wauwa	0 0	18.8
25	Wadumulla	do.	(1) Mondis Jayasekera of Warakagoda, (2) Warakagoda Gamage Siddi Appuhamy, ditto, (3) Wijenayaka Warakagoda Gamage Andrayas, ditto, (4) Ditto Dona Cicilyana ditto, (5) Hangawelikunango Salamon, ditto, (6) Wijesokera Pathiranage Maddumahamy, ditto, (7) Pasgoda Pathiranage Dingi Appuhamy, ditto, (8) Don Andrayas Wiresokera, ditto, (9) A. W. Wijesinghe, ditto, (10) Warakagodagamago Heenappuhamy, ditto	0 2	2.8
27	Malgahadeniya	Paddy field contains 2 kitul trees over 20 years	A. W. Wijesinghe of Wauwa	0 0	5 6
28	Kankanankoratuwa	Garden contains 4 coconut trees 1-3 years	Aboywickrama Gunarathna Don Charles of Wauwa	0 0	4.3
29	Wadumulla	Paddy field	(1) Mondis Jayasekera of Warakagoda, (2) Warakagoda Gamage Siddi Appuhamy, ditto (3) Wijenayaka Warakagoda Gamage Andrayas, ditto, (4) Ditto Dona Cicilyana, ditto, (5) Hangawelikunango Salamon, ditto, (6) Wijesokera Pathiranage Maddumahamy, ditto, (7) Pasgoda Pathiranage Dingi Appu, ditto, (8) Don Andrayas Woorasekera, ditto, (9) A. W. Wijesinghe, ditto, (10) Warakagoda Gamage Heen Appuhamy, ditto	0 0	7.4
30	Kottambagaha Kumbura	Paddy field	D. P. Atapattu of Tangalla	0 0	23.4
31	Maragaha Mulana	do.	A. W. Wijesinghe of Wauwa	0 0	17.7
32	Deiyannemulla	do.	(1) Inattappullige Andiris of Warakagoda, (2) Ditto Carolis, ditto, (3) Kalubadunage Cosoris, ditto, (4) Ditto Pnoris, ditto, (5) Ditto Nandiris, ditto, (6) Ditto Karochina, ditto, (7) Angappullige Sachcho, ditto, (8) Senovrathnage Pawls, ditto (9) Ditto Jernis, ditto, (10) Ditto Thediyas, ditto, (11) Ditto Mary, ditto, (12) A. W. Wijesinghe, ditto	0 1	0.1
34	Opotumulla	Paddy field (abandoned)	(1) Wijenayaka Warakagodagamago Andrayas of Warakagoda, (2) Wijesokera Pathiranage Maddumahamy, ditto, (3) Don Andrayas Woorasekera, ditto, (4) Warakagoda Gamage Siddi Appuhamy, ditto, (5) Ditto Heen Appuhamy, ditto, (6) D. P. Dahanayaka, ditto	0 0	1.3
				1 3	5.5
Supplement No. 1 to F. V. P. 269. Village—Pallewawwa					
10	Achchigewatta	Citronella 5 years	Sundarapperuma Pathiranage Dannie of Pallewawwa	0 0	3.0
11	Pahala Achchige Mulana	Paddy field	(1) Kotte Samarasinge Don Bastian of Modarawana, (2) A. W. Wijesinghe, (3) Sundarapperuma Pathiranage Dannie all of Pallewawwa	0 0	20.0
12	Achchigewatta	Citronella 5 years	(1) Sundarapperuma Pathiranage Dannie of Pallewawwa, (2) Ditto Juwanis, ditto, (3) Ditto Martin, ditto, (4) Ditto Nicholas, ditto	0 0	5.7
13	Meththirigewatta	Part of coconut garden (no cultivation)	(1) A. W. Wijesinghe of Udawawwa, (2) Kotte Samarasinge Don Bastian, ditto, (3) Sundarapperuma Pathiranage Dannie, ditto, (4) Ditto Martin, ditto, (5) Ditto Nicholas, ditto, (6) Ditto Juwanis, ditto, (7) Dandeniya Gamage Rapiyal of Panamulla	0 0	4.5
14	Kaluwegeliyadda	Paddy field	(1) A. W. Wijesinghe of Udawawwa, (2) Sundarapperuma Pathiranage Dannie Pallewawwa, (3) Kariyewasam Singappu Kasturige Carolis Appu of Belatta	0 0	13.8
15	Neekkugewatta	Coconut garden contains 2 coconut trees over 30 years	(1) Sundarapperuma Pathiranage Dannie of Pallewawwa, (2) A. W. Wijesinghe of Udawawwa, (3) Kotte Samarasinge Don Bastian of Medawawwa	0 0	8.9
16	Walawwewatta	Coconut garden contains 2 coconut trees 20 years	(1) Hewa Kandaranage Babahamy of Pallewawwa, (2) Sundarapperuma Pathiranage Dannie, ditto, (3) Wangasekera Arachchige Don Samel of Medawawwa, (4) Kotte Samarasinge Don Bastian, ditto, (5) Samarasinge Gimara of Yatigala, (6) Ditto Juwanis of ditto	0 0	5.8
17	Kitulegahaliyodda	Paddy field	(1) Don Andrayas Senarath Parana Yapa of Medawawwa (2) Don Bastian Senarath Parana Yapa, ditto	0 0	19.0

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
18	Paluwawwewatta	Coconut garden contains 3 coconut trees over 30 years	(1) A. W. Wijesinghe of Udawawwa, (2) Wickramachchi Abeyseriwardena Don Carolis of Medawawwa, (3) Sundarapperuna Pathranage Danne of Pallewawwa	0	0'	3.4
				Total	0	2 4.1
Supplement No. 1 to F. V. P. 270. Village—Kadurulyadda						
11	Panliyadda	Paddy field	(1) Katuwana Arachchige Menikhamy of Kadurulyadda, (2) Don Simon Samarasinghe, ditto, (3) Samiel ditto, (4) Don Andris, ditto, (5) Don Jamis, ditto	0	0	5.5
12	Watawalalyadda	do.	(1) Edwin Samarasinghe of Kadurulyadda, (2) Don David Samarasinghe, ditto	0	0	12.5
13	Siyambalagodagedarawatta	Coconut garden contains 3 coconut trees and 2 jak trees over 30 years	(1) Wanigasekera Arachchige Don Samel of Medawawwa, (2) Babahamy Senarath Parana Yapa of Hatamune	0	0	2.1
				Total	0	0 20.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Beliatta Town Council Office on October 20, 1950, at 9.30 a.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, September 7, 1950.

A. B. S. N. PULLENAYAGUM,
Assistant Government Agent

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for reservations for the irrigation channels under the Wauwa, Okawela and Pattiyawela ancient Krama oya ancient schemes in the Hambantota District, Southern Province, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 1 to F. V. P. No 221. Village—Hinati Hatamune						
15	Odarawatta	Coconut garden contains 14 coconut trees 12-20 years, 12 arecanut trees 10 years and 1 jak tree 10 years	Claimed by the trustees of Kendala Kotambe templo (Chief trustee, Urugamuwe Panghatissa Thero of Kendala, Kotambe)	0	1	1.8
16	Medawwilana	Paddy field	Don Charlis Kulatunga, Kaluwachige Carolis and Don Samel Abesri Samaranyake, all of Hinati Hatamune	0	0	12
17	Arehena	Citronella 15 years	Rajapaksa Heenhami of Hinati Hatamune	0	0	3.8
18	Do.	Open waste land	Jayasekera Arachchige Don Bastian of Kendala, Kotambe	0	0	2.7
19	Kangahawatta	Citronella 5 years	Don Charlis Kulatunga of Hinati Hatamune	0	0	5.2
20	Pahalaowilana	Paddy field	Kaluwachchige Saunhami of Hinati Hatamune	0	0	3.1
21	Palleowilana	Paddy field	William Abewickrama of Okawela	0	0	15.7
22	Kosgahahena	Citronella 5 years	Abesiri Samaranyake Jimi and Don Carolis Dissanayake, both of Hinati Hatamune	0	0	20.4
				Total	0	2 24.7

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 1 to F. V. P. 271. Village—Okawela						
137	Muluna	Paddy field	G. Indrajothie Thero of Okawela Temple	0	0	14
138	Weikumbura	do.	(1) Don Pedrick Kulatunga of Okawela, (2) Weerakoon Basnayake Denis ditto, (3) Nanayakkara Raddagodage Rapiyel ditto, (4) Don Eliyas Jayawickrama, ditto, (5) Kodikara Hallagodage Don Jemis ditto	0	0	7.1
139	Udakauna	do.	(1) G. Indrajothie Thero of Okawela, (2) Weerakoon Basnayake Andris, ditto, (3) Suriyabandara Dissanayake Andris ditto, (4) Don Juwanis Abewickrama ditto	0	0	14.7
140	Luuweranyagaha Kumbura	Paddy field contains part of a channel	(1) Don Pedrick Kulatunga of Okawela, (2) Weerakoon Basnayake Denis, ditto, (3) Nanayakkara Raddagodage Rapiyel	0	0	15.5
142	Kodituwakku Kumbura	Paddy field contains part of channel	Getamanne Indrajothie Thero of Okawela Temple	0	0	8.2
143	Kodituwakku Kumbura	Paddy field contains part of channel	(1) Don Eliyas Jayawickrama of Okawela, (2) Kodikara Hallagodage Don Simon of Okawela	0	0	2
144	Do.	do.	(1) Don Pedrick Kulatunga of Okawela, (2) Weerakoon Basnayake Don Denis of Okawela	0	0	6
145	Do.	do.	(1) Kankanam Arachchige Don Eliyas of Okawela, (2) ditto Don Salamon ditto, (3) ditto Don Jamis ditto	0	0	3.3
147	Do.	do.	(1) Don Juwanis Abewickrama of Okawela	0	0	4.6
148	Do.	do.	(1) Don Eliyas Jayawickrama of Okawela, (2) Kodikara Hallagodage Don Jemis ditto, (3) G. Indrajothie Thero of Okawela Temple, ditto	0	0	4.1
149	Pathakanna	do.	(1) Don Pedrick Kulatunga of Okawela, (2) Don Thiloris ditto, (3) Don Jemis Abewickrama ditto, (4) Galagama Mudalalige Don Nikulas ditto, (5) Weerakoon Basnayake Denis ditto, (6) Jayasekera Kankanam Arachchige Dionis ditto, (7) ditto Carolis ditto, (8) Don Charlis Kulatunga	0	1	3.1
150	Udakumbura	Paddy field and coconut garden contains 5 coconut trees 12 years and part of a channel	(1) Don Thiloris Kulatunga of Okawela, (2) Don Charlis Kulatunga (3) Don William Kulatunga of Okawela	0	0	28.9
152	Dorakoda Kumbura and Kahakanda Kumbura	Paddy field contains part of channel	(1) Ranpatabendige Arnolis Silva of Devundara, (2) Punni Hennegedige Sameris Silva ditto	0	0	26.2
153½	Julgaha Koratuwe-atmaga	do.	Don Hendrick Kulatunga of Okawela	0	0	0.4
154	Siyambalagaha Kumbura	Paddy field.	(1) Getamanna Indrajothie Thero of Okawela, (2) Galagama Mudalige Don Nikulas ditto, (3) Don Thiloris Kulatunga ditto	0	0	12.1
155	Dorakoda Kumbura and Kahakanda Kumbura	do.	(1) Ranpatabendige Arnolis Silva of Daundara, (2) Punni Hennegedige Sameis Silva ditto	0	0	1.4
156	Bogahawatta	Part of coconut garden (no cultivation)	Jayasekera Kankanam Arachchige Themis of Okawela	0	0	2.9
157	Sittaragewatta	Coconut garden contains 11 coconut trees 30 years, 1 Teak tree 4 years and 1 Jul tree 10 years	Kodikara Hallagodage Don Jemis of Okawela	0	0	10.8

No.	Name	Description	Name of Claimant	Extent A. R. P.
158	Pahalapotawa	Paddy field contains part of a channel	Don Eliyas Jayawickrama of Okawela	0 0 28
159	Pimliyadda	do	Kodikara Hallagodage Don Janus	0 0 7 2
160	Migalahena	Coconut garden contains 5 coconut trees 50 years, 3 coconut trees 1 year, 2 jak trees 30 years and part of a channel	(1) Kodikara Hallagodage Jayawickrama ditto, (2) Don Eliyas	0 0 18 5
Total				2 0 27 8
Supplement No. 2 to F. V. P. 272. Village—Kendala Kotambe				
76	Pansaleoda and Gal-henegewatta	Paddy field and coconut garden contains 1 coconut tree 30 years and part of a channel	Urugamuwa Pannatissa Thero of Kendala Kotambe	0 2 5 1
76½	Kirama Ara (part)	Stream	Crown (Private rights)	0 0 14 9
77	Weralugahakumbura	Paddy field	(1) Samaraweera Gamage Arnolis of Kendala Kotambe, (2) Ekanayakge Carols ditto, (3) ditto Edwin ditto	0 0 12 3
78	Lahuwala	Paddy field	(1) Jayasekera Arachchige Don Bastian of Kendala Kotambe, (2) Dandeniya Arachchige Sumana ditto, (3) ditto Gimarahamy ditto, (4) Nanayakkara Pallyage Eliyas ditto	0 0 3 9
79	V. C. Road	V. C. Road	Crown (Private rights)	0 0 2
80	Senarathamigewatta	Coconut garden contains 5 coconut trees 20 years	Jayasekera Arachchige Don Bastian of Kendala Kotambe	0 0 16 1
80½	Irrigation channel	Channel	Crown (Private rights)	0 0 16 1
80½	Channel (old)	Open waste land	Crown (ditto)	0 0 4
80½	Do.	D. R. C. Road (part)	Crown (ditto)	0 0 4 8
81	Luhuwala	Paddy field	(1) Jayasekera Arachchige Don Bastian of Kendala Kotambe, (2) Dandeniya Arachchige Sumana ditto, (3) ditto Gimarahamy ditto, (4) Nanayakkara Pallyage Eliyas ditto	0 0 14
82	Walakumbura	Paddy field	(1) Wannu Achchige Don Peneris of Kendala Kotambe (2) ditto Babahamy ditto, (3) ditto Udenis ditto	0 0 7 3
82½	D. R. C. Road	D. R. C. Road	Crown	0 0 2 7
83	Walakumbura	Paddy field	(1) Wannu Achchige Don Peneris of Kendala Kotambe, (2) ditto Babahamy ditto, (3) ditto Udenis ditto	0 0 5
83½	D. R. C. Road	D. R. C. Road	Crown (Private rights)	0 0 9
83½	Do.	do.	Crown (ditto)	0 0 37
84	Katuwanagewatta	Coconut garden contains 2 coconut trees 40 years and part of channel	(1) Jayasekera Arachchige Don Bastian of Kendala Kotambe, (2) Dandeniya Arachchige Gimarahamy ditto	0 0 18
85	Julgahawatta	Coconut garden contains 2 coconut trees 30 years, 1 citrus plant 5 years and part of channel	(1) Halhatura Kankanamge Cornelis of Kendala Kotambe, (2) ditto Hunnhamy ditto, (3) ditto Heenhamy ditto, (4) ditto Dingirihamy ditto, (5) ditto Nonahamy ditto, (6) ditto Kiru Appu ditto	0 0 14 1
86	Ruppe	Part of coconut garden (no cultivation) contains part of channel	(1) Samaraweera Gamage Retin of Kendala Kotambe (2) ditto Sopyhamy ditto	0 0 26 7
87	Pahalawatta	Coconut garden contains 16 coconut trees 20 years, 1 coconut tree 40 years, 3 arecanut trees 15 years, 1 mango tree 20 years and part channel	Jayasekera Arachchige Don Simon of Kendala Kotambe	0 0 20 2
88	Gunegalhena	Garden contains 1 breadfruit tree and 1 mango tree 25 years and part of channel	Amarasinge Hunnhamy of Kendala Kotambe	0 1 3 3
89	Do.	Open waste land contains part of channel	Wannu Arachchige Don Eliyas of Kendala Kotambe	0 0 27 6
89½	Kongaha Kumbura	Paddy field	(1) Jayasekera Arachchige Don Bastian ditto, (2) Urugamuwa Pannatissa Thero ditto	0 0 1 6
90	Gurugalhena	Garden contains 1 coconut tree 25 years, 15 murunga trees 10 years and 1 breadfruit tree 15 years	Wannu Arachchige Don Eliyas ditto	0 0 9 6
90½	D. R. C. Road	D. R. C. Road	Crown	0 0 3 5
90½	Do.	do.	Crown	0 0 5 4
91	Kongaha Kumbura	Paddy field contains part of channel	Nanayakkara Pallyage Don Eliyas of Kendala Kotambe	0 0 24 8
92	Alahenawatta	Part of garden (no cultivation)	Wannu Arachchige Don Eliyas ditto	0 0 3
93	Ambagaha Kumbura	Paddy field contains part of channel	(1) Wannu Arachchige Udenis ditto (2) Jayasekera Arachchige Dod Bastian ditto	0 1 5
94	Netolgaha Kumbura	do.	(1) Wannu Arachchige Sawunhamy ditto, (2) Urugamuwa Pannatissa Thero ditto	0 0 20 3
95	Julgaha Kumbura	do.	Wannu Arachchige Don Elias ditto	0 1 4 1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All person interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Town Council office Beliatla, on October 25, 1950 at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation, for such interests.

The Kachcheri,
Hambantota, September 7, 1950.

A. B. S. N. PULLENAYAGUM
Assistant Government Agent.

LA. 7239.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Village expansion to wit:—

Combined Supplement No. 1 to F. V. P. P. 381, 564, 565, 566 and 571. Villages—Malgamuwa, Puskoladeniya, Talgasmunuwa, Paraganama and Masnoruwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
13	Marangagolla Estate	Coconut estate 40-50 years. contains part of road.	K. S. P. S. K. T. Kalayappa Chettyar of 293, Sea Street, Colombo	0 0 20
23	Do.	Coconut estate 40-50 year, contains a temporary building (cadjan roof and mud walls) and earth well and paddy fields	do.	7 1 39

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
24	Marangagolla Estate	Paddy field	K.S.P.S.K.T. Kalayappa Chettiyyar of 293, Sea Street, Colombo	0	3 14
26	Do.	Coconut estate 40-50 years, and rubber and coconut (interplanted) 30 years	do.	10	0 34
<i>F. V. P. 565, Talgasmunuruwa</i>					
31	Do.	Coconut estate 40-50 years, and rubber and coconut (interplanted) 30 years	do.	2	2 37
32	Do.	Coconut estate and rubber (interplanted) 30 years	do.	0	2 12
35	Do.	Paddy field, owita and coconut estate 40-50 years, contains 2 permanent buildings (one with brick walls and cadjan roof and the other with brick walls and roof covered with tiles, zinc and cadjan in parts) 2 temporary buildings (mud walls and cadjan roof) one temporary rubber smoke room (mud walls and cadjan roof) one permanent store (brick walls and zinc roof) one permanent copra shed (with brick walls and roof with zinc and cadjan in parts) one earth well, one masonry well, one permanent shed for carts and one permanent cattle shed (both with cadjan roof on masonry pillars), a temporary latrine with plank walls and cadjan roof and part of road	do.	86	2 29
<i>F. V. P. 566, Paranagama</i>					
112	Do.	Paddy field, water hole, rocks and coconut estate 40-50 years, contains a permanent building (brick walls and cadjan roof), a temporary building (mud walls and cadjan roof) a temporary shed (cadjan roof on wooden posts) and two earth wells (stone paved) and parts of road	do.	82	0 26
<i>F. V. P. 571, Masnoruwa</i>					
76	Do.	Coconut estate 40-50 years, contains a temporary building (mud walls and cadjan roof) and an earth well	do.	12	0 9
81	Do.	Coconut estate 40-50 years, contains a permanent labourers line (masonry walls and zinc roof) two temporary buildings (both of cadjan roof and mud walls) a masonry well and part of road	do.	52	2 5
82	Do.	Coconut estate 40-50 years	do.	7	0 1
83	Do.	do.	do.	2	1 1
				264	2 27

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kurunegala Kachcheri, on October 23, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kurunegala, September 6, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I hereby give notice, as required by Section 7 of the Land Acquisition Act No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose:—

- (1) The land called Madangahawarre Kosgahawatte, situated in Wennappuwa village in Kammal Pattu North, Pitigal Korale South, and surveyed by the Surveyor-General as lot No. 1 in P. P. A 1,036 in extent 1 acre 2 roods, 24 1 perches, claimed by Mrs. W. K. Michael Fernando of Wennappuwa.
- (2) The land called Madangahawatte, situated in Wennappuwa village in Kammal Pattu North, Pirigal Korale South, and surveyed by the Surveyor-General as lot No. 2 in P. P. A 1,036 in extent 0 acre 2 roods 06.6 perches, claimed by Mr. Nanayakkara Warnakulapatabendige Paul Alexander Perera of Wennappuwa.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the office of the Divisional Revenue Officer, Marawila on October 14, 1950, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 7, 1950 the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such.

The Kachcheri
Puttalam, September 5, 1950.

A. ABULPIRAGASAM
Assistant Government Agent.

Notice under Land Acquisition Ordinance (Cap. 203)

HAVING been duly directed by the Hon the Minister of Agriculture and Lands, acting under the provisions of the Land Acquisition Ordinance (cap. 203), section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the extension to the R. N. A. S. Hospital, Puttalam, to wit:—

Preliminary plan No. A 1,043. Village—Puttalam South within the U. C. limits of Puttalam and Tillayadi in Puttalam Pattu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Araparangihena	Coconut garden containing 5 coconut trees, 6 palmyrah trees, over 30 years and 8 palmyrah plants 8 years	E. S. M. Mohamed Cassim Mari- kar Hajarumma and E. S. A. M. Faluloon Marikar, both of Puttalam	0	2 15 5
2	Do.	Waste land containing 1 coconut tree, 1 palmyrah tree over 30 years, 2 palmyrah plants 3 years and 2 permanent buildings	do.	0	2 38 8
3	Do.	Waste land containing 3 palmyrah trees over 30 years, 4 palmyrah plants 3 years, permanent buildings and water tank	do.	3	0 32 6

I hereby give notice as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Puttalam Kachcheri at 10 a.m., on Tuesday, October 3, 1950, and to state the nature of their respective interests in the lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Puttalam, August 30, 1950.

A. ABULPIRAGASAM,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

Notice hereby given that the Assistant Government Agent, Puttalam and Chilaw Districts, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m., on October 14, 1950, at Food Control Office, Chilaw, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Puttalam.

Land Commissioner.

Particulars of land to be dealt with

Lot No.	Name of Permat-holder or Applicant	Extent		
		A.	R.	P.
Plan No. P. P. A. 817. Village—Angunawila				
68	Mr. Gamamede Liyanage John Paris Lionel Perera..	22	3	12
Plan No P. P. A 818. Village—Tarakudvillu				
21	Mr. Aaron Samaratinga Goonesekara ..	42	3	32

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Wednesday, October 18, 1950, at Galle Kachcheri, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province.

Colombo, September 9, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Particulars of the lands referred to above

Preliminary plan No. A 1,143. Village—Wakwella

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	Edwin Ernest Nagahawatte..	1	3	33
2	Do.	0	0	14

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Central Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on September 30, 1950, at the Kachcheri, Kandy, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulation, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Central Province.

September 9, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Particulars of the lands referred to above

Plan No. P. P. A 1,338. Village—Kotakepitiya in Hewawisse Korale of Pata Hewaheta

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	Walter B. Rodrigo of Kandy..	43	1	15
5	do. ..	38	3	39
8	do. ..	20	2	21
11	do. ..	15	2	1

Land Redemption Notices

L. D. B 49/50

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

LRO/APL 2231/J/AL/434

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:—

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, August 14, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary Plan No. A 1,548. Village—Udowita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Mahakumbura	Paddy field	L. A. Kiri Banda of Udowita, Gampola	0	1	26

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Kandy Kacheheri, on October 17, 1950, at 3 p.m., and

(b) notify to me in writing on or before October 17, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation and the details of the compensation of such amount.

Kandy, September 11, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A 1,548. Village—Udowita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Mahakumbura	Paddy field	L. A. Kiri Banda of Udowita, Gampola	0	1	26

Miscellaneous Land Notices

Kalutara District—P. P. A. 2,539—Matugama

Tenders for the lease of the right to take the produce of the Rubber Plantation on lots 1, 2, 3 and 4 (Kl/Matugama Central School)

TENDERS are hereby invited for the right to take the produce of the rubber plantation standing on lots 1, 2, 3 and 4 in P. P. A. 2,539 (Kl/Matugama Central School premises), in extent 10 acres and planted in bud rubber 11 years old, for the period October 1, 1950, to September 30, 1951, subject to the following conditions among others:—

- (a) The tapping must be so done as not to damage the trees and the trees shall not be tapped on rainy days until they are dry. No tapping shall be done during the month of February.
- (b) The lease shall be terminable at one month's notice in writing being given by either party to the other. In either event the lessor shall not be liable to pay any compensation.
- (c) The lessee shall not assign, sub-lease or otherwise dispose of his interest in the lease except with the prior written consent of the Assistant Government Agent, Kalutara.
- (d) The purchaser shall at all times allow the school authorities (staff and pupils) of the Kl/Matugama Central School full and unhampered access to the land.

2. Tenders should be in sealed envelopes superscribed "Tender for the lease of the Rubber Plantation on Kl/Matugama Central School Premises" and addressed to the Assistant Government Agent, Kalutara.

3. Tenders should reach the Assistant Government Agent, Kalutara, before 12 noon on Monday, September 25, 1950.

4. Every tenderer should be present at the Kalutara Kachcheri in person or by a duly accredited Agent at 12 noon on Monday, September 25, 1950. If neither the tenderer nor any person deputed by him attends the Kachcheri, the Assistant Government Agent, Kalutara, may presume that the tenderer does not wish to pursue the tender further.

5. The successful tenderer shall immediately deposit with the Assistant Government Agent, Kalutara, one-tenth of the amount of his tender and shall pay the balance within ten days from the date his tender is accepted.

6. The Assistant Government Agent, Kalutara, reserves to himself the right to reject any or all the tenders.

7. Any information further required may be obtained on application in writing to the Kachcheri.

Office of the Land Commissioner, K. KANAGASUNDRAM,
Colombo, September 12, 1950. Land Commissioner.

LK 2377A

Tenders for a lease of the right to take the produce of the plantations standing on lots 1, 5, 7, 10, 19, 20, 35, 49, 53, 63, 67, 69 and 74 in P. P. A. 2,543 and lot 8 in P. P. A. 2,816 additional land acquired for the Army Cantonment at Panagoda, Colombo District

TENDERS are hereby invited for a lease of the right to take the produce of the plantations standing on lots 1, 5, 7, 10, 19, 20, 35, 49, 53, 63, 67, 69 and 74 in Preliminary Plan No. A. 2,543 and lot 8 in P. P. A. 2,816 situated at Panagoda, Habarakada, Homagama and Pitipana North villages in the Colombo District.

2. All tenders should be in duplicate and sealed under one cover, and should be addressed to the Chairman of the Tender Board, Ministry of Agriculture and Lands, Colombo.

3. Tenders should be either deposited in the Tender Box in the Ministry or be sent through post under registered cover.

4. Tenders should be marked "Tender for the lease of the right to take the produce of the plantations standing on the land acquired for the Army Cantonment at Panagoda" in the left-hand top corner of the envelope and should reach the Chairman of the Tender Board not later than midday on Tuesday, October 3, 1950.

5. Tenders are to be made upon forms which will be supplied upon application at the Colombo Kachcheri, and no tender will be considered unless it is on the recognized form.

6. All alterations and erasures must be initialed by the tenderers.

7. A deposit of Rupees twenty-five (Rs. 25) will be required to be made at the Colombo Kachcheri, and a receipt produced for the same before any form of tender is issued. Should any person decline or fail to execute an Indenture of Lease within ten days of its being presented to him by the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), or fail to furnish the security specified in condition 9 below within ten days of receiving notice in writing that his tender has been accepted, such deposit will be forfeited to the Crown. Notice of acceptance will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer.

Tenderers must make their deposits for tender forms before 3 p.m., on the day prior to the closing date for tenders and obtain the necessary forms as tender forms will not be issued on the day the tenders are due.

8. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become surety for the due fulfilment of the contract.

9. The tenderer, whose tender is accepted, will be required to deposit, within ten days of receiving notice that his tender has been accepted, one fourth of the amount tendered as cash security for the due fulfilment of the conditions of the lease, and sign Conditions of Sale. In the event of breach of any of the conditions of the lease, this sum will be forfeited to the Crown.

10. The Indenture of Lease, which the lessee will be required to execute will contain the following conditions amongst others:—

- (i) The term of the lease shall be one year commencing from October 16, 1950;
- (ii) The lessee shall be entitled to the option of paying the amount tendered in full or in equal monthly instalments. Each monthly instalment shall be payable in advance on or before the first day of each month;
- (iii) The lessee shall not make any use of the soil of the land, except to cultivate paddy on such of those lots as now used for that purpose;
- (iv) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease;
- (v) The lessee shall not assign, transfer, sublet or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing;
- (vi) Neither the lessee nor his workmen shall pick up any immature nuts from the coconut trees on the land. The lessee shall not slaughter tap the rubber trees on the land in any circumstances;
- (vii) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage, any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained;
- (viii) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing;
- (ix) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any material therefrom;
- (x) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final;
- (xi) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon;
- (xii) The lease shall be liable to termination on one calendar month's notice being served on the lessee or left on the land. In such event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but to no compensation whatsoever;
- (xiii) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent;
- (xiv) The lessee shall pay inspection and assessment fees in respect of the rubber trees, if an when he is required by the Rubber Controller to do so;
- (xv) The lessee shall be entitled to receive the coupons if such coupons are issued by the Rubber Controller in respect of the rubber trees on the land;
- (xvi) The lessee shall keep the land clean and in good order to the satisfaction of the Government Agent;
- (xvii) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent;
- (xviii) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expense incurred, or for damages, or for any other cause or reason whatsoever;
- (xix) The lessee shall permit the Government Agent or the Director of Public Works, or any officer authorized by the Government Agent or the Director of Public Works in writing, at any time to enter and inspect the land and execute any work thereon;

11. No tender will be considered unless in respect of it all the conditions above laid down have been strictly fulfilled.

12. The Government reserves to itself the right, without question, or rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

13. Further particulars can be obtained from the Government Agent at the Kachcheri, Colombo. Particulars regarding the issue of coupons in respect of the rubber trees should be obtained from the Rubber Controller, Colombo.

The Kachcheri,
Colombo, September 9, 1950.

B. H. DE ZOYSA,
for Government Agent

15. The Government reserves the right to accept or reject any tender

16. Further particulars can be obtained from the Government Agent, Western Province, Colombo. Particulars regarding the issue of coupons in respect of the rubber trees should be obtained from the Rubber Controller, Colombo.

B. H. de ZOYSA,
Additional Assistant Government Agent.
The Kachcheri,
Colombo, September 13, 1950.

LK 2218A.

Lease of Plantations on Additional Land acquired for the Construction of a Psychopathic Hospital, Mulleriyawa

NOTICE is hereby given that the Government Agent, Western Province, will receive tenders for the lease of the right to tap rubber and to take the produce of the other plantations standing on lots 6, 7, 8, 9, 10, 11, 13, 15, and 17 in Preliminary Plan A 2,343, situated at Mulleriyawa, Udumulla, in Hewagam Korale of the Colombo District, for the period October 1, 1950, to March 31, 1951, subject to the conditions set out below.

2. Tenders, which must be in sealed envelopes superscribed "Tender for lease of the right to take the produce of plantations on the land acquired for construction of a Psychopathic Hospital, Mulleriyawa", will be received at the Colombo Kachcheri until 11 a.m., on September 29, 1950, when they will be opened. All tenderers will be required to be present in person or to satisfy the Government Agent by duly accredited agents that their tenders have been made in good faith.

Conditions

1. The right the lease of which is to be sold is the right to tap for rubber trees and to take the produce of the coconut and other plantations on lots 6, 7, 8, 9, 10, 11, 13, 15 and 17 in Preliminary Plan A 2,343, situated at Mulleriyawa Udumulla in Hewagam Korale of the Colombo District. The tenderer whose tender is accepted will be entitled, in addition, to receive the coupons, if such coupons are issued by the Rubber Controller in respect of the said rubber trees. The tenderer whose tender is accepted will not be entitled to make any use of the soil of the said lots.

2. The tenderer whose tender is accepted (hereinafter referred to as "the lessee") will be required to deposit, immediately after his tender has been accepted, one fourth of the amount tendered by him as cash security. This sum will be held in deposit and refunded to him on the expiry or earlier termination of the lease. The Government Agent, of the Western Province (hereinafter referred to as the "Government Agent") will have the right to confiscate the whole or any part of this security for breach of any conditions of the lease.

3. The lessee will be required to sign an indenture of lease as soon as he is called upon to do so by the Government Agent.

4. The lessee will be required to pay any rates and taxes which may be levied by the Village Committee in respect of the right to be leased.

5. The lessee will not be allowed to assign, transfer, or sub-let his rights under the lease to any other person without the permission of the Government Agent previously obtained in writing.

6. The lessee or his workmen will not be allowed to pick any immature nuts. No slaughter tapping of the rubber trees will be allowed in any circumstances.

7. The lessee or his workmen will not be allowed to lop the branches of, or to fell or otherwise damage, any trees standing in the said lots.

8. The lessee will not be allowed to erect structures of any sort in the said lots except with the permission of the Government Agent previously obtained in writing.

9. The Government Agent reserves the right to fell any trees in respect of which the right above mentioned is to be leased as may be found necessary and a reasonable reduction of the rent will be made in respect of any such felling. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final.

10. The lease will be terminable on one month's notice without payment of any compensation to the lessee. In such case a proportionate reduction of the rent will be made in respect of the unexpired portion of the lease.

11. The Government Agent will have the power, in the event of any breach of the foregoing conditions, to cancel the lease and to debar the lessee and his workmen from access to the aforesaid trees without paying any compensation whatsoever to the lessee.

12. The lessee will be required to pay inspection and assessment fees in respect of the rubber trees if and when he is called upon by the Rubber Controller to do so.

13. The lessee will be required to keep the land clean and free from rank vegetation; but should not fell any trees.

14. On the expiry or earlier termination of the lease the lessee will be required to hand over the land to the Government Agent or to an officer deputed by him without causing any damage to the existing plantations on the said lots.

Tenders for the Lease of Godahena Estate
Acquired for Village Expansion

THE Chairman, Tender Board, Ministry of Agriculture and Lands, Colombo, will receive tenders up to 12 noon on Friday, September 29, 1950, for the lease of all that Estate called and known as Godahena Estate, situated at Dolapihilla village, containing in extent 310 A. 0R. 9P. and more particularly described as lots 2 and 5 in Preliminary Plan No. A. 1,588 on a monthly tenancy commencing from October 10, 1950.

All the buildings, wells, tanks, &c., and the accessories in the buildings, on the land leased will be available for use by the successful tenderer. These should be handed back in good condition to the Government Agent, Central Province, Kandy, or his representative at the termination of the lease or earlier if required under the circumstances set out in para. 11 below.

2. Tenders should be on forms which will be supplied upon application to the Government Agent, Central Province, Kandy, from whom all particulars on the subject could be obtained.

3. A deposit of Rs. 300 will be required to be made at the Kandy Kachcheri and a receipt produced therefore before a tender form is issued.

4. Tenders which should be in duplicate should be marked "TENDER FOR THE LEASE OF GODAHENA ESTATE, DOLAPIHILLA, KANDY DISTRICT" in the left-hand top corner of the envelope, should be addressed to the Chairman, Tender Board, Ministry of Agriculture and Lands, Colombo, and should be sent by registered post or deposited in the tender box provided for the purpose in the Ministry Office.

5. The person whose tender is accepted will be declared the successful tenderer and shall be called upon to deposit the full amount of the tender within three days of the acceptance of his tender.

6. Should any person whose tender has been accepted decline to enter into the agreement within three days of receiving notice in writing that his tender has been accepted, his tender deposit will be forfeited to the Crown and the defaulter will render himself liable to be included in the list of Defaulting Contractors precluded from having any concern in a Government Contract. Notice of acceptance of tender will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. All other deposits will be returned upon signature of the Agreement.

7. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become sureties for the due fulfilment of the contract.

8. The amount tendered should be entered both in figures and in words in the tender form. Where the amount given in figures differs from the amount given in words, the tender will be rejected. All alterations and erasures must be initialed by the tenderers.

9. The successful tenderer shall not assign, transfer or mortgage the lease without the authority of the Tender Board. The Government reserves to itself the right to refuse to recognise a power of attorney issued by the successful tenderer to any person authorizing him to carry on the lease on the successful tenderer's behalf.

10. A tenderer when applying for tender forms should furnish the Officer issuing the forms with a written statement giving his full name and permanent address stating in which District or Districts he owns landed property or other interests. The extent of landed property and the nature of other interests should also be given.

11. If the whole or any portion of the land be required for any Government purpose before the date on which the lease shall terminate, the Government shall be entitled to give the lessee one week's notice and resume possession of the land. No compensation will be payable on this account. A proportionate portion of the purchase amount will however be refunded.

12. In the event of the breach of any of the foregoing conditions the Government Agent shall have the power to withdraw the rights of the lease and the lessee and his workmen shall leave the land forthwith and shall not be entitled to any compensation for any reason whatsoever.

13. The agreement shall be entered into by the successful tenderer with the Government Agent, Central Province, Kandy, which expression shall mean and include his successors in Office.

14. The Government reserves to itself the full power to reject all or any tenders which may be made in pursuance of this notice and to accept any tender whether such tender be the highest or not

V. J. H. GUNASEKERA,
for Government Agent
The Kachcheri,
Kandy, September 12, 1950,

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

Q. 3125.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමිනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාර්මික හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මේ මෙහි ප්‍රකාශකරමි:—

වල්පොල පිහිටා තිබෙන අක්කර 1, රූ. 3, පර්ච් 39.4 විශාලකම ඇති බුන්තෙහිවුම්, නොමිලේ A 2,653 දරණ පැරැණි පළමුවැනි කොටස

නො. J/HLG/390

මේ 1950 ක්වූ අංශ්‍යයන් 28 වෙනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාර්මික හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමිනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාර්මික හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මේ මෙහි ප්‍රකාශකරමි:—

ත්‍රිකුණාමලේ කවුඩුකුලම් පත්තුවේ වල්ලිපොළ P. P. A 938 සිතියමේ පොළ නො. 1 දරණ අ. 1, රූ. 3, ප. 18.6 විශාල වූ ප්‍රභව ඉඩම්

මේ 1950 ක්වූ අංශ්‍යයන් 4 වෙනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක, කාර්මික හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමිනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාර්මික හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මේ මෙහි ප්‍රකාශකරමි:—

මොරමත් කෝරළේ පල්ලේගම පිහිටා තිබෙන සිරිසිල්වත්තට අයිති ප්‍රමිතයෙන් නිසා ඉඩමෙන් අක්කර දෙකක් පමණ බිම් ප්‍රමාණයක්.

මේ 1950 ක්වූ අංශ්‍යයන් 5 වෙනි දින කොළඹදීය.

බිහිලි පැල්වත් සේනානායක, කාර්මික හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් බුන්ති විශේෂයේ ලබාගැනීමට ආණ්ඩු ඉදහරුණු බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට මාරාපාත්තයක් තුළින් ඉඩම්වල නොහොත් බුන්ති විශේෂයේ විස්තර:—

පැරැණි නොමිලේ A 2,819. හම්—හබර කඩ, පනාතොඩ, සහ හෝමාගම.

නො.	ඉඩමේ නම	අංශ්‍ය	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ. රූ. ප.
1	එම්කොරමත්ත	හීර කොඩනැගිල්ලක් සහ කාවකාලික කොඩනැගිල්ල 3 ක් ඇති අවුරුදු 40 ක් පොල් ඉඩම්	දේවමහමෙහි නොසිසාමි, එම් මෙන්ඩිනෝනා, හබරකඩ, හෝමාගම, ඊට පිරිවැනිකම්කරු අය: දේවමහමෙහි සඳිමත්, මුල්පොළ, හෝමාගම	0 0 26
2	මේකන්දෙමත්ත	කාර්මික කොඩ කැගිල්ල 4 ක් ඇති අවුරුදු 7 ක් 12 ක් පොල් ඉඩම්	කපුරුගේ දමිත් සිංහඤා, හබරකඩ, හෝමාගම	0 1 8
3	එම්කොරදෙමත්ත	අවුරුදු	කපුරුගේ නෝනාමි, කපුරුගේ ජේතානිස්, කපුරුගේ දමිත් එම් බොල්ලි සිංහඤා, හබරකඩ, හෝමාගම	1 0 16
4	එම	එම	හෙට්ටිපුරවිමෙහි සේනානිස්, දේවමහමෙහි මෙන්මි රෝජන, හබරකඩ, හෝමාගම, මීට පිරිවැනිකම්කරු අය: දේවමහමෙහි සඳිමත්, මුල්පොළ, හෝමාගම	0 3 19
5	එම	එම	කපුරුගේ නෝනාමි, එම් සේනානිස්, එම් දමිත් සිංහඤා, එම් බොල්ලි සිංහඤා, හබරකඩ, හෝමාගම	1 0 18
6	එම	එම	මීට්ටේ මිලිසම් සිංහඤා, හබරකඩ, හෝමාගම	0 3 16
7	එම	එම	කොළඹගේ මිනෙස් අප්පු, හබරකඩ, හෝමාගම	0 2 11
8	එම	එම	කපුරුගේ මහමෙහි දෙත් රේබෝ සිංහඤා, හෝමාගම	0 3 20
9	එම	එම	විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි නෝමිස්, විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි හෙත්පුත් සහ විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි කාරෝලිස්, හබරකඩ, හෝමාගම	0 2 14
10	එම	එම	විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි පොම්නෝනා, හබරකඩ හෝමාගම	0 0 16
11	එම	එම	හබරකඩ පන්දල සාරකාරයා, විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි හෙත්පුත්, හබරකඩ, හෝමාගම	0 0 30
12	එම	එම	විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි මොඩිනෝනා, හබරකඩ, හෝමාගම, විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි පේට්ටිනි, පන්තිපිටිය	0 3 16
13	එම	එම	විනානගෙහි නොහොත් කන්තීර්ගමෙහි පේට්ටිනි, පන්තිපිටිය, එම පොම්නෝනා, හබරකඩ, හෝමාගම, ඊට පිරිවැනි අයිතිකම්කරු අය: ජේ. ඒ. ඇබ්බෝනා, අභුරුගිට්ත	0 0 9

අංකය	ඉඩම් නම	අංශ	අයිතිකරුවන්ගේ නම	වර්ගය, අ. රූ. ප.
36	අරමුදල දෙපලේ කුඹුර	4 3 16
37	අරමුදල දෙපල, කල් දෙපලේ කුඹුර	එම	..	0 3 23
38	කල් දෙපලේ කුඹුර	එම	..	0 0 22
39	පිටකැල්ල	..	නාවකාලික ගොඩනැගිල්ලක් සහ එලිපිට ඇති බිම්	0 1 3
40	එම	..	කුඹුර	0 1 27
41	අරමුදල දෙපලේ බිම්	..	නාවකාලික ගොඩනැගිල්ල 3ක් ඇති අඹුරු 30 පොල් ඉඩම්	0 3 28
42	මොරපිටිය	..	කීර් ගොඩනැගිල්ලක් සහ නාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති අඹුරු 40-50 පොල් සහ කුරුඳු ඉඩම්	6 2 11
43	එම	..	අඹුරු 50කට මැඹි වගස ඇති කුරුඳු ඉඩම්	6 2 0
44	—	..	කරන්න පාර	0 1 1
45	මොරපිටිය	..	ලීදක් ඇති අඹුරු 50කට මැඹි වගස ඇති කුරුඳු ඉඩම්	6 2 27
46	මොරපිටියේ	..	කීර ගොඩනැගිල්ලක් සහ නාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති අඹුරු 30 කුරුඳු සහ අඹුරු 10-30 පොල් ඉඩම්	11 2 16
47	ගොඩනැගිල්ල	..	නාවකාලික ගොඩනැගිල්ල 3ක් සහ කුරුඳු, රබර් සහ පොල් බිඳු වැවිල්ලක් ඇති අඹුරු 30 පොල්, අඹුරු 30 කුරුඳු, අඹුරු 20 රබර් ඉඩම්	14 3 39
48	ගලබොව	..	නාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති අඹුරු 30 පොල් ඉඩම්	0 0 32
49	කල් දෙපල, කල් දෙපලේ කුඹුර, කල් දෙපලේ බිම්	..	එලිපිට සහ අඹුරු 20 කුඹුරක් සහ 5, අඹුරු 3-40 පොල් ඉඩම් සහ ඇති කුඹුර සහ බිම්	4 0 2
50	ගොඩනැගිල්ල	..	ගල සහ ඉඩම්	0 2 7
51	එම	..	එම	0 2 29
52	එම	..	කීර ගොඩනැගිල්ලක් සහ නාවකාලික ගොඩනැගිල්ල 2 ඇති අඹුරු 40 පොල් ඉඩම්	0 1 23
53	එම	..	නාවකාලික ගොඩනැගිල්ල 4ක් ඇති අඹුරු 40 පොල් ඉඩම් සහ බිම්	0 1 33
54	එම	..	නාවකාලික ගොඩනැගිල්ල 4ක් ඇති අඹුරු 40 පොල් ඉඩම්	1 0 13
55	එම	..	නාවකාලික ගොඩනැගිල්ල 5ක් ඇති අඹුරු 5-40 පොල් ඉඩම් සහ අඹුරු 40 කුරුඳු ඉඩම්	1 2 2
56	එම	..	නාවකාලික ගොඩනැගිල්ල 3ක් ඇති අඹුරු 40 පොල් ඉඩම්	1 0 13
57	එම	..	ගලක් සහ අඹුරු 30-40 රබර් සහ අඹුරු 40 පොල් ඉඩම්	4 2 20
58	එම	..	නාවකාලික ගොඩනැගිල්ල 2ක් ඇති අඹුරු 40 පොල් ඉඩම්	0 3 39
59	එම	..	නාවකාලික ගොඩනැගිල්ල 3ක් ඇති අඹුරු 40 පොල් ඉඩම්	1 1 32
60	එම	..	එම	0 3 2

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කීයන්ගේ	මහල, අ.රු.ප.
41	නො. 232, 145 සහ 375 වන අවසාන ඉඩම් සිතියමේ නො. 1 දරණ සම්බන්ධ අතීතීකය, ගම්—මැදුරුගල	අවුරුදු 40 ක් වූ පොල්ගස් 2 ක් සහ දෙල් ගස් 2 ක්ද, අවුරුදු 15 ක් වූ බිලිස් ගසකින්ද යුක්තය	ඒ. ආර්. ඉණරත්න සහ ඒ. බයස් අබේසිංහ නෝනාමහත්මී, කන්දෙ වත්ත, ගාල්ල	0 0 6.1

එකතුව .. 0 0 6.1

44	නො. 232, 375 සහ 145 වන අවසාන ඉඩම් සිතියමේ නො. 1 දරණ සම්බන්ධ අතීතීකය, ගම්—වෙව්වලුමාව	අවුරුදු 35 ක් වූ පොල්ගස් 25 ක්ද, අවුරුදු 15 ක් වූ පොල්ගස් 13 ක්ද, අවුරුදු 5 ක් වූ පොල්ගස් 2 ක්ද, අවුරුදු 15 ක් වූ දෙල්ගස් 5 ක් සහ අවුරුදු 15 ක් වූ දිවුල්ගසකින්ද යුක්තය	ඒ. ඩී. කණේනායක, ගම්බද උපාධික, කනවත්ත, බෙලිඅත්ත	0 0 33.5
----	---	---	--	----------

එකතුව .. 0 0 33.5

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ගේ මත අනුමත කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දැනගැනීම සඳහා හැරවීමේ මගක් වශයෙන් ඒවායේ නිවැරදි කිරීමට බලධර බවට පත්වී සිටිනු ලැබේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණිලි කළුමනේ නොහොත් කළුමනේ වෙනුවට ක්‍රියාකරණ අංශ මේ 1950 ක් වූ ඔක්තෝබර් මස 16 වැනි දින උදේ 9 වැනි ධනවත්ව පුරුදු වශයෙන් ගම්බද සහ කොමිටි කාර්යාලයේදී මා. ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අදාළ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට බිහිවූ සහ බෙදා ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කළුමනේ අයිතිකරුන්ගේ නොදැනුවත් කියා සිටින්නට බිහිවූ බව බලධර බවට පත්වී සිටිනු ලැබේ.

මේ 1950 ක් වූ පැපර්වලට ම. 7 වැනි දින ගම්බද නොව කම්බු වශයෙන්දීය. ඒ. ඩී. ආර්. ආර්. පුල්ලොත්තයාම, අනුමත උප ජ්‍යෙෂ්ඨ පරීක්ෂක.

අනුමත කළුමනකට, ඒ නමින්—ඉඩම් අභ්‍යන්තර අනුමත පුළුල් කිරීමේ ගණකාලය ඉඩම් ප්‍රමාණයට අනුමත බව ප්‍රකාශ කිරීමේදී මෙහිදී මෙහි පහත සඳහන් වන ඉඩම් උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ අභ්‍යන්තර” පස්වැනි කොටසේ කරන බවට ප්‍රකාශයට ගොඩනගා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසි අනුමත මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් ගනී:—

අතීතීක නො. 3 සහ නො. 260 අවසාන ගම් සිතියම ගම්—විතාරත්තේය.

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කීයන්ගේ	මහල, අ.රු.ප.
286	ඔස්මන් ජායවර්ධන මහා විද්‍යාලය	පැයිරි, අවුරුදු 20	බෙලිඅත්තේ පහල බෙලිඅත්තේ පදිංචි රත්නායක කන්කානන්ගේ දැවිල් අප්ප	2 2 31.9

එබැවින් ඉඩම් අයිතිකරුන්ගේ මත අනුමත කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දැනගැනීම සඳහා හැරවීමේ මගක් වශයෙන් ඒවායේ නිවැරදි කිරීමට බලධර බවට පත්වී සිටිනු ලැබේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණිලි කළුමනේ නොහොත් කළුමනේ වෙනුවට ක්‍රියාකරණ අංශ මේ 1950 ක් වූ ඔක්තෝබර් මස 16 වැනි දින සවස 3 වැනි ධනවත්ව බෙලිඅත්ත නගර සභා කාර්යාලයේදී මා. ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අදාළ අයිතිවාසිකම් කියා කියා සිටින්නට බිහිවූ සහ බෙදා ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කළුමනේ අයිතිකරුන්ගේ නොදැනුවත් කියා සිටින්නට බිහිවූ බව බලධර බවට පත්වී සිටිනු ලැබේ.

මේ 1950 ක් වූ පැපර්වලට ම. 7 වැනි දින ගම්බද නොව කම්බු වශයෙන්දීය. ඒ. ඩී. ආර්. ආර්. පුල්ලොත්තයාම, අනුමත උප ජ්‍යෙෂ්ඨ පරීක්ෂක.

අනුමත කළුමනකට, ඒ නමින්—කිරිඳිගල බෙලි බැඳීමේ ව්‍යවහාරය ගවයන් වාඩි, මිනෙවෙල සහ පලිවෙල ගහ මේදීද අදාළ ගවයන් ඉඩම් අයිතිකරුන්ගේ පිණිස බෙදා පහත සඳහන් වන ඉඩම් උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ අභ්‍යන්තර” පස්වැනි කොටසේ කරන බවට ප්‍රකාශයට පළාත් පාලන කාරණා සභාවේ නියෝගයට අනුමත වන බවට ප්‍රකාශයට ගොඩනගා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසි අනුමත මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් ගනී:—

නොමිමර 285 අවසාන ගම් සිතියමේ නො. 1 දරණ අතීතීකය, ගම්—මැද වාඩි

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කීයන්ගේ	මහල, අ.රු.ප.
35	පත්තල මහල	පොල් වත්තේ (කොටසක්) (මහාකර නැත)	වාමිමේ රත්නපාල සාමන්තිගේ, මොදරවාන	0 0 1.9
36	උඩගුණපාල	කුඹුර	වාමිමේ රත්නපාල සාමන්තිගේ, මොදරවාන, අර්ථකරම්වගේ සාදිරිස්, වාමිම, මන්තිආම්බි කන්කානම්ගේ සියලුරිස්, මොදරවාන, ඒ. බිලිලිම, මිප්පිංහ, මැද වාමිම, කෝට්ටේ සමර සිත්ගේ දෙව් දියෝතිස්, මැද වාමිම	0 0 12
37	පල්ලොත්තපාල	එම	ඒ. බිලිලිම, මිප්පිංහ, මැද වාමිම, මිප්පිංහ කන්කානම්ගේ නෝතිස්, ගවගල, කෝට්ටේ සමර සිත්ගේ දෙව් දියෝතිස්, මැද වාමිම, සමර සිත්ගේ නිකුරස්, වාමිම, මන්තිආම්බි කන්කානම්ගේ දෙව් සියලුරිස්, මොදරවාන	0 0 13.2
38	බහාලාකාරවුම්	පොල් වත්ත, අවුරුදු 4 ක කිතුල්ගස් 1 කින් යුක්තය	ඒ. බිලිලිම, මිප්පිංහ, වාමිම	0 0 1.4
39	දකුට්ටිල	කුඹුර	කොට්ටේ සමර සිත්ගේ දෙව් දියෝතිස්, මැද වාමිම, දෙව් දියෝතිස් රත්නායක, මොදරවාන, දෙව් අන්දිරිස් වික්‍රම සිංහ, මොදරවාන, වාමිමේ රත්නපාල සාමන්තිගේ, මොදරවාන, ඩී. ඒ. මීරසේකර, මොදරවාන, මිප්පිංහ කන්කානම්ගේ නෝතිස්, ගවගල, මන්තිආම්බි කන්කානම්ගේ දෙව් සියලුරිස්, මොදරවාන	0 0 10

නො. අංකය	ඉඩම් නම	අංශ	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ. ර. ප.
40	පල්ලම්කන්ද හා අලුත්කන්ද	පොල් මත්ත, අවුරුදු 30ක අයිති පොල්ගස් 9, අවුරුදු 15ක පුම්කන් 10, දෙල්ගස් 1 සහ අවුරුදු 20 අඹගස් 1කින් යුක්තයි	දෙත් බිස්සියන් සහකරුන් පරනාසා, මැද මාවත, දෙත් අනුසන් සහකරුන් පරනාසා, මැද මාවත	0 0 10.2
41	එම්	පොල් මත්ත අවුරුදු 30ක පොල්ගස් 9කද, අවුරුදු 20 පුම්කන් 13ද, අවුරුදු 10-15 අකර හල්මිල්ල ගස් 9ක සහ දෙමස 1කින්ද යුක්තයි	කොට්ඨමි හමරසිත්ගේ දෙත් බිස්සියන්, මැද මාවත, මහාමාපේරිගේ මමිලාමි, මැද මාවත	0 0 7.4
42	පවුරුගෙදර	පොල් ඉඩම, පොල්ගස් 5, පුම්කන් 3, අවුරුදු 30ක මහලැහි ඉඩමකින්	(කපිටි කො. 41, අයිතිවාසිකරුවන්ගේ නමයි)	0 0 3
43	සාලියඹුරුග	ඹුරු	මාවතේ රත්නපාල හොමිසමසන්ගේ, ජොරුමාවත, කොට්ඨමි හමරසිත්ගේ දෙත් බිස්සියන්, මැද මාවත, ඒ. බිලිලිම. මිපේසංඝ, මැද මාවත	0 0 1
එකතුව ..				0 1 20.1

නොමිල 266 ඉඩමක ගම් සීමාවේ නො. 1 දරණ අයිතිකරු. ගම්—උඩ මාවත

31	නැකියියමත්ත	පොල් මත්ත, අවුරුදු 2ක පොල්ගස් 2යි, අවුරුදු 30 පොල්ගස් 3යි, අඹගස් 2යි, පුම්කන් 1කින් සහ කොපල් පවුරු 7කින් යුක්තයි	ඒ. බිලිලිම. මිපේසංඝ, මාවත	0 1 27.5
32	උඩමමත්ත	ඹුරු	ජයවිචිත පතිරනගේ දෙත් අනුරු, ඹුරු, කිල්ල, එම් මාර්ලිස්, ඹුරු, කිල්ල	0 1 9.8
33	මහලිය	එම්	ඉ. ඒ. මිපේසංඝ, මාවත	0 0 12.3
34	පල්ලම්මත්ත	එම්	අඹසුරුරටමමිගේ දෙත් පල්ලිය, හමර, රමාදරමාන, ඹුරුමිංඝ දෙත් දිගෝතිස්, හමර, රමාදරමාන, හමර මිකුටි රත්නාසන මමිගේ, හමර, මොදරමාන, ඒ. බි. මිපේසංඝ, හමර, මොදරමාන	0 1 0.2
35	අමරගමමත්ත	පොල් මත්ත කොටසක්, අවුරුදු 30ක කිතුල් ගස් 2කින් යුක්තයි	ඉ. ඒ. බිලිලිම. රත්නාසන, මාවත, ඉ. ඒ. රත්නාසන, මාවත	0 0 20.3
36	මහලිය	ඹුරු	ඉ. ඒ. මිපේසංඝ, මාවත	0 0 34.2
37	අඹරුමාව	එම්	මිරකාගොඩගමගේ මාර්ලිස්, දඹවක් කොට්, මලමලාආරම්මගේ සීන්සිසාමි, ඹුල්කිරිගල, ඒ. බිලිලිම. මිපේසංඝ, මාවත	0 1 21.2
38	එම්	එම්	(කපිටි කො. 37 හදුන් අයිතිවාසිකරු මිසන්ගේ නමයි)	0 0 24.1
39	සික්ඛුරුග	ඹුරු	ඹුරු, ඹුරු, ඹුරු, පදිංචි මිද්දෙනිස්	0 0 30
40	කොට්ඨමි මත්ත	එම්	ඒ. බිලිලිම. මිපේසංඝ, මාවත	0 0 1
41	පැරමත්ත	පොල් මත්ත කොටසක් (මැමිලි හැක)	(කපිටි කො. 40 අයිතිවාසිකරු මිසන්ගේ නමයි)	0 0 2.4
42	කොට්ඨමි මත්ත	ඹුරු	(කපිටි කො. 40 අයිතිවාසිකරු මිසන්ගේ නමයි)	0 0 10
43	මිදුනගමමත්ත	එම්	ඒ. බිලිලිම. මිපේසංඝ, මාවත, මරකාගොඩ ගමගේ මාර්ලිස්, දඹවක් කොට්, හදුන් ගොන්නිගේ කපාසානිස්, උඩ මාවත	0 0 16.1
44	මාකරගමමත්ත	එම්	මාවතේ රත්නපාල හමර, මොදරමාන	0 0 10.1
45	කලගමමත්ත	එම්	ඒ. බිලිලිම. මිපේසංඝ, මාවත	0 0 7.6
46	අම්මගමමත්ත	එම්	සුන්දරප්පම පතිරනගේ බැඳි, පලල මාවත, සුන්දරප්පම පතිරනගේ මාවත, පල්ල මාවත, සුන්දරප්පම පතිරනගේ මාවත, පලල මාවත, සුන්දරප්පම පතිරනගේ මාවත, පල්ල මාවත	0 0 10
47	දෙත්තමගමමත්ත	පොල් මත්ත කොටසක් (මැමිලි හැක)	ඒ. බිලිලිම. මිපේසංඝ, මාවත	0 0 3.4
48	මිදුනගමමත්ත	ඹුරු සහ පොල් මත්ත, අවුරුදු 30ක පොල් පැර 31කින් යුක්තයි	අඹමිකුම් ඉඹරත්න දෙත් මාර්ලිස්, මාවත	0 0 30.6
49	මල්ගමමත්ත	පොල් ඉඩම, අවුරුදු 1ක මහල අයිති පොල් පැර 19කින් යුක්තයි	අඹමිකුම් ඉඹරත්න දෙත් මාර්ලිස්, මාවත	0 0 23.6
50	කන්කානන් කොට්ඨමි	මත්ත කොටසක් (මැමිලි හැක)	ඒ. බිලිලිම. මිපේසංඝ, මාවත	0 0 8.6
51	මහලිය	පොල් මත්ත, අවුරුදු 15ක මහලැහි කිතුල් ගස් 9කද, දෙල් ගස් 2ක අවුරුදු 30ක පොල් ගස් 4කින්ද යුක්තයි	මිරකාගොඩගමගේ මාර්ලිස්, මරකා කොට්, කාර්මදනගේ මිනෝරිස්, මිරකාගොඩ, ඒ. බිලිලිම. මිපේසංඝ, මරකාගොඩ	0 1 21
52	මිදුනගමමත්ත	පොල් මත්ත, අවුරුදු 15-40ක මහලැහි පොල් ගස් 3ද, අවුරුදු 15 මහලැහි පුම්කන් 3 සහ හල්මිල්ල ගස් 3කින්ද යුක්තයි.	කාර්මදනගේ කපෝරිස්, උඩ මාවත, කාර්මදනගේ මිනෝරිස්, උඩ මාවත, කාර්මදනගේ හන්දෙරිස්, උඩ මාවත	0 0 6.4
53	පවුරුගෙදර	පොල් මත්ත, අවුරුදු 10ක මහලැහි පුම්කන් 10ද, අවුරුදු 15ක මහලැහි මත්ත ගසක් සහ හල්මිල්ල ගසකින්ද යුක්තයි	කාර්මදනගේ හන්දෙරිස්, උඩ මාවත, මොනවරත්නගේ පමිලිස්, උඩ මාවත, මොනවරත්නගේ මමි, උඩ මාවත	0 0 8.8
54	මල්මත්ත	මත්ත කොටසක් (මැමිලි හැක)	මිරකාගොඩගමගේ මාර්ලිස්, උඩ මාවත, කාර්මදනගේ කපෝරිස්, උඩ මාවත, හේමා රදුගේ කොන්මාව, උඩ මාවත, ඒ. බිලිලිම. මිපේසංඝ, උඩ මාවත	0 0 8

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කරුවන්ගේ නම	මහල, අ. ර. ප.
55	කොරඳුම මත්ත	වත්තක්, අවුරුදු 15ක් වසරකි ප්‍රමිතයක්	වරකායොඩගමගේ වාර්ලිස්, උඩ මාවත, ඉතාපපුල්ලිගේ කොරල්ලිස්, උඩ මාවත, පල්ලිඳුරේ සේවාසීතයන්ගේ සාර්ස්අපපු, උඩ මාවත	0 0 0.5
56	එම ..	එම ..	(කපිව නො. 55ගේ අයිතිමානවත්තකරුවන්ගේ)	0 0 33.8
57	මඩවසි ..	කුඹුර ..	ඒ. බබ්ලිම්. විජේසිංහ, මාවත	0 0 3.1
58	උඩමිහුකුඹුර ..	එම ..	මොනමඩ් මහමඩ්දු මොනමඩ් කුමාරිස්, මි අල්ල	0 0 6.7
59	බෙලිගස්කොරඳුම	වත්තක කොටසක් (මැවිලි නැත)	වල්ලිඳුරේ සේවාසීතයන්ගේ සාර්ස්අපපු, උඩමාවත	0 0 8.1
60	ඉරිකොන්ද සහ බටහන්දුරුඹුර	කුඹුර ..	ඒ. බබ්ලිම්. විජේසිංහ, මාවත	0 0 29
61	ඊවිගස්ගේන	වත්තක කොටසක් (මැවිලි නැත)	ඒ. බබ්ලිම්. විජේසිංහ, මාවත	0 0 8.1
62	ඊවිගස්ගුලා	කුඹුර ..	අ. ඒ. බබ්ලිම්. රත්නායක මුදලිතුමා, නිකංගොඩ	0 0 34.4
63	කොස් වත්ත කොරඳුම	වත්තක කොටසක් (මැවිලි නැත)	ඒ. බබ්ලිම්. විජේසිංහ, මාවත, සෙනෙහි රත්නගේ පවුලිස්, මාවත, සෙනෙහි රත්නගේ සේවිස්, මාවත, සෙනෙහි රත්නගේ මෙට්, මාවත	0 0 5.1
64	සපුගලගෙ මත්ත	පැයිර් අවුරුදු 3යි	මිත්‍රසිංහ දෙත් අන්දිරිස්, මැද මාවත, මාවත රත්නපාල ස්වර්, මැද මාවත, දෙත් දිසෝතිස් විජේසිංහ, මැද මාවත	0 0 12.6
65	බටහන්දුරුඹුර	කුඹුර ..	ඒ. බබ්ලිම්. විජේසිංහ, මාවත	0 0 38
66	පත්පලගෙ මත්ත සහ මඩගලගෙ මත්ත	පොල් මත්ත, අවුරුදු 30ගේ පොල්ගස් 3යි.	මාවත රත්නපාල ස්වර්, මොදරමාවත	0 1 6
67	පලොමිහු කුඹුර	කුඹුර ..	අ. ඒ. රත්නායක මුදලිතුමා, නිකංගොඩ	0 0 12.4
එකතුව ..				5 1 20.1

එකීවත් ඉඩම් අයිතිකරුන්ගේ මතකයට අනුමත කරනු ලබන බව පොදුජනයාට දැනගැනීම සඳහා හසවෙනි මහත්මියගේ මහායුගලයට පත්වීමට මෙහිත් දැනුම්දෙමි.

ඉතාපපුල්ලිට අයිතිමානවත්ත ඇත්තා වූ පැරණි කුඹුරේ නොසොත් කුඹුරේ වෙනුවට ක්‍රියාකරණ අංශ වසර 1950ක් වූ කාලයේදී මහ 18මඩ් දින උදේ 9.30ගේ කාලයට බෙලිගස්ගේ නගර සභා කාර්යාලයේදී මොදරමාවත පැමිණ එ කොටස අන්දමේ අයිතිමානවත්ත සඳහා කියාපවිත්ත මිනුමට සහ මෙහි ඉඩම් මෙහෙයුම් ඉල්ලා සිටින මුදල් ගෙවුමක් ඊට ඇත්තා වූ කුඹුරේ අයිතිකරු කොන්දුරුත් කියාපවිත්ත මිනුමට මෙහිත් දැනගැනුමක් දුනි.

මේ 1950ක් වූ පැවැත්මට මහ 7මඩ් දින කලින් කොට කවිමෙට්ගේදී.

ඒ. ඩී. ඇස්. ඇස්. පුල්ලොනාගම, අනුමත උප ඒකක මහත.

අනුමත කරනු ලබන බව, ඒ නම:—කිරිමඩග මෙලි බැදීමේ මහපාරය ගමගේ මාවත, මිකංගොඩ, පව්වියමෙලි ගඟ ගම්මල අසල ගමගේ ඉඩම් අයිතිකරුන්ගේ මිනිස මෙහි පහත සඳහන් මෙහි ඉඩම් උඩමානුමේ සඳහා ක්‍රියාකරණ වසර “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩමානුමේ අනුප්‍රාප්තය” පස්වෙනි කොටසේ කරන මෙහි පාලන ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය මේදී උතුමානුමේ මහත්මියගේ නිසි අනුමත මේ අර්ධ උඩ මිනිස. ඒ ඉඩම් නම:—

ඉඩමාන ගම අයිතිකරු නො. 267, ගොමමර 1ගේ අයිතිකරු. සම—වරකායොඩ

නො.	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
16	සේවකන්තියේ මත්ත	පොල් මත්ත, පොල්ගස් 4 අවුරුදු 30කටත් අඩක සහ ප්‍රමිතයයි, අවුරුදු 15යි	ඒ. බබ්ලිම්. විජේසිංහ, මාවත, ඇස්. බබ්ලිම්. රත්නායක, නිකංගොඩ	0 0 4.6
17	මිපොකුඹුල්ල	කුඹුර	විජේසිංහ මරකායොඩගමගේ අනුගස්, මරකායොඩ, විජේසිංහ මරකායොඩගමගේ දෙන සිසිලියානා, මරකායොඩ, විජේසිංහ මරකායොඩගමගේ සිද්දි අපපු, මරකායොඩ, මරකායොඩගමගේ සිද්දි අපපු, මරකායොඩ, දෙත් අනුගස් විජේසිංහ මරකායොඩ, පී. ඩී. දහනායක, මරකායොඩ	0 0 15.3
18	අඹිපාර	අඹිපාර	ඒ. බබ්ලිම්. විජේසිංහ, මාවත	0 0 1
19	සේදකන්තියේ මත්ත	පොල් ඉඩම්, අවුරුදු 18ක ප්‍රමිතයකින් යුක්තයි	(ලොව නො. 18 සඳහන් අයිතිමානවත්ත)	0 0 1.5
20	මිපොකුඹුල්ල	කුඹුර (අත්තැරපු)	විජේසිංහ මරකායොඩගමගේ අනුගස්, මරකායොඩ, විජේසිංහ මරකායොඩගමගේ දෙන සිසිලියානා, මරකායොඩ, දෙත් අනුගස් විජේසිංහ මරකායොඩ, මරකායොඩ, මරකායොඩගමගේ සිද්දි අපපු, මරකායොඩ, මරකායොඩගමගේ සිද්දි අපපු, මරකායොඩ, පී. ඩී. දහනායක, මරකායොඩ	0 0 17.7
21	මුදුමලගෙදර මත්ත	පොල් මත්ත, අවුරුදු 12ක් වූ ප්‍රමිතයක් 3කින්ද, කුඹුර ගාස්තියක් ද යුක්තයි	ඩී. විජේසිංහ මරකායොඩගමගේ අනුගස්, මරකායොඩ, විජේසිංහ මරකායොඩගමගේ දෙන සිසිලියානා, මරකායොඩ	0 0 0.4
22	එම	වත්තක්, අවුරුදු 30ක් වූ කොස්ගස්කින් යුක්තයි	(ලොව නො. 21 අයිතිමානවත්තකරුවන්ගේ)	0 0 10.7
23	මිපොකුඹුල්ල	කුඹුර	(ලොව නො. 17 අයිතිමානවත්තකරුවන්ගේ)	0 0 16.9

නො. ඉඩමේ නම	අංශ	අයිතිකම්කරුන්ගේ	මහත, අ. ර. ප.	
150	උඩකුඹුර	කුඹුර සහ පොල් මත්ත, අවුරුදු 12 පොල්ගස් 5යි, ඇලකින් කොටසයි	දෙන්නිලෝර්ස් කුලතුංග, මිකමෙල, දෙන්නිලෝර්ස් කුලතුංග කොට්ඨාස, දෙන්නිලෝර්ස් කුලතුංග, මිකමෙල	0 0 28.9
152	දෙරකඩ කුඹුර සහ කහඳකුඹුර	කුඹුර, ඇලක කොටසකින් යුක්තයි	රත්පටමැදිගේ අර්නෝල්ස් සිල්වා, දෙවුන්දර, මැනිහැන්තැදිගේ සිකේන්රිස් සිල්වා, දෙවුන්දර	0 0 26.2
153½	ජූල්ගෙහිකාරවූමේ අත්මක	එම	දෙන්නිලෝර්ස් කුලතුංග, මිකමෙල	0 0 0.4
154	සියම්ලගහ කුඹුර	කුඹුර	කැටුම්බාන්දේ ඉසුරුපත්ති සම්මිල, මිකමෙල, හලගම් මුදලිගේ දෙන්නිකුලස්, මිකමෙල, දෙන්නිලෝර්ස් කුලතුංග, මිකමෙල	0 0 12.1
155	දෙරකඩකුඹුර සහ කහකොඳකුඹුර	එම	රත්පටමැදිගේ අර්නෝල්ස් සිල්වා, දෙවුන්දර, පුත්තිහැන්තැදිගේ සිකේන්රිස් සිල්වා, දෙවුන්දර	0 0 1.4
156	බෝගමවත්ත	පොල් මත්තක කොටසක්, වැවිලි හැඟ	ජයසේනාර කන්කානම් ආම්බිගේ තේමිස්, මිකමෙල	0 0 2.9
157	සිත්තරගෙවත්ත	පොල් මත්ත, අවුරුදු 30 පොල්ගස් 11යි, අවුරුදු 4 ගත්කහස් 1යි, අවුරුදු 10 ජූලිගස් 1කින්ද යුක්තයි	කොඹිකාර පල්ලාගොඩගේ දෙන්නිලෝර්ස්, මිකමෙල	0 0 10.8
158	පහලපෝටාමි	කුඹුර, ඇලක කොටසකින් යුක්තයි	දෙන්නිලෝර්ස් ජයසිත්තම, මිකමෙල	0 0 28
159	සිත්ලිහැද්ද	එම	කොඹිකාර පල්ලාගොඩගේ දෙන්නිලෝර්ස්	0 0 7.2
160	මිහගෙන්න	පොල් මත්ත, පොල්ගස් 5යි, අවුරුදු 50යි, පොල්ගස් 3යි, අවුරුදු 1යි, කොස්ගස් 2යි, අවුරුදු 30යි, ඇලක කොටසයි	කොඹිකාර පල්ලාගොඩගේ දෙන්නිලෝර්ස්, මිකමෙල, දෙන්නිලෝර්ස් ජයසිත්තම, මිකමෙල	0 0 18.5
			එකතුව	2 0 27.8
නො. 272ගේ අවසාන ඉඩම් සීමිතමේ නො. 2කින් අතිරේකය. ගඳ—කැදල කොට්ඨාස				
76	පහලපල්ලාමි සහ පල්ලාමි නගෙවත්ත	කුඹුර සහ පොල් මත්ත, අවුරුදු 30ගේ පොල්ගස් එකකින් සහ ඇල කොටසකින් යුක්තයි	ලාලගමුමේ පහලකිස්සා, කැදල කොට්ඨාස	0 2 5.1
76½	කිරිමආර (කොටසක්)	ඇල	ආණ්ඩු සේනක	0 0 14.9
77	වෙරළක කුඹුර	කුඹුර	සමරවිලි ගමගේ අර්නෝල්ස්, කැදල කොට්ඨාස, ජිකාගොඩගේ කණේලිස්, කැදල කොට්ඨාස, ජිකාගොඩගේ හැම්බ්ලින්, කැදල කොට්ඨාස	0 0 12.3
78	ලඳුමෙල	එම	ජයසේනාර ආරම්බිගේ දෙන්නිලෝර්ස්, ඇල කොට්ඨාස, දක්ෂිණගේ ආරම්බිගේ විමර්ශා, කැදල කොට්ඨාස, දක්ෂිණගේ ආරම්බිගේ ගිමාරහාමි, කැදල කොට්ඨාස, නානාගස්කාර පල්ලිගේ එලිගස්, කැදල කොට්ඨාස	0 0 3.9
79	ම. සී. පාර	ම. සී. පාර	ආණ්ඩු සේනක, පුද්ගලික අයිතිවාසිකම්	0 0 2
80	සේනාගේ මත්ත	පොල් මත්ත, අවුරුදු 20 පොල්ගස් 5කින් යුක්තයි	ජයසේනාර ආරම්බිගේ දෙන්නිලෝර්ස්, කැදල කොට්ඨාස	0 0 16.1
80½	මාර්ගාඩි ඇල	ඇල	ආණ්ඩු සේනක	0 0 16.1
80¾	(පරත) ඇල	සාම ඉඩම	ආණ්ඩු සේනක	0 0 4
80¾	(පරත) ඇල	ම. ආර්. සී. පාර (කොටසක්)	ආණ්ඩු සේනක	0 0 4
81	ලුඹුමෙල	කුඹුර	ජයසේනාර ආරම්බිගේ දෙන්නිලෝර්ස්, කැදල කොට්ඨාස, දක්ෂිණගේ ආරම්බිගේ සුමිනා, කැදල කොට්ඨාස, දක්ෂිණගේ ආරම්බිගේ ගිමාරහාමි, කැදල කොට්ඨාස, නානාගස්කාර පල්ලිගේ එලිගස්, කැදල කොට්ඨාස	0 0 14
82	මලකුඹුර	එම	මිත්තිආම්බිගේ දෙන්නිලෝර්ස්, කැදල කොට්ඨාස, මිත්තිආම්බිගේ දෙන්නිලෝර්ස්, කැදල කොට්ඨාස, මිත්තිආම්බිගේ දෙන්නිලෝර්ස්, කැදල කොට්ඨාස	0 0 7.3
82½	ම. ආර්. සී. පාර	ම. ආර්. සී. පාර	ආණ්ඩු සේනක	0 0 2.7
83	මලකුඹුර	කුඹුර	(ලාලී නො. 82ගේ අයිතිවාසිකම් කීරීමෙන්)	0 0 5
83½	ම. ආර්. සී. පාර	ම. ආර්. සී. පාර	ආණ්ඩු සේනක	0 0 9
83¾	ම. ආර්. සී. පාර	ම. ආර්. සී. පාර	ආණ්ඩු සේනක	0 0 37
84	කුඹුරකොට්ඨාස	පොල් මත්ත, අවුරුදු 40ගේ පොල්ගස් 2කින් සහ ඇලකින් කොටසකින් යුක්තයි	ජයසේනාර ආරම්බිගේ දෙන්නිලෝර්ස්, කැදල කොට්ඨාස, දක්ෂිණගේ ආරම්බිගේ ගිමාරහාමි, කැදල කොට්ඨාස	0 0 18
85	ජූල්ගෙහිවත්ත	පොල් මත්ත, අවුරුදු 30කින් යුත් පොල්ගස් 2කින්ද, අවුරුදු 5කින් යුත් කඩාසේ එකකින් සහ ඇලක කොටසකින් යුක්තයි	හල්හතුර කන්කානම්ගේ කොර්නේලිස්, කැදල කොට්ඨාස, හල්හතුර කන්කානම්ගේ ගිත්තිහාමි, කැදල කොට්ඨාස, හල්හතුර කන්කානම්ගේ ගිත්තිහාමි, කැදල කොට්ඨාස, හල්හතුර කන්කානම්ගේ ගිත්තිහාමි, කැදල කොට්ඨාස, හල්හතුර කන්කානම්ගේ ගිත්තිහාමි, කැදල කොට්ඨාස, හල්හතුර කන්කානම්ගේ ගිත්තිහාමි, කැදල කොට්ඨාස	0 0 14.1
86	රූපල	පොල් මත්තක කොටසකින් සහ ඇලක කොටසකින් යුක්තයි (වැවිලි හැඟ)	සමරවිලිගමගේ රේවිස්, කැදල කොට්ඨාස, සමරවිලිගමගේ කොට්ඨාස, කැදල කොට්ඨාස	0 0 26.7
87	පහලමත්ත	පොල් මත්ත, අවුරුදු 20 පොල්ගස් 16යි, අවුරුදු 40 පොල්ගස් 1යි, අවුරුදු 15 පොල්ගස් 3යි, අවුරුදු අවුරුදු 20 අම්බස් 1ක් සහ ඇලක කොටසකින් යුක්තයි	ජයසේනාර ආරම්බිගේ දෙන්නිලෝර්ස්, පදිංචි කැදල කොට්ඨාස	0 0 20.2

නො.	ඉඩමේ නම	අගුම්	අයිතිකම්කරුන්ගේ නම	මහක, අ.ර.ප.
107	මැදමත්ත	පොල්වත්ත, අවුරුදු 25-50 ක් වූ පොල්ගස් 4 කින්ද, අවුරුදු 5-25 ක් වූ පුම්බන්ගස් 3 කින් සහ ඇලක කොටසකින්ද යුක්තයි	විරකෝන් දෙයන් කදෝලිස්, කැදල කොටම	0 0 14.1
108	අඹිපාර	අඹිපාර, ඇලක කොටසකින් සහ	අණ්ඩුමට අයන්	0 0 0.5
109	බණ්ණාමිකොණරවුම	පොල්වත්ත, අවුරුදු 5-8 ක් වූ පොල්ගස් 12 කින්ද, අවුරුදු 50 ක් වූ පොල්ගස් 2 කින් සහ ඇලක කොටසකින් යුක්තයි	මොම්මිගේ සවුන්තාමි, කැදල කොටම	0 0 32
110	තොම්බෙමත්ත	පොල්වත්ත, අවුරුදු 30 ක් වූ පොල්ගස් 8 කින් සහ ඇලක කොටසකින් යුක්තයි	ජයන් ආරම්මිගේ අනුප්පාමි, කැදල කොටම	0 0 11.6
111	උවුගමගෙට්ටිවෙත්ත	කුඹුර, ඇලක කොටසකින් යුක්තයි	ගමාවිට්ගේ සවුන්තාමි, කැදල කොටම	0 0 6.3
112	එම	එම	මිංජේඛිංගේ දෙයන් පෙදුක්, කැදල කොටම	0 0 4.2
113	තොම්බෙදරමත්ත	පොල්වත්ත, අවුරුදු 5 ක් වූ පොල්ගස් 4 කින් සහ අවුරුදු 60 ක් වූ පොල්ගස් කින් යුක්තයි	ලොකුගමගේ ඩන්අප්පු, කැදල කොටම	0 0 6.1
114	කොම්මිවෙහෙසහමුලක	කුඹුර, ඇලක කොටසකින් යුක්තයි.	මොම්මිගේ සවුන්තාමි කැදලකොටම..	0 0 29
115	මහමත්ත නොහොත් නොහොරගහ කොරවුම	පොල්වත්ත, අවුරුදු 20-50 ක් වූ පොල්ගස් 41 කින්ද, අවුරුදු 5-15 ක් වූ පුම්බන්ගස් 30 කින්ද, අවුරුදු 6 ක් වූ අම්බන් 1 කින්ද, අවුරුදු 10 ක් වූ කොස්ගස් 1 කින්ද, අවුරුදු 15 ක් වූ දෙබමගස් 1 කින්ද යුක්තයි	සින්තාරක්කාරගේ ඩිනා කැදලකොටම	0 1 6.4
116	රත්නමඩෙකෙට්ටි	පැහිරි අවුරුදු 20 ක් ..	චන්දිආරම්මිගේ ඩිංකිනාමි, පල්ලේකර	0 0 8.3
117	රත්මල්ගහදෙණිය	කුඹුර ..	මොම්මිගේ සවුන්තාමි, කැදල, කොටම	0 0 21.7
118	පහලමත්ත	චන්ද්‍ර, අවුරුදු 60 ක් වූ පොල්ගස් කින් යුක්තයි	චන්දි ආරම්මිගේ දෙයන් ගලකෝර්ස් කැදල කොටම, චන්දි ආරම්මිගේ දෙයන් උදේනිස්, කැදල කොටම, පල්ලියගේ එලියස්, කැදල කොටම	0 0 24.7
119	උන්සියගම අකුල්කුඹුර	කුඹුර ..	රත්නසින් ආරම්මිගේ ඔබ්බිසන් අප්පුගාමි, පල්ලේකර	0 0 3.8
නො. 274 අවසාන ගම් සිතියමේ නො. 2 අතිරේකය. ගම—උවුගල්මොවම				
60	පන්සලමත්ත	පොල්වත්ත, අවුරුදු 30 ක් වූ පොල්ගස් 5 කින් සහ ඇලකින් කොටසක්	රත්නායක ආරම්මිගේ දෙයන් වාර්දස්, උවුගල්මොවම, දෙයන් අනුගස් දිනා නායක, උවුගල්මොවම	0 0 26.1
61	අද්දර පස්ඇල අත්මත	ඇලේ කොමසකින් යුත් මුඩුබිම්	රත්නායක ආරම්මිගේ දෙයන් වාර්දස්, උවුගල්මොවම, උරුමකුමුම මහකු ඩිනා කුමාර, කැදල කොටම	0 0 34.8
62	රූපපෙමත්ත	අවුරුදු 6 ක් වූ පුම්බන්ගස් 3 කින් සහ ඇලේ කොටසකින් යුත් චන්ද්‍ර	නානාසක්කාර ගේවා අචන්ද්‍රගේ මාමන්, උවුගල්මොවම	0 0 8.1
63	හල්මල්ලගහකොරවුම	පැහිරි, අවුරුදු 5 ක්, සහ අවුරුදු 50 ක් වූ පොල්ගස් සහ ඇලේ කොටසකින් යුක්තයි	කොඹිනුමක්කු ආරම්මිගේ දෙයන් ජන්දිරිස්, උවුගල්මොවම	0 0 11.1
64	මහමත්ත	අවුරුදු 10-60 ක් වූ පොල්ගස් 7 ක්ද, අවුරුදු 10 ක් වූ පුම්බන්ගස් 2 ක්ද, අවුරුදු 10 ක් වූ දෙල්ගස් 2 ක්ද, අවුරුදු 10 ක් වූ දෙබමගස් සහ ඇලේ කොටසකින් යුත් පොල් චන්ද්‍ර	මහානාම දිසානායක දෙයන් පෙරේරාස්, උවුගල්මොවම, හේමාආචන්ද්‍රගේ රත්නසි, උවුගල්මොවම	0 0 30.6
65	කිම්බොන්තල මත්ත	අවුරුදු 60 ක් වූ කොස්ගස් 2 ක්ද, අවුරුදු 5 ක් වූ පොල්ගස් සහ ඇලක කොටසකින් යුත් මත්ත	හේමාවන්ති ආරම්මිගේ ජුමාසිස්, උවුගල්මොවම	0 0 10.1
66	එම	අවුරුදු 25 ක් වූ පොල්ගස් 9 කින්ද, අවුරුදු 20 ක් වූ කොස්ගස් 2 කින්ද, අවුරුදු 10 ක් වූ පුම්බන්ගස් 2 කින්ද, අවුරුදු 20 ක් වූ පොල්ගස් 2 කින්ද, අවුරුදු 25 ක් වූ දෙබමගස් 2 කින්ද, අවුරුදු 20 ක් වූ ජල්ගස් 2 කින් සහ ඇලක කොටසකින් යුත් මත්ත	මහානාම දිසානායක දෙයන් අනුගස්, උවුගල්මොවම, රත්නායකගේ හේමානාමි, උවුගල්මොවම	0 0 3.7
67	හල්කෙට්ටිමොවම	කුඹුර ..	චන්දි ආරම්මිගේ උදේනිස්, උවුගල් මොවම	0 0 31
68	කොකල්මත්ත	අවුරුදු 15-30 ක් වූ පොල්ගස් 6 කින් යුත් පොල් චන්ද්‍ර	මිකුම් රත්නායක පෙරේරාස්, උවුගල් මොවම, ලියනගේ සියදෙරිස්, උවුගල් මොවම, ලියනගේ ඇඹිසින්, උවුගල් මොවම, ලියනගේ පොම්මිගේ, උවුගල් මොවම, මහානාම දිසානායක දෙයන් පෙරේරාස්, උවුගල්මොවම	0 0 7
69	මහමත්ත	අවුරුදු 15 ක් වූ පොල්ගස් 20 කින් සහ අවුරුදු 40 කින් යුත් අම්බන්ගස් 2 කින් යුත් පොල් ඉඩමකි	මහානාම දිසානායක දෙයන් පෙරේරාස්, උවුගල්මොවම	0 0 22.7
70	මතුරමුල්ල	මතුරමුල්ල සහ මිවාකු මුඩුබිම්	අණ්ඩුමට අයන්	0 0 1.6
71	මහමත්තකුඹුර	කුඹුර ..	මහානාම දිසානායක දෙයන් පෙරේරාස්	0 0 4.1
72	දන්ගහකොරවුම	මුඩුබිම් ..	ලියනාචම්මිකර්කානිගේ දුවන්සිකොක, කාරපේරිය, දෙයන් දිසෝනිස් හේමා විකාරගේ, උවුගල්මොවම, මහානාම ගේ හේමානිස්, උවුගල්මොවම	0 0 4

නො.	ඉඩමේ නම	අකුම	අයිතිකම්කීයත්තා	මහත, අ.රු. ප.
73	සියම්ලතහඹුර	.. කුඹුර	.. මස්ති ආරම්භයේ දෙවන පෙට්ටිය, උඩුගල්ල මොළේ, මස්ති ආරම්භයේ දෙවන කිඹුරක්, උඩුගල්ල මොළේ, මහානාම දිසානායක දෙවන පෙට්ටිය, උඩුගල්ල මොළේ, සේනානායකගේ පොල්නාම, උඩුගල්ල මොළේ	0 2 38
74	දන්තකොකාරවුම	.. දෙහිත	.. ලියන ආචාර්ය කන්තානම්ගේ දෙවන සිසෙකු, තාරපෙරිය, දෙවන දිසෝතිස් සේවාසී තාරකගේ, උඩුගල්ල මොළේ	0 0 1.1
75	අරථකොකාරවුම	.. කුඹුර	.. ලියන ආචාර්ය කන්තානම්ගේ දෙවන සිසෙකු, තාරපෙරිය	0 0 19
76	කෝන්ගහ කොරවුම	.. කුඹුර	.. සේවාසී තාරකගේ දෙවන දිසෝතිස්, උඩුගල්ල මොළේ	0 0 8.4
77	කෝන්ගහකොරවුම	.. පොල් වත්තක කොටසක් (වැවිලි නැත)	.. ලියන ආරම්භ කන්තානම්ගේ දෙවන සිසෙකු, උඩුගල්ල මොළේ, සේවාසී තාරකගේ දෙවන දිසෝතිස්, උඩුගල්ල මොළේ	0 0 0.2
78	කෝන්ගහගේන	.. එම	.. මහානාම දිසානායකගේ දෙවන පෙට්ටිය, උඩුගල්ල මොළේ	0 0 4.2
79	එම	.. එම	.. (කම්පි නො. 78 අයිතිවාසිකම් කීයත්තා පමණයි)	0 0 3
80	බසොබමිත්ත	.. අවුරුදු 30 පොල්ගසින් සහ මාස 6 කේ පොල්පැටු 7 කින්ද යුත් පොල්වත්තකි	.. මහානාම දෙවන බස්තිගේ, උඩුගල්ල මොළේ	0 0 26.1
81	බඩුවත්ත	.. පැයිරි අවුරුදු 12 කි	.. රත්නායක ආරම්භයේ දෙවන වැවිලි, උඩුගල්ල මොළේ, දිසානායකගේ දෙවන අයුගස්, උඩුගල්ල මොළේ, මහානාම ගීතනම්ගේ දෙවන පුමාතිස්, උඩුගල්ල මොළේ	0 0 32.7
82	බන්කොවගාය	.. පැයිරි අවුරුදු 5 කි	.. (පොලී නො. 78 අයිතිවාසිකම් කීයත්තා පමණයි)	0 0 14.9
83	කවුටුරුගේන, ලියනගේ කොරවුම සහ කොරවුම දෙවන කොරවුම	.. අවුරුදු 12-15 ක් වූ පොල්ගස 28 කින් සහ අවුරුදු 10 ක් වූ දෙහිතකින්ද යුත් සේන සහ පොල් වත්තකි	.. ඩී. ඩී. මස්තිගම් (අස්වූ විද්‍යන ආරම්භ නැත), පල්ලන්තර	0 2 9.4

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ටම අනුමැති කල්පනාමි කිවහොත් බව පොදුරජායාට දැනගැනීම සඳහා රෙවිනි මහත්මියගේ මහාකරු තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණිලි කළුත්තේ නොකොන් කළුත් වෙහෙමිට ක්‍රියාකරණ අං මිම් 1950 ක් වූ ඔක්තෝබර් මස 27 වෙනි දින උදේ 9:30 ක් කැණීමට බිහිලි අත්තනාකර සහාකාරවීමේ දී මා ඉදිරිපිටව පැමිණි ඒ කොසි අත්දැම අයිතිවාසිකම් ද කියා කියා සිටින්නට මනාමා සහ මෙම ඉඩම් වෙහෙමිට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කළුත්තේ අයිතිකරු කොරතුරුත් කියා සිටින්නට මනා බව මෙයින් දැනගෙන යුතුයි.

මිම් 1950 ක් වූ පැපර්වැට් මිස 7 වෙනි දින
 සම්බන්ධතාම කම්පිට්ටියේ දින. ඒ. ඩී. ඇස්. ඇන්. පුල්ලොත්තාගමම්,
 අනුමැති උප ඒජන්ත මිම්ම.

L. A. 7239

අනුමැතිකරුගේ නමට, එනම්:—කම් මහාලකීර්ම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් උඩුගල්ල මොළේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩුගල්ල මොළේ” පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන පොල්කුම්බු ප්‍රකාරයට කාණ්ඩම් ඇමිතිකරුගේ නමට මිම් ඇති වීමට, ඒ ඉඩම් නම්:—

අවසාන මිම් මැනීමේ සිතියමේ නො. 381, 564, 565, 566 සහ 571 කේ නො. 1 දරණ සමූහ අයිතරකය.

මම—මල්ගමුව, පුස්තොලදෙහිය, කල්ගස්වූහුව, පරණගම සහ මස්තෝරුව

අවසාන මිම් මැනීමේ සිතියමේ නො. F. V. P. 381. මම—මල්ගමුව මහත,
අ.රු. ප.

නො.	ඉඩමේ නම	අකුම	අයිතිකම්කීයත්තා	මහත, අ.රු. ප.
13	මිර.කොප්පලවත්ත	පාරෙන් කොටසක් සහ ඇති පොල්වත්ත, අවුරුදු 40-50 ක් වූ	කේ. ඇස්. ඩී. ඇස්. කේ. ඩී. කාලගස්ප වෙවිසාර්, 293, සිස්වුම්, කොළඹ	0 0 26

අවසාන මිම් මැනීමේ සිතියමේ නො. F. V. P. 564. මම—පුස්තොලදෙහිය

23	එම	.. පොල්අතු සෙවිලිකල මිරිමිම් මැදි කාමිකාලික ගොඩ නැගිල්ලක්, ලීදක් සහ කුඹුරු මිලින් යුක්තවූ පොල්වත්ත අවුරුදු 40-50 ක් වූ	එම	.. 7 1 39
24	එම	.. කුඹුර	එම	.. 0 3 14
26	එම	.. අවුරුදු 40-50 ක් වූ පොල්වත්ත සහ අවුරුදු 30 ක් වූ රබර් සහ පොල් මිලු වගාව	එම	.. 10 0 34

අවසාන මිම් මැනීමේ සිතියමේ නො. F. V. P. 565. මම—කල්ගස්වූහුව

31	එම	.. අවුරුදු 40-50 ක් වූ පොල්වත්ත සහ අවුරුදු 30 ක් වූ රබර් සහ පොල් මිලු වගාව	එම	.. 2 2 37
32	එම	.. අවුරුදු 30 ක් වූ පොල්වත්ත සහ රබර් මිලු වගාව	එම	.. 0 2 12
35	එම	.. සීර කොඩගැහිලි 2 ක් (කලුගස් බැඳ පොල්අතු සෙවිලිකල සහ ගලුගස් බැඳ උරු සෙවිලිකල), කාමිකාලික ගොඩනැගිලි 2 ක්, කාමිකාලික රබර් මිලුගත කාමරයක්, ස්ටෝරුවක්, ගලුගස් බැඳි කොප්පර මඩුවක්, ලීදක් සහ ගලුගස් බැඳි ලීදක්, සීර මිලු මිලු වත්ත සහ කාරත්ත මඩුවක්, පොල්අතු සෙවිලිකල ටැලිමිලින් කැණු කාමිකාලික මැනිමිලියක් සහ පාරෙන් කොටසකින්ද යුක්තවූ අවුරුදු 40-50 ක් වූ පොල්වත්ත සහ මිලිම සහ කුඹුර	එම	.. 86 2 29

ඉහත සඳහන් ඉඩම් බ්‍රික්කි විශේෂයට හිමිකම් අයිතියක් ලෙසට වෙන් කළ බවට නියා සිටින පිළිබඳව කමිසන්ගේ ව්‍යුත්පන්න ලියවිලිවලින් බලපත්‍ර අයවරයන් 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 14 වන දින පෙරවරු 11 ව දකුණු පිටිපේ කෝරළේ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කාර්යාලයේදී පෙනී සිටිය යුතුයි. තවද 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 7 වන දිනට පිත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බ්‍රික්කි විශේෂයට අයිතිවාසිකම් මිල සහිතව, එකී ඉඩම් කොටු බ්‍රික්කි විශේෂයට බැහැර කළ හැකි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳව විභාගයක්, එක්දී මුදල් හා ඒ මුදල් ගණන්බැඳු කැටයම් මාස වන (පිටපත් දෙකක්) සහිතව ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

මේ 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 5 වන දින ප්‍රත්නලම් කමිසන්ගේදීය.

ආ. ඉදිරිපිරුණාගේ,
ප්‍රත්නලම්-පලාටන දෙපාර්තමේන්තු උප අධ්‍යක්ෂවරයා.

LRO/APL. 2231/J/AL/434/L. D. 4204

L. D.—B 49/50

1950 වන අවසාන 9 දරණ ඉඩම් ලබාදීමේ ආඥාපනතේ. 5 වන වගන්තිය යටතේ ප්‍රකාශයයි

මේ ආකාරයට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 වන අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාදෙනු ලැබූ ඉඩම් කොමසාරිස්වරයා විසින් නියම කර තිබෙන මැදිහත් (ඉඩම් ලබාදීමේ ආඥාපනතේ 62 වන වගන්තිය යටතේ සංඝටින බ්‍රික්කි නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ සම්බන්ධයෙන් රුපියල් සහ සුදුසු) 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුතු සඳහා වශයෙන් පැලපොහොසි කටයුතු සඳහා අවශ්‍ය වූ නිවහන සහිතව, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවට කායිකමයින් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් පිළිබඳව පවතින සම්බන්ධයන් ප්‍රකාශ කරමි.

මේ 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 14 වන දින කොළඹදීය.

බිලිලේ සේනානායක,
කායිකමයින් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා.

උප ලේඛනය

මුල් පලාටන කොමිෂන් P. P. A 1,548. සම—උඩෝපිට

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම් නියෝග	ප්‍රමාණය, අ. රු. ප.
1 මහකුඹුර	.. කුඹුරු ඉඩම	.. ඇල්. ඒ. හීරිකොට්, උඩෝපිට, ගම්පොල	.. 0 1 28

L. D.—B 49/50

L. D. 4204

1950 අවසාන 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි

මහකුඹුර දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත කැප්ටන් වික්ටර් පෙරේරාගේ පැරලිසි ඉන්ජිනේරු ඉන්ජිනේරු වන මේ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන පෙනී සිටිය යුතුය.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවය සඳහා ආණ්ඩුවේ ගැනීමේ අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම මෙහි වෙන් මන්දී ලබාදීම සඳහා මාස වන අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගැනීමට ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) මේ 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 17 වන දින පෙරවරු 3 ව මහකුඹුර කමිසන්ගේ පැමිණීමට ඉදිරියේ ප්‍රදේශ ලියවිලි පෙති සිටිය යුතුය. නැතහොත් ලියවිලිවලින් බලපත්‍ර ලබාදීමට නොහැකිව පවතින බවට ඒජන්ත කොමසාරිස්වරයා විසින් පෙනී සිටිය යුතුය;
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් මෙහි මේ 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 17 වන දින පෙරවරු 3 ව මහකුඹුර කමිසන්ගේ පැමිණීමට පෙර ආදායම් පාලක නිලධාරීන්ගේ කාර්යාලයේදී පෙනී සිටිය යුතුය. මන්දී මුදල් හා විදේශ පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන්බැඳු පිළිබඳව පිළිබඳ විස්තර ගත මෙහි මාස වන ලියවිලිවලින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 11 වන දින මහකුඹුර කමිසන්ගේදීය.

වී. ජේ. එම්. ඉන්ජිනේරු,
මහකුඹුර දිනපත්‍රයේ ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

උප ලේඛනය

මුලික පලාටන කොමිෂන් P.P.A 1,548. සම—උඩෝපිට

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම් නියෝග	ප්‍රමාණය, අ. රු. ප.
1 මහකුඹුර	.. කුඹුරු ඉඩම	.. ඇල්. ඒ. හීරිකොට්, උඩෝපිට, ගම්පොල	.. 0 1 28

ඉඩම් සලකා බැලීමේ දැන්වීමයි

දිවුනාපත්‍ර ලැබීමට සුදුසු සේ තෝරා ගැනීමට පිළිබඳ ඉඩම් කමිසන්ගේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිවුනාපත්‍ර ලැබීමට සුදුසු සේ තෝරා ගැනීමට කමිසන්ගේ දැන්වීමයි මේ 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 18 වන දින පෙරවරු 10 ව 1935 වන අවසාන 19 දරණ ඉඩම් සලකා බැලීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කමිසන්ගේ දැනුණු පලාටන ආණ්ඩුවේ ඒජන්තවරයා විසින් පවත්වන බැවින් පෙනී සිටිය යුතුය.

2. ඉඩම් කමිසන් ලබාදෙනු ලැබූ නැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කමිසන්ගේ පැමිණීමට සුදුසු විය යුතුය. නැතහොත් නමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුය.

3. මේ ඉඩම් කමිසන්ගේ පිළිබඳව දැනගත යුතු ගමන් ඇත නොහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තවරයාගෙන් විචාගත යුතුය.

කේ. කනගාසුන්දරම්,
ඉඩම් කොමසාරිස්වරයා.

මේ 1950 සහ 1951 ඔක්තෝබර් මාස 9 වන දින කොළඹ ඉඩම් කොමසාරිස්වරයාගේ කාර්යාලය.

දිවුනාපත් ඉඩම් මිල විස්තර
පලාටන අවසාන A 1,143. සම—මුක්වැල්ල

කැමැත්තේ අයිතිය	අවසර පත්‍ර දැන්වීමේ පෙර ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1 ..	එමිසන් අනන්විතාගතවීමක	.. 1 3 33
2 ..	එම	.. 0 0 14
		<hr/>
		2 0 7

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்லி செல்வன் சேனாயுட்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கிறேன் :-

மொரவக் கோறனை பள்ளேகமவில் இருக்கும், சுமார் 2 ஏக்கர் விசாலமானதும், விரிவிலி தோட்டத்தின் ஒரு பாகமானதுமான புலக்கத்தேறேன் என்னும் ஒரு காணித் துண்டு.

கொழும்பு, ட்லி செல்வன் சேனாயுட்க,
1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 5 ந் உ. காணி விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி காணி விவசாய மந்திரி ட்லி செல்வன் சேனாயுட்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கிறேன்.

கொழும்பு, ட்லி சேனாயுட்க,
1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 28 ந் உ. காணி விவசாய மந்திரி.

மாகாண ஏசனாடின இலக்கம்-0 3125.
காணி விவசாய மந்திரியின் இலக்கம் J/HLG/390.

காணியின் விபரம்.

பிரதமபடம் இல. A 2,653 ல் விபரிக்கப்பட்ட 1 ஏ. 3 றா. 39.4 ப. விசாலமுள்ள வல்போலா என்னும் கிராமத்திலிருக்கும் முற்றெறறுவா என்னும் பெயரையுடைய துண்டுகாணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்லி செல்வன் சேனாயுட்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கிறேன்.

திரிகோணமலைபுற சோந்தக் கட்டுக்குளம்பற்றிலிருக்கும் சல்லிக் கிராமத்திலுள்ள பெரியவளவென்றழைக்கப்படும் ஒரு துண்டுதரை, அதன் விசாலம் 1 ஏக்கர் 3 றாட் 18.6 பாசசல P. P. A. 938 எனும் பிரதமபடத்தில் விபரிக்கப்படும் 1 ம் துண்டு.

கொழும்பு, ட்லி சேனாயுட்க,
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசிமீ 4 ந் உ. காணி விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை ஆட்சி உரிமை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால அறிவிக்கிறேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம்:-

பிரதமபடம் இல. A 2,727 ல் துண்டுகள் 1, 2 என்று காட்டப்பட்ட முழுமும்பொலை--கந்தறுமுல்லையிலிருக்கும் காணிகள்.

துண்டு	காணியின் பெயர்	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
			ஏ. றா. ப.
1	கஹாட்கஹாருருநதுவத்தை கடுகணவை, லேவேனை தோட்டம், எல். ஏ. தசநாயிகே	.. 26 2 15
2	ஷே ஷே	.. 0 0 27

மேற்கூறிய காணிகளுக்கு (ஆட்சி உரிமை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் காணிகளுக்கு) உரித்துப்பேசினற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலமாக 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 17 ந் திகதி காலை 11 மணிக்கு இக்கச்சேரியில் எனமுன் பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணிகளை ஆட்சி உரிமை எடுத்தற்கான நஷ்ட ஈடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 10 ந் திகதிக்குமுன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி, எல். ஜே. வல்பிறற,
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசிமீ 11 ந் உ. உதவி மாகாண அரசாட்சி ஏசனாடு,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை ஆட்சி உரிமை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின பிரகாரம் இத்தால அறிவிக்கிறேன்.

பிரதம படம் இலக்கம் A 2,819 ல் துண்டுகள் : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 என்று காட்டப்பட்ட ஹேவகம் கோறனை, பல்லேபத்துவிலுள்ள ஹோமகமம், பனுகொடை, ஹுறக்கடை என்னும் கிராமங்களிலிருக்கும் காணிகள் :-

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
				ஏ. றா. ப.
1	எட்டுஹாறவத்தை	.. லதிரமான ஒரு கட்டிட மும், 3 லதிரமற்ற கட்டிடங்களு முள்ள 40 வருஷ ஒரு தெனனற தோட்டம்	தேவகமகே நொயஹாமி, மேற்படி மெனசி நோனூ, கபறக்கடே, ஹோமகமம், முல்ல 0 0 26	
2	உலிகநத்துவத்தை	.. 4 லதிரமற்ற கட்டிட முள்ள 7-12 வருஷ தெனனற தோட்டம்	கப்புறுகே டேவிட்கிஞ்சோ, கபறக்கடே, ஹோமகமம் 0 1 8
3	எட்டுஹாறதெனிய	.. நெல்லயல்	.. கப்புறுகே நோனூஹாமி, மேற்படி ஜோகானில், மேற்படி டேவித், மேற்படி டொல்பி சிஞ்சோ, கபறக்கடே, ஹோமகமம்	1 0 16
4	ஷே	.. ஷே	.. ஹெற்றி ஆராச்சிகே தெமாளில், தேவகமகே மெனசி நோனூ, கபறக்கடே, ஹோமகமம், முல்லகாம, ஹோமகாமத்திலுள்ள தேவகமகே சிமியோன அவர்களால் தடைசெய்யப் பட்டது	0 3 19
5	ஷே	.. ஷே	.. கப்புறுகே நொனூஹாமி, மேற்படி யோகானில், மேற்படி டேவிட்கிஞ்சோ, மேற்படி டொல்பிக்குஞ்சோ, கபறக்கடே, ஹோமகாமம்	1 0 18

துணடு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.	
6	எடஹொற்தெனிய	நெலவயல	மாலவிகே வில்லியம்சினுஞோ, கபறக்கடே, ஹோமகாமம்	0 3 16
7	ஷே	ஷே	கொலம்பகே மதியல அபு, கபறக்கடே, ஹோமகாமம்	0 - 2 11
8	ஷே	ஷே	கபபுறு ஆச்சிகே டொன ரெப்போ சினுஞோ, ஹோமகாமம்	0 3 20
9	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே தொமல, விதானகே அல்லது தந்திரிகமாகே ஹென்திரிக, விதானகே அல்லது தந்திரிகமாகே கரேலிலை, கபறக்கடே, ஹோமகாமம்	0 2 14
10	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே பொடி நோனூ, கபறக்கடே, ஹோமகாமம்	0 0 16
11	ஷே	ஷே	கபறக்கொட புத்த ஆலயத்தின பொறுப்பாளர் விதானகே அல்லது தந்திரிகமாகே தொமல, கபறக்கடே, ஹோமகாமம்	0 0 30
12	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே பொடி நோனூ, கபறக்கடே, ஹோமகாமம், விதானகே அல்லது தந்திரிகமாகே பீமாவதி, பன்னிப்பிடடியா	0 3 15
13	ஷே	ஒவிறற	விதானகே அல்லது தந்திரிகமாகே பீமாவதி, பன்னிப்பிடடியா, விதானகே அல்லது தந்திரிகமாகே பொடி நோனூ, அதனுறுகிரிகா, ஜே. ஏ. எகினூனூ எனப்பலரால் தடை செய்யப்பட்டது	0 0 9
14	ஷே	நெல வயல	சமரகே சிறியாவதி, பனுகொடா, ஹோமகாமம்	0 2 9
15	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே டேவிஹாமி, கபறக்கடே, ஹோமகாமம்	0 1 22
16	ஷே	ஷே	ஹற்றைக்கலாகே ரெமாளிலை பெரேரா, மேறபடி கொன்னேலிலை பெரேரா, மேறபடி யுவானிலை பெரேரா, மேறபடி பொடி நோனூ பெரேரா, மேறபடி பொடிஹாமி பெரேரா, அறறுறுகிரியா, எமலினூ வீரசேகரா, 214, பேராதனை, கண்டி, ரதனயக்க முதியான சேலாகே முத்தலிஹாமி, ஹோமகாமம், தொமல டேவிட் வீரசேகரா, 214, பேராதனை, கண்டி	1 3 21
17	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே டியோனிலை, மேறபடி நிப்போசினுஞோ, கபறக்கடே, ஹோமகாமம்	0 3 21
18	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே டேவித, கபறக்கடே, ஹோமகாமம்	0 0 36
19	ஷே	ஷே	ஹற்றைக்கலாகே ரெமாளிலை பெரேரா, மேறபடி யுவானிலை பெரேரா, மேறபடி கொன்னேலிலை பெரேரா, மேறபடி பொடி நோனூ பெரேரா, மேறபடி பொடிஹாமி பெரேரா, அதனுறுகிரியா, எமலினூ வீரசேகரா, 214, பேராதனை ரேட்ட, கண்டி	1 2 1
20	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே டியோனிலை சினுஞோ, மேறபடி நிப்போசினுஞோ, கபறக்கடே, ஹோமகாமம்	0 0 20
21	ஷே	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே டேவித, கபறக்கடே, ஹோமகாமம்	1 0 9
22	ஷே	நெலவயலும் வும்	ஒவிறற கொத்தலாவலகே மெனசோஹாமி, மேறபடி சினைப்பு, பனுகொடை, ஹோமகாமம், கொற்றுவாவில இருக்கும் வதுவலலாகே பேயி பெரேரா அவர்களால் தடைசெய்யப்பட்டது	1 1 39
23	ஷே	நெலவயல	கானத்தகே குமாதிரிலை, மேறபடி அங்கோஹாமி, மேறபடி செப்பலஹாமி, மேறபடி பொடிஹாமி, மேறபடி கெலினஹாமி, மேறபடி எலிசாஹாமி, துறிகெனகே பொடி நோனூ, கபறக்கடே, ஹோமகாமம்	0 2 30
24	எடஹொற்தெனியா,	ஷே	விதானகே அல்லது தந்திரிகமாகே பிறம்பிசினுஞோ, மேறபடி, ஹெந்திரிகசினுஞோ, கபறக்கடே, ஹோமகாமம்	0 3 15
25	ஷே	ஷே	ஹென்திரகே ஜோன சினுஞோ, கபறக்கடே, ஹோமகாமம்	0 1 33
26	எடஹொற்தெனிய	நெலவயலும் வும்	ஒவிறற ஜெயசேனூ கொதலாவலை, கபறக்கடே, ஹோமகாமம்	0 2 23

மேற்கூறிய கானிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1950 ம ஆண்டு (ஒகரேப்பா) ஜப்பசி மாதம் 19 ந திகதி, காலை 9.30 மணிகு இக்கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்கானிகளில் அவர்களுக்குள்ள உடநகைகளின் தன்மையையும் குறித்த கானியை ஆட்சி உரிமை எடுத்தற்கான நஷ்ட ரூபவறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டரூபத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1950 ம ஆண்டு (ஒகரேப்பா) ஜப்பசி மாதம் 12 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,
1950 ம ஆண்டு (செப்டம்பர்) புரடாதிடீர் 5 ந உ.

எஸ். ஜே. வலபிறற,
உதவி மாணா அரசாட்சி வசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானிகளை ஆட்சி உரிமை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க கானி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின பிரகாரம் இத்தால் அறிவிக்கிறேன்.

பிரதமப்படம் இலக்கம் A 2,819 ல துணடுகள் 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 எனறு காட்டப்பட்ட ஹேவகம் கோறனை பலலே பற்றுவின ஹபறக்கடை, பனுகொடை, ஹோமகாமம் என்னும் கிராமங்களிலிருக்கும் கானிகள்.

பிரதமப்படத்துப் பிளான இலக்கம் A 2,819.

துணடு. காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.	
26	எடகொற்தெனியா	நெலவயல	ஹபறக்கடை, ஹோமகாமம், கனத்தகே குமாதேரிலை, மேறபடி அங்கோஹாமி, மேறபடி செப்பலஹாமி, மேறபடி பொடி ஹாமி, மேறபடி ஹெலனஹாமி, மேறபடி எலிசஹாமி, ருடு ஹேனூகே பொடி நோனூ	0 2 3
27	எடகொற தெனியா, கொடகெல	ஷே	முலலேகம், ஹோமகாமம், கோறலகே மாட்டின	0 1 38
28	எடகொற்தெனியா	ஷே	ஹபறக்கடை, ஹோமகாமம், சநரா, கொத்தலாவலை	0 2 21
29	ஷே	ஷே	ஹபறக்கடை, ஹோமகாமம், எதிரிசேனூ கொத்தலாவலையின் பராமரிப்பாளர் டி. பி. கொத்தலாவலை	0 1 2
30	எடகொற்தெனிய	நெல வயலும், 40 வருஷ ஒரு தெனையுமுள்ள ஒரு ஒவிறறையும	ஹபறக்கடை, ஹோமகாமம், விதானகே அல்லது தந்திரிகமாகே பியசோமா	0 1 15
31	ஷே	நெலவயல	ஹபறக்கடை, ஹோமகாமம், விதானகே அல்லது தந்திரிகமாகே பொடிசினுஞோவும், கொற்றுவா வடுவலாகே பேயி பெற்றேறவும்	1 3 21
32	ஹொறக்கற்தெனிய	ஷே	ஹோமகாமம், மாததேலிலை	0 1 35
33	கொடகெதற தெனியா, கொடகம்குமபுற	ஷே	கொடகம், ஹோமகாமம், டி. சானிலை அலவிலை ஜயசிங்ஹூ, டி. எடவின அலவிலை ஜயசிங்ஹே, டி. பொடிநோனூ ஜயசிங்ஹூ, டி. பீரிலை ஜயசிங்ஹே, டி. பபிலிலை ஜயசிங்ஹே, டி. எமில் ஜயசிங்ஹே, தசனயக்கே மெஞ்சி நோனூ, எப்சிங்ஹே விலலியம், மேறபடி சாலோசினுஞோ, மேறபடி ஹென்டிடிக	0 2 22

අංකය.	කාණ්ඩයේ பெயர்.	විවර.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
34	අරමපෙලුමපුර අලවතු කොටසකොටස කොටසකොටස	நெலவயல	பனுகொடை, ஹோமகாமம், பனுகொடை நதாகே ஜூசி பொன்னடோ, அறுகொட நதாகே சியதோறில் பொன்னடோ, மேற்படி நடோறில் பொன்னடோ, மேற்படி நொயய பொன்னடோ, மேற்படி மாததேலில் பொன்னடோ, வீரப்புலி நதாகே அனை பொன்னடோ, பீ. ஏ. வித்தியாவாதலும், "நிப்பிளவோத" ரற்ற ரேட்டே, கொளநப்பிட்டி, எல். ஜே. எம் பீரிசம்	3 1 10
35	கொட்கெதறதெனியா	ஸ்திரமற்ற கட்டிடம் ஒன்றையுடைய 40 வருஷஞ் சென்ற ஒரு தெனனந தோட்டம்	பனுகொடை, ஹோமகாமம், பனுகொட நதாகே ஜூசி பொன்னடோ, அறுகொட நதாகே சியதோறில் பொன்னடோ, மேற்படி நடோறில் பொன்னடோ, மேற்படி நொயய பொன்னடோ, மேற்படி மாததேலில் பொன்னடோ, பீ. ஏ. வித்தியாவாதலும், வீரப்புலி ரதாகே அனை பொன்னடோ, வும், "நிப்பிள வோத" ரற்ற ரேட்டே, கொளநப்பிட்டி யிலிருக்கும் எல் ஜே. எம் பீரிசம்	0 2 30
36	அறம்பெடொலேகும் புற	நெலவயல	ஒவிறற்கம், மீகொடை ஹெற்றி ஆராசசிக்கே பொடிநோனும், மடபாததகே மாட்டின, ஹோமகாமம், மாததற ஆச்சி விதானலாகே ஹென்றிக சிஞ்சோ (சிரேஷ்ட), மேற்படி ஹென்றிக சிஞ்சோ (கனிஷ்ட), மேற்படி மெயநோனும், மேற்படி சினபெப்பு, கபறக்கடை, ஹோமகாமம், மாததற ஆச்சி விதானலாகே ரேப்போ சிஞ்சோ, நித்தியாகல், ஹோமகாமம், எச் ஈ. ம. பெறேறு, பனுகொடை, ஹோமகாமம், ஹெற்றி ஆராசசிக்கே ஒப்பியெல் சறப்பியெல் (சிரேஷ்ட), மேற்படி (கனிஷ்ட), மேற்படி சவாறில் மேற்படி பெம்பி, மேற்படி அபிறகாம், மேற்படி கரேலில், மாததற ஆச்சி விதானலாகே ரீககோனில்	4 3 16
37	அறம்பெடொல, தொலேகும்புற	கல் ஷெ	ஹோமகாமம், மாததற ஆச்சி விதானலாகே பபிலில், மேற்படி ஜோன சிஞ்சோ, மேற்படி கொளனேலில், பனுகொடை, மேற்படி ரீககோனில்	0 3 23
38	கல்தொலகும்புற	நெலவயல	பனுகொடை, ஹோமகாமம், ஹெற்றி ஆராசசிக்கே கரேலில், ஹோமகாமம், எச் அகோலரிஹோமி	0 0 22
39	பிறறகெலலா	ஒரு ஸ்திரமற்ற கட்டிடமும், தாவரங்களுமுள்ள ஒரு ஒவிறறை	நித்தியாகல், ஹோமகாமம், எச் ஈ. ம. பெறேறு, பாளகொட, ஹோமகாமம், ஹெற்றி ஆராசசிக்கே கரேலில்	0 1 3
40	ஷெ	நெலவயல	நித்தியாகல், ஹோமகாமம், எச் ஈ. ம. பெறேறு	0 1 27
41	அறம்பெடொலஒவிறற	ஸ்திரமற்ற 3 கட்டிடங்களுள்ள 30 வருஷஞ் சென்ற ஒரு தெனனந தோட்டம்	ஒவிறற்கம், மீகொடை, ஹெற்றி ஆராசசிக்கே பொடி நோனும், மடபாததகே மாட்டினும் ஹோமகாமம், மாததற ஆச்சி விதானலாகே ஹென்றிக சிஞ்சோ (சிரேஷ்ட), மேற்படி (கனிஷ்ட) மேற்படி மெயநோனும் மேற்படி சினபெப்பு, ஹபறக்கடை, ஹோமகாமம், மேற்படி ரேப்போசிஞ்சோ, நித்தியாகல், மேற்படி எச் ஈ. ம. பெறேறு, பனுகொடை, ஹோமகாமம், ஹெற்றி ஆராசசிக்கே ஒப்பியெல் சறப்பியெல் (சிரேஷ்ட), மேற்படி (கனிஷ்ட), மேற்படி சவாறில், ஹெற்றி ஆராசசிக்கே பெம்பி, மேற்படி ஆபிறகாம், மேற்படி கரேலில்	0 3 28
42	மொறட்டாவத்த	ஒரு ஸ்திரமள்ள கட்டிடமும், ஒரு ஸ்திரமற்ற கட்டிடமும் உள்ள 40-50 வருஷஞ்சென்ற தெனனந தோட்டமும், கறுவாததோட்டமும்	இலக்கம் 10 பஸலில்லல் லேன, வெளளவததையிலிருக்கும் என். என். ம. சிலவாவும், அவா மனைவி கே ரெலலின, எப். கருணரத்தினவும்	6 2 11
43	ஷெ	50 வருஷஞ்சென்ற கறுவாத தோட்டம்	இல 10, ஹென்ற ரேட்டே, நதமலானே, கலிசையிலிருக்கும் ஜோன அபயசிவஹவும் அவா மனைவி கே. நானசி எப். கருணரத்தினவும்	6 2 0
44	—	கரததைப்பாதை	இல. 10, பஸலில்லல் லேன, வெளளவததையிலிருக்கும் என். என். ம. சிலவாவும், அவா மனைவி எச். ஆர். ரெலலின எப். கருணரத்தினவும், ஜோன அபயசிவஹவும், அவா மனைவி கே. நானசி எப். கருணரத்தினவும், எம் ஜே. பீரிசம், அவா மனைவி கே டோறு எப். கருணரத்தினவும், ஹோமகாமத்திலிருக்கும் பீ. ம. ரெமான்சிசம்	0 1 1
45	மொறட்டாவத்த	மண லினறு ஒன்றையுடைய 50 வருஷஞ்சென்ற ஒரு கறுவாத தோட்டம்	இல 10, பஸலில்லல் லேன, வெளளவததையிலிருக்கும் எம். ஜே. பீரிசம் அவா மனைவி கே டோறு எப். கருணரத்தினவும்	6 2 27
46	மொறட்டுஹேன	ஒரு ஸ்திரமள்ள கட்டிடமும், ஒரு ஸ்திரமற்ற கட்டிடமுமுள்ள 10-30 வருஷ தெனனகரும் 30 வருஷ கறுவாவுமுள்ள தோட்டம்	ஹோமகாமம், தேவகே அலலலு வியனகே டாவித்திஞ்சோ வும், பெரும்புலி ஆச்சிக்கே அானேலிசம்	11 2 16
47	கோடாஇடமகாட்டிய	3 ஸ்திரமற்ற கட்டிடங்களுள்ள 30 வருஷ தெனனந தோட்டமும், 30 வருஷ கருவாததோட்டமும், 20 வருஷ ரப்பா தோட்டமும் மேலும் ஒரு பகுதியில் 30 வருஷ கறுவா, ரப்பா, தெனனகள் கலந்து நடப்பட்டுமிருக்கின்றன	ஹோமகாமம், தேவகே அலலலு வியனகே டாவித்திஞ்சோ வும், பெரும்புலி ஆச்சிக்கே அானேலிசம்	14 3 39
48	காலபொடவத்த	ஒரு ஸ்திரமற்ற கட்டிடமுள்ள 30 வருஷஞ்சென்ற தெனனந தோட்டம்	ஹபறக்கடை, ஹோமகாமம், ஹெய்யனறுவோகே அானேலிசம் பெறேறு	0 0 32
49	கல்தொலா, கல்தொலை கும்புற, கல்தொலை ஒவிறற	நெலவயலும், 20 வருஷ 5 கழுகளும், தாவரங்களுமுள்ள ஒவிறறையும், 40 வருஷஞ் சென்ற தெனனந தோட்டமும்	ஹபறக்கடை, ஹோமகாமம், பெரும்புலி ஆச்சிக்கே சியதோறில் வாரிசதாராகள், பெரும்புலி ஆச்சிக்கே வில்லியம், மேற்படி ஒப்பியல், மேற்படி டாவித்திஞ்சோ, மேற்படி அனகோஹாமி, மேற்படி ஆரோன, மேற்படி ஹிசாஹாமி, மேற்படி நனசஹாமி	4 0 2
50	கோட்கெலேவத்த	கற்பாறையும், ஒரு வருஷஞ்சென்ற தோட்டமும்	ஹபறக்கடை, ஹோமகாமம், பெரும்புலி ஆச்சிக்கே வில்லியம் சிங்கோ	0 2 7
51	ஷெ	ஷெ	ஹபறக்கடை ஹோமகாமம், பெரும்புலி ஆச்சிக்கே ஆரன சிங்கோ	0 2 29
52	—	2 ஸ்திரமற்ற கட்டிடங்களும், ஒரு ஸ்திரமான கட்டிடமுள்ள 40 வருஷஞ்சென்ற தெனனந தோட்டம்	ஹபறக்கடை ஹோமகாமம், பெரும்புலி ஆச்சிக்கே அனகோஹாமி	0 1 23
53	ஷெ	4 ஸ்திரமற்ற கட்டிடங்களுள்ள 40 வருஷஞ் சென்ற தெனனந தோட்டமும், ஒவிறறையும்	ஹபறக்கடை ஹோமகாமம், பெரும்புலி ஆச்சிக்கே மாட்டின சிங்கோ, மேற்படி நோமில் சிங்கோ, மேற்படி ஹபென சிங்கோ, மேற்படி நேப்போ சிங்கோ	0 1 33

ஆண்ற	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம்.
				ஏ. றா. ப.
54	கொடகெலவத	4 லத்திரமற்ற கட்டிடங்களுள்ள 40 வரங்களுக்கு சென்ற தெனநத தோட்டம்	ஹெமகாமம், பெரும்புலி-ஆச்சிகே விவ்வியம்	1 0 13
55	ஷெ	3 லத்திரமற்ற கட்டிடங்களுள்ள 5-40 வரங்களுக்கு சென்ற தெனநத தோட்டமும், 40 வரங்களுக்கு சென்ற கறுவாத தோட்டமும்	ஹெமகாமம், மாற்றறஆச்சி விதானலாகே பெறெ	1 2 2
56	ஷெ	3 லத்திரமற்ற கட்டிடங்களுள்ள 40 வரங்களுக்கு சென்ற தெனநத தோட்டம்	ஹெமகாமம், பெரும்புலி-ஆச்சிகே ஆரன சிங்கோ	1 0 13
57	ஷெ	றப்பா 30-40 வரங்களுள்ள சென்றதும், 40 வரங்களுக்கு சென்ற தெனநத தோட்டமும், கற பாரையும	ஹெமகாமம், ஹெற்றிஆராச்சிகே டொன பபிலிஸ அபபு ஹாமியும், மேறபடி இசுபெலாஹாமியும்	4 2 20
58	ஷெ	2 லத்திரமற்ற கட்டிடங்களுள்ள 40 வரங்களுக்கு சென்ற தெனநத தோட்டம்	ஹெமகாமம், பெரும்புலி-ஆச்சிகே ஷபியெஸ, மேறபடி பாபுசிங்கோ	0 3 39
59	ஷெ	3 லத்திரமற்ற கட்டிடங்களுள்ள 40 வரங்களுள்ள சென்ற தெனநத தோட்டம்	ஹெமகாமம், குறுபபுஆச்சி மனததுங்க கொ நெலிசம், பெரும்புலி-ஆச்சிகே மிசுஹாமியும்	1 1 32
60	ஷெ	ஷெ	மாதின்னகொடை, யகபெட்ட ரேட்டே, ராஜகிரியா சிபியன அபபு ஹாமி மேறபாவையுள்ள நயகமாதே லூவிசா போனூனடோ	0 3 2
61	ஷெ	ஒரு லத்திரமற்ற கட்டிடமும், 10 வரங்களுக்கு சென்ற கறுவாத செடிகளுமுள்ள 5-40 வரங்களுக்கு சென்ற தெனநத தோட்டம்	ஹெமகாமம் சற்றறசினனூச்சிகே ஹென்றிகே சிங்கோ	0 2 31
62	ஷெ	30 வரங்களுக்கு சென்ற கறுவா, றப்பா கலந்த நுட்ப பட்ட தோட்டமும், 2 லத்திரமுள்ள கட்டிடங்களும, 2 லத்திரமில்லாத கட்டிடங்களுமுள்ள 40 வரங்களுக்கு சென்ற தெனநத தோட்டமும்	ஷெ	3 0 15
63	பெற்றகெலெகும்புற	ஒரு லத்திரமற்ற கட்டிடமுள்ள ஒவிறறையும, நெலவயதும	ஹெமகாமம் மாற்றறஆச்சி விதானலாகே சபனேலிஸ மேற படி பெரிஸ சிங்கோ மேறபடி பொடி சிங்கோ அலலது பெமபி சிங்கோ	0 2 9

மேலே குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1950 ம ஆண்டு (ஒகடோபர்) ஐப்பசி மாதம் 20 ந திகதி காலை 9 30 மணிக்கு இக்கச்சேரியில் எனமுனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணிகளை ஆட்சி உரிமை எடுத்ததற்கான நஷ்ட ஈடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1950 ம ஆண்டு (ஒகடோபர்) ஐப்பசி மாதம் 13 ந திகதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,
1950 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசிம் 5 ந உ.

எஸ். ஜே. வல்பிறற,
உதவி மாகாண அரசாட்சி ஏசண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை ஆட்சி உரிமை எடுத்ததற்கான அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின பிரகாரம் இத்தால் அறிவிக்கிறேன்.

பிரதமபடம் இலக்கம் A 2,731 ல துணை 1 என்று காட்டப்பட்ட வெறகொடை, கிராமத்திலிருக்கும் காணி.

P. P A 2,731 குறிச்சி—வெறகொடை.

ஆண்ற.	காணியின் பெயர்	விபரம்	உரித்தானியின் பெயர்.	விசாலம்
				ஏ. றா. ப.
1	ககெலெவததை	41 தெனனைகளும், 70 வரங்களுக்கு சென்ற 2 பலா மரங்களும், ஒரு காட்டு றாரப்பலாவும், 15 வரங்களுக்கு சென்ற 115 தெனனைகளும், 10 வரங்களுக்கு சென்ற ஒரு சித்தல மரமும், 47 தெனனையுங் கொண்ட ஒரு தெனந தோட்டம்	ஜே ஏச. றி பெரேரா, குறுவை வள வுலா, இல. 60, குறுவைத தெரு, கொழும்பு	4 3 32.9

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1950 ம ஆண்டு (ஒகடோபர்) ஐப்பசி மாதம் 23 ந திகதி, காலை 10 மணிக்கு இக்கச்சேரியில் எனமுனபாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை ஆட்சி உரிமை எடுத்ததற்கான நஷ்ட ஈடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1950 ம ஆண்டு (ஒகடோபர்) ஐப்பசி மாதம் 16 ந திகதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,
1950 ம ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசிம் 12 ந உ.

எஸ் ஜே. வல்பிறற,
உதவி மாகாண அரசாட்சி ஏசண்டு.

இலங்கை அரசாங்க கட்டுரை ஓர் புகையிரதப் பாதையில் 57 ம கட்டடயில் உள்ள புகையிரதம் தங்குமிடத்தை புகையிரதங்கள் மாறும் இடமாக்குவதற்கு எனணும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான ரினனாச சொல்லைபடும காணிகளை, அஃதாவது :—

ஆண்ற	காணியின் பெயர்.	பிரதமபடத்து இல. A. 1,203 குறிச்சி—காகவ.	விசாலம்.	
		விபரம்.	ஏ. றா. ப.	
1	தலன்கேவததை	5-10 வயதுள்ள 2 தெனனைகள் அடங்கிய தெனநத தோட்டம்	சோநதை கேபவரின பெயர். டி. சிலவா, காகவ, ரெல	0 0 12
2	ஷெ	தோட்டம் (பயிர் இலலை)	ருக்கே வினனி விஜேநாயகக, காகவ, ரெல வததை, எம். ஆர். குருசிங்க, வரகொட, நீற்றியாக்கொட	0 0 0 9
3	ஷெ	100 வயதுள்ள 10 தெனனைகளும், 10 வயதுள்ள 10 தெனனைகளும், 5 வயதுள்ள 13 தெனனைகளும் அடங்கிய தெனநத தோட்டம்	இ. மனடாவல, வரகொட, நீற்றியாக்கொட	0 0 24.5
4	லெனணுணுவததை குணுவேவததை	அலலது 75 வயதுள்ள 18 தெனனைகளும், 40 வயதுள்ள 6 தெனனைகளும், ஒரு டோம்ப மரமும், ஒரு கட்டுப்பட்ட பாழடைந்த கிணறும், ஒரு இடிந்த நிரந்தரக் கட்டிடமும் அடங்கிய தெனநத தோட்டம்	எல். ஏச. பறணவித்தான, காகவ, ரெலவததை	0 1 6 6
5	கொரகாவததை	75 வயதுள்ள 16 தெனனைகள் அடங்கிய தெனநத தோட்டம்	இ. ஏச. டி. விஜேவிக்கிரம, கொடகம், ரெல வததை, டபிளடி. வெனடொபொனுவம் எல். ஏச பறணவித்தானவும், இரூவரும் காகவ, ரெலவததையில் உள்ளவர்கள்	0 0 21.8

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
6	பொக்குவைவத்தை	100 வயதுள்ள 9 தெனைகளுமும், 20 வயதுள்ள 2 இ. எச. டி. விஜேவிகிரம், கொடகம், ரெல ஒரு தெனையும் அடங்கிய தென வத்தை தோட்டம்	விஜேவிகிரம், கொடகம், ரெல	0 0 21 4
7	பிளெகெல் அல்லது காகவித்தான கேவத்தை	100 வயதுள்ள ஒரு தெனை அடங்கிய தென னந் தோட்டம்	குறுப்புக்கொட கோவில் தலைமை பாதுகாப்பாளர், வத்தகம் பியதாசு Gதரே, குறுப்புக்கொட கோவில், ரெலவத்தை	0 0 6*6
8	கோற்றகேவத்தை	10 வயதுள்ள 6 தெனைகள் அடங்கிய தென னந் தோட்டம்	றுக்கே டொன பிறுனில், கொடகம், ரெல	0 0 34*4
9	பண்டாறவத்தை	75 வயதுள்ள 92 தெனைகள் அடங்கிய தென னந் தோட்டம்	றுவான்குரு சோடசிர் டி. சிலவா, கடைக்கொட, அம்பலாங்கொட	0 2 27 3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 20) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவர்வருடைய காரியகாரரூபமாய 1950 ம (நடு) (ஒக்ரோபர்) ஐப்பசி மாதம் 11 ந தேதியிலின்று பிற்பகல் 10 மணிக் கு அம்பலாங்கொடை வாயி டீட்டில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துக்களின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

காலிக கச்சேரி, 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாசிமீ 6 ந உ. வி. பி. விரராட்சி, உதவி அரசாட்சி எசனைடு.

கல்பொக்கையில் விநதகாவவத்தை ரூட்டை அகலமாக்குதல் எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

பிரதமப்படத்து இல. A 1,222 குறிபசி—வெலிகாம பூ சீ விமிடல உளளோ திருக்கும் கல்பொக்க.

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப.
1*	விநதகாவவத்தை அசெல்மடை இல 1,422 A, மில் தோட்டத்தில் ஒரு மெசனரி சவரும், ஒரு பாகம் காட்ட இல 5	தாமாக அல்லது அவர்வருடைய காரியகாரரூபமாய 1950 ம (நடு) (ஒக்ரோபர்) ஐப்பசி மாதம் 17 ந தேதியிலின்று பிற்பகல் 3.30 மணிக் கு வெலிகாம காரியதிகாரி கந்தோரில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துக்களின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.	எஸ் எல் எம் ஹமதுன் ஹாஜியார், கல்பொக்க, வெலிகாம	0 0 0 9 4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (20) ம அத்தியாயம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவர்வருடைய காரியகாரரூபமாய 1950 ம (நடு) (ஒக்ரோபர்) ஐப்பசி மாதம் 17 ந தேதியிலின்று பிற்பகல் 3.30 மணிக் கு வெலிகாம காரியதிகாரி கந்தோரில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துக்களின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி, 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாசிமீ 11 ந உ. எச். சீ. குணவாதன, உதவி அரசாட்சி எசனைடு.

காணி விநதகாவவக்கும் சட்டத்தின்படி கமக்காரர்களுக்கு காணி உருத்தாக்குவதற்கு சமமான பரப்புள்ள அரசினர் காணியை மாற்றிக் கொடுத்தல் எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது —

கடைசிக்கிராமப்பட இல. 260 உபபட இல. 3 கிராமம்—விதாறனதேவியார்.

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப.
286	மல்லொறுக்ககொற்றறுசு	பைங்கிளி, 20 வருஷம் றத்தையக் கங்காளங்கே டாவித் அப்பு, பகல், பெலிகல்ல, பெலிபத்த 2	பகல், பெலிகல்ல, பெலிபத்த	2 2 31 9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (20) ம அத்தியாயம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவர்வருடைய காரியகாரரூபமாய 1950 ம (நடு) (ஒக்ரோபர்) ஐப்பசி மாதம் 16 ந தேதியிலின்று பிற்பகல் 3 மணிக் கு பெலியத்தை பட்டினசங்க காரியாலயத்தில எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துக்களின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாசிமீ 7 ந உ. ஏ. டீ. எல். எல். புளளினாயகம், உதவி அரசாட்சி எசனைடு.

துணை	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப.
10	பனிகியலியாட்ட	தோட்டம், 22 தெனனமரம், 35 வருஷம், 11 தெனன மரம், 10 வருஷம், ஒரு மாமரம் 30 வருஷம்	(1) அப்துல் வத்திபு முரைக்காயா ஹப்பி முகமமது, சோனகத்தெரு, டிக்கவலை	0 1 14*9
11	ற்றரேறல்கேவத்த	தோட்டம், 41 தெனனமரங்கள் 35 வருஷம், 11 தெனன மரங்கள் 15 வருஷம், 9 தெனனமரங்கள் 3 வருஷம், 9 கமுகமரங்கள் 5 வருஷம், 5 மாமரங்கள், 15 வருஷம், 4 ராப்பலா 20 வருஷம், 3 தோடை 5 வருஷம், ஒரு எலுமிச்சை, 5 வருஷம், ஒரு ஓடு போட்ட மணலீடும ஒரு வேயுந்த மணலீடும	(1) மெனடிஸ் விகிரம் எதிரிகுரிய, வீ வீ யகலமுல் வீக்கெறிய	0 1 35 8
12	முடவாறல்கேவத்த அல்லது பொல்காவத்த	தோட்டம், 6 தெனனமரம் 35 வருஷம்	(1) மெனடிஸ் விகிரம் எதிரிகுரிய, வீ வீ யகல முல் வீக்கெறிய, (2) இலமெயில் முரைக்காயா முகம மது ஹனிலா, யகலமுல், வீக்கெறிய	0 0 22*8
13	ஷு	தோட்டம், 17 தெனனமரங்கள் 35 வருஷம், 2 கமுக மரம், 5 வருஷம்	ஷு	0 0 28*7
14	வெலிபொத்தேவத்த	தோட்டம், 30 தெனனமரங்கள், 35 வருஷம், 10 தெனனமரம் 15 வருஷம், 5 தெனனமரம் 5 வருஷம், 12 ராப்பலா 15 வருஷம், ஒரு மாமரம் 15 வருஷம், ஒரு மீ மரம் 15 வருஷம்	பீ. டி. கருணாநா, கிராமக்கோடு கஹவத்த, பெலி யத்த	0 2 4

சிாமம்—மெதவாவு

விசாலம்
எ. று. ப.

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	எ. று. ப.
41 புறக்கணக்குவத	தோட்டம், 2 தென்னமரம், 2 ஈரப்பலாமரம் 40 வருஷம் ஒரு பிலிமரம் 15 வருஷம்	(1) ஏ எஸ் குணரத்தன், (2) ஏ. டயஸ் அபயசிங்கு பின் மனைவி, கண்டேவத்த, காவி	0 0 6:1
சிராமம்—வெற்றம்புவாவ			
44 வெலிப்பொத்தேவத்த	தோட்டம், 25 தென்னமரங்கள், 35 வருஷம், 13 தென்னமரங்கள், 15 வருஷம், 2 தென்னமரங்கள் 5 வருஷம், 5 ஈரப்பலாமரம் 15 வருஷம், ஒரு டிபுள் மரம் 15 வருஷம்	(1) பீ டி கறுணாயக்க, சிராமக்கோடு, கறுவத்த, பெலியத்த	0 0 33 5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையென்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினால் (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினாடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய் 1950 ம (நூ) (ஒற்றேறுபா) ஐப்பசி மாதம் 16 ந தேதியிலன்று முற்பகல் 9 மணிக்கு வீரகெட்டிய சிராமச் சங்கக் காரியாலயத்தில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வடந்தைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால அவர்க ளிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம (நூ) (செபரெம்பா) புரட்டாதினீ 7 ந உ. ஏ பீ எஸ் என புள்ளையகம், உதவி அரசாட்சி ஏசண்டு

நீரப்பாய்ச்சல்த தொடுவாய்களுக்கு வாவுவ, ஓசிலி, பற்றியவில் அணைக்கட்டுகள், கிறம் ஓயா அணைக்கட்டுத்திட்டத்தின்படி காணிகளை எடுத்துக் கொள்ளுதல் எனலும் பிறங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அ. தாவது :—

துணை. காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ. று. ப.
35 பாளையக்கேவத்தை	தென்னந்தோப்பின ஓர் பகுதி (வெண்திலம் நெல்வயல்	வாவுவ ரத்தினபால் தேரே, மொதரவான்	0 0 1:9
36 உட்தும்பல்	தென்னந்தோப்பின ஓர் பகுதி (வெண்திலம் நெல்வயல்	வாவுவ ரத்தினபால் தேரே, மொதரவான், அந்த ஆராச்சிகே சாதிரி, வாவுவ, வனனி ஆச்சி கங்காணங்கே சியதோரிஸ், மொதரவான், ஏ டிளியு விஜயசிங்கு, மெதவெவ, கோட்டே சமரசிங்கு டொன் டியோனிஸ், மெதவெவ	0 0 12
37 பள்ளத்தாம்பல்	நெல்வயல்	ஏ டிளியு விஜயசிங்கு, வாவுவ, விஜயநாயக்க கங்கர்ண் மகே நோனிஸ், டி. டி. கல், கோட்டே சமரசிங்கு டொன் டியோனிஸ், மெதவாவுவ, சமரசிங்கு நிக்ரூஸ், வாவுவ, வனனியாச்சி கங்காணங்கே டொன் சியதோரிஸ், மொதரவான்	0 0 13:2
38 ஓயகாவகொறட்டுவ	4 வருஷ ஒரு கித்தளாமரம் உள்ள தென்னந்தோப்பு	ஏ டிளியு. விஜயசிங்கு, வாவுவ	0 0 1:4
39 டெகத்திமுல்	நெல்வயல்	கோட்டே சமரசிங்கு டொன் தியோனிஸ், மெதவாவுவ, டொன் அனரூயஸ் ரத்தினாயக்க, மொதரவான், மேற்படி விகிரம் சிங்கு, மொதரவான், வாவுவ ரத்தினபால் தேரே, மொதரவான், டி ஏ வீரேசகர், டெலுவகொட், விஜயநாயக்க கங்காணங்கே நோனிஸ், யத்திகல், வனனி ஆச்சி கங்காணங்கே டொன் சியதோரிஸ், மொதரவான்	0 0 10
40 பள்ளக்கந்தளல் ஹந்திய	30 வயதுக்கு மேற்பட்ட 9 தென்னமரங்களும், 15 வயதுக்கு மேற்பட்ட 10 கழுகமரங்களும் ஒரு ஈரப்பலாவும், 20 வருஷ ஒரு மாமரத்தையுக்கொண்டுள்ள தென்னந்தோப்பு	டொன் செனரத்த பறண யாப்பா, மெதவாவுவ, டொன் அந்திரயஸ் செனரத்த பறண யாப்பா, மெதவாவுவ	0 0 10:2
41 ஷே	30 வருஷ 9 தென்னமரங்களும், 20 வருஷ 13 கழுகங்களும், 9 ஹலமில்ல மரங்களும் ஓர் தொம்ப மரமும் உள்ள தென்னந்தோப்பு	கோட்டே சமரசிங்கு டொன் பஸ்தியான், மெதவாவுவ, மனம் பெறிகே எமாலிஹாமி, மெதவாவுவ	0 0 7:4
42 பவுவகெதர	5 தென்னமரங்களும், 3 கழுகங்களும், 30 வருஷ ஓர் மாமரமுள்ள தென்னந்தோப்பு	ஷே	0 0 3
43 காலியமுலான்	நெல்வயல்	வாவுவ ரத்தினபால் தேரே, மொதரவான், கோட்டே சமரசிங்கு டொன் பஸ்தியான், மெதவாவுவ, ஏ. டிளியு, விஜயசிங்கு, மெதவாவுவ	0 0 1

பிரதமப்பட இல : 266, சோப்புபட்ட இல 1 சிராமம்—உடவாவுவ.

31 நெகத்தியவத்த	2 வருஷ 2 தென்னமரங்களும், 30 வருஷங்களும் மேற்பட்ட 3 தென்னமரங்களும், 2 மா மரங்களும், ஒரு கழுகமரமும், அதனுடன் 7 வாழைச் செடிகளும் உள்ள தென்னந்தோட்டம்	ஏ. டிளியு. விஜயசிங்கு, வாவுவ	0 1 27:5
32 உடமமவத்த	நெல்வயல்	ஜயவாதன பத்திரன்கே டொன் அனடிஸ், குடகுல்லா,	0 1 9
33 ஓடை	ஷே	ஜயவாதன பத்திரன்கே டொன் சாலிஸ், குடகுல்லா, எல். ஜி. விஜயசிங்கு, வாவுவ	0 0 12:3
34 பல்லமேவத்த	ஷே	அபயசுந்தர ஹெற்றிகே டொன் பேதிரிஸ், குலசிங்கு டொன் டியோனிஸ், சமரவிகிரம் நதனாயக் எலியஸ் ஜிமமி விஜய சிங்கு, எல்லோரும் யற்றிகல்வைச்சேந்தவர்கள்	0 0 0:2
35 அமலகேவத்த	30 வருஷங்களுக்கு மேற்பட்ட 2 கித்தளாமரங்களான தென்னந்தோட்டத்தின் ஒரு பகுதி	ஏ. டிளியு. நதனாயக்க, எம். எல். நதனாயக்க, வாவுவ	0 0 20:3
36 ஓடை	நெல்வயல்	எல். ஜி. விஜயசிங்கு, வாவுவ	0 0 34:2
37 அருமலாவுவ	ஷே	வறக்ககொடகமகே சாலிஸ், டுவகொட், மாலவல்ல ஆராச சிககே ஹினிஹாமி, முலதிககல் ஏ. டிளியு. விஜயசிங்கு, வாவுவ	0 1 21:2
38 ஷே	ஷே	ஷே	0 0 24 1
39 பிறிமுலானு	நெல்வயல்	முலானு குணநத்தே, மித்தெனியா	0 0 30
40 கொடவனேகேமுலான்	நெல்வயல்	ஏ டிளியு. விஜயசிங்கு, வாவுவ	0 0 1
41 பேலவத்த	பயிர் செய்யாத தென்னந்தோட்டத்தின் ஓர் பகுதி	ஷே	0 0 2:4
42 கொடவனேகேமுலான்	நெல்வயல்	ஷே	0 0 10

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப
43 விதானகேமுலான	நெல்வயல	எ. டபிளபு விஜயசிங்ஹ, வாவுவ, வறக்கக்கொடகமாகே சாலிலை	0 0 16 1
44 மாதத்தற்கெமுலான	ஷெ	தலுவலக்கொட, கடுனெத்திகே தொபாவின, உடவாவுவ	0 0 10 1
45 தலக்கஹமஓடை	ஷெ	வாவே நதன்பாலதேரே, மோதரவான	0 0 7 6
46 ஆசசிககுமுலான	ஷெ	எ. டபிளபு விஜயசிங்ஹ, வாவுவ	0 0 10
47 டெனகமயாஹேன	பயிர செய்யாத நெலவந தோட்டத்தின ஒரு பகுதி	கந்தரப்பெறுமா பத்திறனகே டனனி, மேறபடி மட்டிவ, மேறபடி யுவானில, மேறபடி நிகுலஸ் எல்லோரும் பல்லே வாவுவவைச சேந்தவாகன	0 0 3 4
48 உடுமுலகுமபுறவும, மால கஹதேனியாவும்	ஒரு வருஷ 31 தென்னமரங்களும, நெல் வயலும்	எ. டபிளபு விஜயசிங்ஹ, வாவுவ	0 0 30-6
49 மலக்கஹதேனிய	ஒரு வருஷ 19 தென்னமரங்களுள்ள தென்னந தோட்டம்	அபயவிககிரம குணரதன டொன சாலிலை, வாவுவ	0 0 23-6
50 கங்கானகொறகுபா	பயிரசெய்யாத தோட்டத்தின ஒரு பகுதி	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வாவுவ	0 0 3-6
51 மஹவளவேவத்த	30 வருஷ 4 தென்னமரங்களும, 15 வருஷ 2 ராப்பலா மரங்களும, 9 இதனுளமரங்களு முள்ள தென்னந தோட்டம்	வறக்கக்கொடகமாகே சாலிலை, கலுபாதனகே புரேனின, வறக்கஹகொட, எ. டபிளபு விஜயசிங்ஹ, வாவுவ	0 1 21
52 படபத்தேகெதற	15-40 வருஷ 3 கமுமரங்களும, 15 வருஷ 3 கமுமரங்களும, 3 கலுமிலை மரங்களுமுள்ள தென்னந தோட்டம்	கலுபாதனகே கசோனின, மேறபடி புரேனின, மேறபடி நந்தனில, உடவாவுவ	0 0 6 4
53 போலகெதறதுவாவும், பல்லேகெதறவும	10 வருஷ 10 கமுமரங்களும, 15 வருஷ ஒரு தேக்கமரமும், ஒரு கலுமிலைமரமும் உள்ள தென்னந தோட்டம்	கலுபாதனகே நந்தினில, செனவிறதனகே பெளலில, மேறபடி மேறி, உடவாவுவ	0 0 8 8
54 மாலுவத்தெறுப்ப	பயிரசெய்யாத தோட்டத்தின ஒரு பகுதி	வறக்கக்கொட கமாகே சாலிலை, கலுபாதனகே கசோனின, ஹேவா நதானகே நொகுசோ, எ. டபிளபு, விஜயசிங்ஹ, எல்லோரும் உடவாவுவவைசசேந்தவாகன	0 0 8 8
55 கொறத்துவேவத்த	15 வருஷ ஒரு பாக்குமரமுள்ள தோட்டம்	வறக்கஹகொடகமாகே சாலிலை, இனத்தபுலிகே கரேனில, பல்லிமுல்லே ஹேவாகே க்கனகே சேனில அப்பு, எல்லோரும் உடவாவுவ	0 0 0 5
56 ஷெ	ஷெ	ஷெ	0 0 33 8
57 ஓடை	நெல்வயல	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வாவுவ	0 0 3 1
58 உடலுணுகுமபுற	ஷெ	முமமது மகரோ முமமது தாலிக, இனியெல	0 0 6-7
59 லுபலிகஹகொறடுவ	தோட்டத்தின பகுதி (பயிர செய்யப்படவில்லை)	பளவிலுல்லே ஹேவா க்கனகே சேனில அப்பு, உடவாவுவ	0 0 8-1
60 ஹிற்கந்தவும பாத அனறேமுலலாவும்	நெல்வயல	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வாவுவ	0 2 29
61 நிறிக்கஹஹேன	தோட்டத்தின பகுதி (பயிர செய்யப்படவில்லை)	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வாவுவ	0 0 8 1
62 நிறிக்கஹமுலல	நெல்வயல	முதலியா எவ. டபிளபு நத்தனயக்க, திக்கொட	0 0 34-4
63 கொலவத்தகொறடுவ	தோட்டத்தின பகுதி (பயிரசெய்யப்படவில்லை)	எ. டபிளபு விஜயசிங்ஹ, செனவிறதனகே, பொரேனில, மேறபடி தேடியல், மேறபடி மேரி எல்லோரும் வாவுவவைச சேந்தவாகன	0 0 5-1
64 கணடுகலகேவத்த	சிறறனலா, 3 வருஷம்	விககிரமசிங்ஹ டொன அனடிநில, மெதவாவுவ, வாவுவே நதன்பால தேரே, மேறபடி டொன தியோனில விஜயநாயக எல்லோரும் மெதவாவுவவைசசேந்தவாகன	0 0 12-6
65 பாததானறமுலல	நெல்வயல	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வாவுவ	0 0 38
66 பாளசாலகே வத்தவும, படகெலகேவத்தவும	30 வருஷ 3 தென்னமரங்களுள்ள தென்னந தோட்டம்	வாவுவே நதன்பால தேரே, மோதரவான	0 1 6
67 பல்லேலுணுகுமபுற	நெல்வயல	முதலியா எட எ நத்தனயக்க, திக்கொட	0 0 12-4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நீல, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனையெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிணர சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (ஓ) (ஒகரேபா) ஐயபி மாதம் 18 ந தேதியிலன்று முற்பகல் 9.30 மணிக் கு பெலியத்தைப் படடிசைசைபக் கந்தோரில எனமுலப்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைக்களினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்துல் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாநதோட்டக் கச்சேரி, எ டீ எல். என புள்ளிநாயகம், 1950 ம (ஓ) (செப்டெம்பர்) புரடாதிடீ 7 ந உ உதவி அரசாட்சி ச்சணடு.

நீர்ப்பாயச்சலத் தொடுவாயகளுக்கு வாவுவ, ஓகலில, பற்றியில அணைக்கட்டுகள், சிறமலைய அணைக்கட்டுத் திட்டத்தின்படி காணிகளை எடுத்துக் கொள்ளுதல எனமும பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அட்தாவது:—

பிரதமப்பட ஓல். 267. சேர்ப்புப்பட ஓல் 1. சிராமம்—வறக்கக்கொட. விசாலம். ஏ. ரூ. ப

16 யோதஹநதியவத்த	30 வருஷத்துக்கு மேற்பட்ட 4 தென்னமரங்களும, 15 வருஷ ஒரு கமுமரமும் உள்ளதென்னந தோட்டம்	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வவுவ, எ. டபிளபு, நத்தனயக்க, திக்கொட	0 0 4-6
17 ஒப்போததுமுலல	நெல்வயல	(1) விஜயநாயக வறக்கக்கொடகமாகே அனடிநியல், (2) மேறபடி டோன சிலியானு, (3) விஜயசேகர பத்திறனகே மாதுகஹாமி, (4) வறக்கக்கொடகமாகே சிடி அப்புஹாமி, (5) மேறபடி ஹீன அப்புஹாமி, (6) டொன அனடிநியல் விஜயசேகர, (7) பீ. உ தஹனயக்க, வறக்கக்கொட	0 0 15 3
18 பாதை	பாதை (வழிப்பாதை)	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வாவுவ	0 0 1
19 யோதஹநதியேவத்த	10 வருஷ ஒரு கமுமரமுள்ள தென்னநதோட்டம்	எ. டபிளபு, விஜயசிங்ஹ, வாவுவ	0 0 1 5
20 ஒப்புறமுலல	விடப்பட்ட நெல்வயல	(1) விஜயநாயக வறக்கக்கொடகமாகே அநத்தியல், (2) மேறபடி டோன சிலியானு, (3) விஜயசேகர பத்திறனகே மாதுகஹாமி, (4) டொன அநத்தியல் விஜயசேகர, (5) வறக்கக்கொடகமாகே சிடி அப்பு, (6) மேறபடி ஹீன அப்பு, (7) பீ. உ. தஹனயக்க, எல்லோரும் வறக்கக்கொட	0 0 17-7
21 மடுவலகெதறவத்த	12 வருஷ 3 கமுமரங்களும, ஒரு இத்துள மரமுள்ள தோட்டம்	உ விஜயநாயக வறக்கக்கொடகமாகே அனடிநியல், மேறபடி டொன சிலியான, எல்லோரும் வறக்கஹகொட	0 0 0-4
22 மடுவலகெதறவத்த	30 வருஷத்துக்கு மேற்பட்ட ஒரு புலாமரமுள்ள தோட்டம்	(1) விஜேநாயக வறக்கக்கொடகமாகே அனடிநியல், (2) டோன சிலியானு, வறக்கக்கொட	0 0 10 7

නැං. කාணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
23	ஓபுறமுழல் . . . நெல்வயல்	(1) விஜயனாயக வறக்ககொடகமாகே அனடிநியல், (2) டோனூ சிலியானூ, (3) விஜேசேகர பத்திறனகே மாதுமஹாமி, (4) டொன அனடிநியல் விஜயசேகர, (5) வறக்ககொடகமாகே சித்தி அபபுஹாமி, (6) மேறபடி ஹீன அபபுஹாமி, (7) பீ. டி. தஹனாயக, எல்லோரும் வறக்ககொடகமாகே	0 0 16·0
24	அம்பகஹுமபுற . . . நெல்வயல்	எ டிபிளயு. விஜயசிங்ஹ, வாவுவ	0 0 18 8
25	வடுமுல்லை . . . ஷெ	(1) மெனடிஸ் ஜயசேகர, (2) வறக்ககொடகமாகே சித்தி அபபுஹாமி, (3) விஜயனாயக வறக்ககொடகமாகே அனடிநியல், (4) மேறபடி டொன சிலியானூ, (5) கங்கவெலிககங்கானகே சல்மொன, (6) விஜயசேகர பத்திறனகே மாதுமஹாமி, (7) பாசகொட பத்திறனகே டிஹி அபபுஹாமி, (8) டொன அனடிநியல் வீரசேகர, (9) ஆ. டிபிளயு. விஜயசிங்ஹ, (10) வறக்ககொடகமாகே ஹீன அபபுஹாமி, எல்லோரும் வறக்ககொடகமாகே	0 2 2·8
27	மலகஹுதெலிய . . . 20 வருஷங்களுக்கு மேறபட்ட 2 கித்தலமரங்களுள்ள நெல்வயல்	(1) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, வாவுவ	0 0 5·6
28	கங்காணனகொறட்டுவ . . . 1-3 வருஷ 4 தென்னமரங்களுள்ள தோட்டம்	அபயவிக்ஹிரம குணரெத்தின டொன சாலில, வாவுவ	0 0 4·3
29	வாதுமுல்லை . . . நெல்வயல்	(1) மெனடிஸ் ஜயசேகர, (2) வறக்ககொடகமாகே சித்தி அபபுஹாமி, (3) விஜயனாயக வறக்ககொடகமாகே அனடிநியல், (4) மேறபடி சிலியானூ, (5) கங்கவெலிககங்கானகே சொலமன, (6) விஜயசேகர பத்திறனகே மாதுமஹாமி, (7) பாஸகொட பத்திறனகே டிஹி அபபு, (8) டொன அனடிநியல் வீரசேகர, (9) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, (10) வறக்ககொடகமாகே ஹீன அபபுஹாமி, எல்லோரும் வறக்ககொடகமாகே வைசேநாதவாகன	0 0 7·4
30	கொட்டம்பகஹுமபுற . . . ஷெ	டீ. அததபத்த, தங்காலை	0 0 23·4
31	மறக்கஹுமுலான . . . ஷெ	எ. டிபிளயு. விஜயசிங்ஹ, வாவுவ	0 0 17·7
32	டெய்யேனமுல்லை . . . ஷெ	(1) இன்னத்தபுளிகே அனடிநியல், (2) மேறபடி கரேலில, (3) கஹுபாதனகே கொஸசோரிஸ், (4) மேறபடி புரேலில, (5) மேறபடி நநதிறில, (6) மேறபடி கருசின, (7) அங்கபுளிகே சசேசா, (8) செனிறிறனகே பெளலில, (9) மேறபடி ஜேமிஸ், (10) மேறபடி தேடியல், (11) மேறபடி மேறி, (12) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, எல்லோரும் வறக்ககொடகமாகே	0 1 0·1
34	ஓபுறமுல்லை . . . விடப்பட்ட நெல்வயல்	(1) விஜயனாயக வறக்ககொடகமாகே அனடிநியல், (2) விஜயசேகரபத்திறனகே மாதுமஹாமி, (3) டொன அனடிநியல் வீரசேகர, (4) வறக்ககொடகமாகே சித்தி அபபுஹாமி, (5) மேறபடி ஹீன அபபுஹாமி, (6) டீ. தஹனாயக, எல்லோரும் வறக்ககொடகமாகே வைசேநாதவாகன	0 0 1 3
பிரதமப்படத்து இல : 269, சோப்புபட்டத்து இல : 1 கிராமம்—பல்லேவாவுவ.			
10	ஆசிகேவத்த . . . 5 வருஷ சிறறனெலா	சுந்தரப பெருமா பத்திறனகே டனனி, பல்லே வாவுவ	0 0 3
11	பஹல ஆசிகேமுலான . . . நெல்வயல்	(1) விக்ஹிரம ஆசிக, அபயசிறிவாதன டொன கரேலில (2) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, (3) சுந்தரபெருமா பத்திறனகே டனியல், உடவாவுவ	0 0 20
12	ஆசிகேவத்த . . . 5 வருஷ சிறறனெலா	(1) சுந்தரபெருமா பத்திறனகே டனனி, (2) மேறபடி அநதிரியல், (3) மேறபடி மாற்றின, (4) மேறபடி நிகுலல், (5) தனதெனியகமாகே ரப்பியல், எல்லோரும் பல்லே வாவுவவைசேநாதவாகன	0 0 5·7
13	மேஸ்திரிகேவத்த . . . தென்னந தோட்டத்தின் பகுதி, (பயி செய்ப்படலிலே)	(1) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, (2) விக்ஹிரம ஆசிக அபயசிறிவாதன டொன கரேலில, (3) சுந்தரபெருமா பத்திறனகே டனனி, (4) மேறபடி மாற்றின, (5) மேறபடி டியோனிஸ், (6) மேறபடி அநதிரியல், எல்லோரும் உடவாவுவைசேநாதவாகன, (7) டனடேனியாகமாகே ரப்பியல், பன்னமுல்லைவைசேநாதவாகன	0 0 4·5
14	கலுவெகெலியட்ட . . . நெல்வயல்	(1) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, உடவாவுவ, (2) சுந்தரப பெருமா பத்திறனகே டனனி, பல்லே வாவுவ, (3) காரியவாசம சிங்கபுலி கல்தூரிகே கரேலில, பெலியத்த	0 0 13·8
15	நீக்குகேவத்த . . . 30 வருஷங்களுக்கு மேறபட்ட 2 தென்னமரங்களுள்ள தென்னந தோட்டம்	(1) சுந்தரபெருமா பத்திறனகே டனனி, பல்லே வாவுவ, (2) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, (3) விக்ஹிரம ஆசிக அபயசிறிவாதன டொன கரேலில, மெத வாவுவ	0 0 8·9
16	வலவேவத்த . . . 20 வருஷங்களுக்கு மேறபட்ட 2 தென்ன மரங்களுள்ள தென்னந தோட்டம்	(1) ஹேவா கண்டலுமாகே பபாஹாமி, பல்லே வாவுவ, (2) சுந்தரபெருமா பத்திறனகே டனனி, பல்லே வாவுவ, (3) வனிகசேகர ஆருசிககே டொன சாமெல், மெதவாவுவ, (4) விக்ஹிரம ஆசிக அபயசிறிவாதன டொன கரேலில, மெதவாவுவ, (5) சமரசிங்ஹ கிமாரு, யற்றிகல், (6) மேறபடி யுவானிஸ், யற்றிகல்	0 0 5·8
17	கித்தலகெலியட்ட . . . நெல்வயல்	(1) டொன அனடிநியல் சேனாத பறனாயப, (2) ஹேறறியாசிககே யேமிஸ் மெத வாவுவ	0 0 19
18	பலுவலவேவத்த . . . 30 வருஷங்களுக்கும் மேறபட்ட 3 தென்னமரங்களுள்ள தென்னந தோட்டம்	(1) எ. டிபிளயு. விஜயசிங்ஹ, உடவாவுவ, (2) விக்ஹிரம ஆசிக அபயசிறிவாதன கரேலில, மெதவாவுவ, (3) சுந்தரபெருமா பத்திறனகே டனனி பல்லேவாவுவ	0 0 3·4
கிராமப்பட இல 270, சோப்புபட்டம் 1. கிராமம்—காடும், வியட்டவும			
11	பன்னியட்ட . . . நெல்வயல்	(1) கறுவாஹு ஆருசிககே மெனிகஹாமி, (2) டொன சைமொன சமற சிங்ஹ, (3) சாமெல், சமரசிங்ஹ, (4) டொன அனடிநியல் சமரசிங்ஹ, (5) கமாகே ஹீனனிஹாமி, எல்லோரும் கரேலியட்ட	0 0 5·5
12	இத்தலவலியட்ட . . . ஷெ	(1) எடவின சமரசிங்ஹ, (2) டொன டேவிட் சமரசிங்ஹ, கரேலியட்ட	0 0 12·5
13	சியம்பலாகொடகெடறவத்த . . . 30 வருஷங்களுக்கு மேறபட்ட 2 பலாமரங்களுக்கும், 3 தென்னமரங்களுமுள்ள தென்னந தோட்டம்	(1) வனிகசேகர ஆசிககே டொன சாமெல், மெதவாவுவ, (2) பபாஹாமி சேனாத பறனாயபா, ஹேறறமுன்னே	0 0 2·1

எதெதுக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எதெதுக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினாடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெச்சின சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராழ்மலாய 1950 ம டிசம்பர் (சூகரேபு) ஐப்பசி மாதம் 20 ந தேதியிலன்று முற்பகல் 9.30 மணிக் கு பெலியத்த பட்டின சபை கந்தோரில் என்னமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காயத் தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவாக்கூட்டுகிறேன்.

அமபநதோட்டக் கச்சேரி,
1950 ம டிசம்பர் (செப்டெம்பர்) புரட்டாதிபி 7 ந உ.

ஏ. பீ. எஸ். என். புள்ளேநாயகம்,
உதவி அரசாட்சி எசனேடு.

தென் மாகாணம் அம்பாநதேரட்டை டிஸ்த்ரிக்டிலிருக்கும் வாவுவ, ஒகிலி, பற்றியவில் அணைக்கட்டுகள், கிரம் ஓயா அணைக்கட்டு திட்டங்களுக்குள்ள நிர்ப்பாய்ச்சல்தொடுவாய்களுக்கு காணி ஒதுக்கி வைத்தல் எனலும் பகிரங்க தேவைகளுக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதம கிராமப்படம் இல 221 ன சோப்பு இல 1. கிராமம்—கீனதி கத்தமுன.

நா.பு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ. மு ப.
15	ஓடைவத்தை	12 கரும் 20 வயதுக்குட்பட்ட தென்கிணையும், பத்து வயதுள்ள 12 கழுக்குணையும், பத்து வயதுள்ள ஒரு பலா மரத்தையும் உள்ள தென்னந்தோப்பு	உறுகம் பனதீச தேரே, கந்தல், கொத்தம்பு	0 1 18
16	மெத ஓவிலான	நெல்வயல்	(1) டொன சாலல் குலத்துங்க, (2) கரு ஆசசிககே கரேலில், (3) டொன சமுவல் அபயசிறி சமற நாயக்கா, (4) அத்தனாயக்க கபுரல்கே ஹீன ஹாமி எல்லோரும் கீனதி, கத்தமுன	0 0 12
17	ஆறறேன	பத்து வயதுள்ள "சிறறனெலா" புல்	(1) டொன உனல அபயசிறி சமறநாயக்கா, கீனதி கத்தமுன, (2) எல். கே. டொன வினேரில், (3) டொன எலியல் அபயசிறி சமறநாயக்க, இருவரும் யத்திகல்	0 0 3.8
18	ஷே	வெண் நிலம்	டொன உனல அபயசிறி, கீனதி கத்தமுன	0 0 2.7
19	கோங்குறவத்தை	5 வயதுள்ள "சிறறனெலா" புல்	(1) டொன சாலலி குலத்துங்க, கீனதி கத்தமுன, (2) வீரகா யலமின் யாப்பா, டுலுவககொடை, (3) டி. சி. தசநாயக்க, கீனதி கத்தமுன	0 0 5.2
20	பகல் ஓவிலான	நெல்வயல்	(1) கருஆசசிகே சுவனஹாமி, (2) அத்தநாயக்க கபுரல்கே ஹீனஹாமி இருவரும் கீனதி கத்தமுன	0 0 3.1
21	புளள ஓவிலானகுமபுற	ஷே	(1) வில்லியம் அபயவிககிரம், (2) டொன யுவா னில் அபயவிககிரம் இருவரும் ஓகாவெல், (3) டி. சி. குலத்துங்க, கீனதி கத்தமுன	0 0 15.7
22	கொங்குறறேன	ஐந்து வயதுள்ள "சிறறனெலா" புல்	(1) அபயசிறி சமறநாயக்க ஜிற்றி, (2) டொன கரே வில் திசநாயக்க, (3) டி. சி. குலத்துங்க எல்லோரும் கீனதி கத்தமுன	0 0 20.4

பிரதம கிராமப்படத்து இல. 271 சேர்ப்புப்படத்து இல. 1. கிராமம், ஒக்கவல்.

137	முலான	நெல்வயல்	(1) ஜி. இநதிரஜோதி தேரே, (2) டொன பேதிரிக குலத்துங்க, (3) வீறக்கோன பஸ்னாயகி டேனிஷ், எல்லோரும் ஒக்கவெல் கோயில்	0 0 14
138	வெலிகுமபுற	ஷே	(1) டொன பேதிரிக குலத்துங்க, (2) வீறக்கோன பஸ்னாயகி டேனிஷ், (3) நானாயக்காற றடகொடாகே றமியல், (4) டொன எலியல் ஜயவிககிரம், (5) கொடிககாற கலாகொடாகே டொன ஜேமில், (6) ஜி. இநதிரஜோதி தேரே எல்லோரும் ஒக்கவெல்	0 0 7.1
139	உடக்கனுவா	ஷே	(1) ஜி. இநதிரஜோதி தேரே, (2) வீறக்கோன பஸ்னாயகி அனடிநில், (3) சூரியபண்டாரா டிசனாயக ஆனடியில், (4) டொன ஜுவானில் அபயவிககிரம், (5) டொன ஜேமில் அபயவிககிரம், (6) டொன நிக் குலல் அபயவிககிரம், (7) வில்லியம் அபயவிக கிரம், (8) டொன கொர்னெலியா அபயவிககிரம், (9) திலோநில் குலத்துங்க எல்லோரும் ஒக்கவெல்	0 0 14.7
140	ஹனுலெறனியகல்குமபுற	ஒரு பகுதி வாயக்கால் உள்ள நெல்வயல்	டொன பேதிரில் குலத்துங்க, ஒக்கவெல்	0 0 15.5
142	கொடித்துவக்குமபுற	ஷே	கேதமாளே இநதிரஜோதி தேரே, ஒக்கவெல் கோயில்	0 0 8.2
143	ஷே	ஷே	(1) டொன எலியல் ஜயவிககிரம், கொடிககாற கெல் ககொடாகே டொன ஜேமில், (3) கொடிககாற கெல்லகொடாகே டொன ஹெனடியிக் எல்லோரும் ஒக்கவெல்	0 0 2
144	ஷே	ஷே	(1) டொன பேதிரில் குலத்துங்க, (2) வீறக்கோன பஸ்னாயகி டொன டேனிஷ் இருவரும் ஒக்கவெல், (3) ஜி. இநதிரஜோதி தேரே, ஒக்கவெல் ஆலயம்	0 0 6
145	ஷே	ஷே	(1) கமகாறம் ஆறுசிகே டொன எலியல், (2) மேறபடி டொன பேதிரில், (3) மேறபடி டொன நிக் குலல் எல்லோரும் ஒக்கவெல்	0 0 3.3
147	ஷே	ஷே	(1) டொன ஜுவானில் அபயவிககிரம், (2) டொன ஜேமில் அபயவிககிரம், (3) டொன நிக் குலல் அபய விககிரம், (4) டோன காானெலியா அபயவிக கிரம், (5) டொன திலோநில் குலத்துங்க எல் லோரும் ஒக்கவெல்	0 0 4.6
148	ஷே	ஷே	(1) டொன எலியல் ஜயவிககிரம், (2) கொடிககாற கலெகொடாகே டொன ஜேமில் ஒக்கவெல், (3) ஜி. இநதிரஜோதி தேரே, ஒக்கவெல் ஆலயம்	0 0 4.1
149	பாதக்கன்னு	ஷே	(1) டொன பேதிரில் குலத்துங்க, (2) டொன திலோ நில், (3) டொன ஜேமில் அபேவிககிரம், (4) கல் கம் முதலிகே டொன நிக் குலல், (5) வீறக்கோன பஸ்நாயகி டேனிஷ், (6) ஜயசேகர் ககாணன் ஆறுசிகே தயோனில், (7) மேறபடி கரேலில், (8) மேறபடி மெனடியல் எல்லோரும் ஒக்கவெல்	0 1 3.1
150	உடக்குமபுற	12 வருஷம் செறை 5 தென்ன மரங்களும், ஒரு பகுதி வாயக்காலும் உள்ள நெல்வயலும். தென்னந்தோட்டமும்	(1) டொன திலோநில் குலத்துங்க, (2) எம். எச. ஜி. பெனேநில் தாவலுலில், (3) டொன வில்லியம் குலத்துங்க (4) வீறக்கோன பஸ்நாயகி டேனிஷ், எல்லோரும் ஒக்கவெல்	0-0 28.9
151	(பாவிக்கப்படவில்லை)			

குணம்.	காணியின பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
152	டொறக்கொடும்புறவும், கஹக்கநத் குமபுறம	ஒரு பகுதி வாய்க்கால் உள்ள நெலவயல்	(1) றணபாதகெண்டிகே ஆரணோலில் சிலவா, (2) ருனனி ஹெண்டெடிகே சயனேறில் சிலவா இருவரும் டெலுனடற டொன ஹெண்டிகே குலத்தங்க, ஓக்கவெல	0 0 26.2
153	ஜலஹகொற்றறுவே மய	ஆத ஷெ		0 0 0.4
154	சியம்பலக்கஹரூமபுற	நெலவயல்	(1) கேதமனன இறதிரஜோதி தேரே? (2) கலகம முடலிகே டொன நிகுலல, (3) டொன திலோறில் குலத்தங்க எல்லோரும் ஓக்கவெல்	0 0 12.1
155	டொறக்கொட குமபுற, கஹக கநத் குமபுற	ஷெ	(1) றணபாதகெண்டிகே ஆரணோலில் சிலவா, (2) புனனிகெண்டெடிகே சேயனேறில் சிலவா, இருவரும் டெலுனடற	0 0 1.4
156	போகஹவத்த	தெனனத் தோட்டத்தின் பகுதி, (பயிர செய்யப் படவில்லை)	ஜயசேகர கங்காணம் ஆறுசிகே மெண்டில, ஓக்கவெல்	0 0 2.9
157	சித்தறகேவத்த	30 வருஷஞ்சென்ற 11 தெனன மரங்களும், 4 வருஷஞ்சென்ற ஒரு தேக்கும, 10 வருஷஞ்சென்ற ஒரு பூல் மரமும் உள்ள தெனனத் தோட்டம்	(1) கொடிககார கல்கொடாகே டொன ஜேமின, (2) மேறபடி டொன ஹெண்டிகே இருவரும் ஓக்கவெல்	0 0 10.8
158	பகலகொற்றறுவ	வாய்க்காலில் ஒரு பகுதியைக்கொண்ட நெல் வயல்	டொன் எலியல ஜயலிககிறம், ஓக்கவெல்	0 0 28
159	புளியாட	ஷெ	எம். சோமானந்த தேரே, முலகிறிகல் ஆலயம்	0 0 7.2
160	பீகாஹஹேன	50 வருஷஞ்சென்ற 5 தெனன மரங்களும், ஒரு வருஷஞ்சென்ற 3 தெனன மரங்களும், 30 வருஷஞ்சென்ற 2 பலா மரங்களும், வாய்க்காலில் ஒரு பகுதியையும்கொண்ட தெனனத் தோட்டம்	(1) கொடிககார கல்கொடாகே டொன ஜேமின, (2) டொன் எலியல ஜயலிககிறம் இருவரும் ஓக்கவெல்	0 0 18.5
பிரதம கிராமப்பட இல. 272. சோப்புப்பட இல. 2. கிராமம்--கெந்தல கொற்றம்பே.				
76	பாளசலேஓட, கேவத்த	கலஹேனே 30 வருஷஞ்சென்ற ஒரு தெனன மரமுள்ளதும், வாய்க்காலின் ஒரு பகுதியைக் கொண்டது மான நெலவயலும், தெனனத் தோட்டமும்	உறுகமுலா பகுதியிலை தேரே, கந்தல கெந்தல, கொற்றம்பே	0 2 5.1
76½	கிராம அருவி (பகுதி)	அருவி	முடிககுரியது	0 0 14.9
77	வெறலுக்கஹகுமபுற	நெலவயல்	(1) சமறவீற கமகே ஆரணோலில், (2) எக்கலயகாகே கரேலில், (3) மேறபடி எடலின் எல்லோரும் கெந்தல கொற்றம்பே, (4) குவானபத்திறுனகே காலினஹாமி, பள்ளத்தற,	0 0 12.3
78	வாகுவாலா	ஷெ	(1) ஜயசேகர ஆறுசிகே டொன் பஸ்ரியன், (2) டனடெனியா ஆறுசிகே சமமோன, (3) மேறபடி கிற அறஹாமி, (4) நானுயக்கார பள்ளியாகே எலியல எல்லோரும் கெந்தல கொற்றம்பே	0 0 3.9
79	கிராமச்சங்க ரேட்ட	கிராமச்சங்க ரேட்ட	முடிககுரியது	0 0 2
80	சேனறத்தமீகேவத்த	20 வருஷஞ்சென்ற 5 தெனன மரங்கள் உள்ள தெனனத் தோட்டம்	ஜயசேகர ஆறுசிகே டொன் பஸ்ரியன், கெந்தல கொற்றம்பே	0 0 16.1
80½	நீப்பாயச்சம வாய்க்கால்	வாய்க்கால்	முடிககுரியது	0 0 16.1
80¾	பழைய வாய்க்கால்	வெளியான தரவை நிலம்	ஷெ	0 0 4
80¼	ஷெ	டி. ஆர். சி. ரேட்ட (பகுதி)	ஷெ	0 0 4.8
81	லகுவெல்	நெலவயல்	(1) ஜயசேகர ஆறுசிகே டொன் பஸ்ரியன், (2) டனடெனியா ஆறுசிகே சமமன, (3) மேறபடி ஜிமாறஹாமி, (4) நானுயக்கார பலலியாகே எலியல எல்லோரும் கெந்தல கொற்றம்பே	0 0 14
82	வலகுமபுற	நெலவயல்	(1) வனனிகுசிகே டொன் பெனெறில், (2) மேறபடி பாலஹாமி, (3) மேறபடி உடேனில் எல்லோரும் கெந்தல கொற்றம்பே	0 0 7.3
82½	டி. ஆர். சி. ரேட்ட	டி. ஆர். சி. ரேட்ட	முடிககுரியது	0 0 2.7
83	வலகுமபுற	நெலவயல்	(1) வனனிகுசிகே டொன் பெனெறில், (2) மேறபடி பாலஹாமி, (3) மேறபடி யுடேனில் எல்லோரும் கெந்தல கொற்றம்பே	0 0 5
83½	டி. ஆர். சி. ரேட்ட	டி. ஆர். சி. ரேட்ட	முடிககுரியது	0 0 9
83¾	ஷெ	ஷெ	ஷெ	0 0 37
84	எக்சதுவனகேவத்த	40 வருஷஞ்சென்ற 2 தெனன மரங்கள் உள்ள வாய்க்காலில் ஒரு பகுதி யடங்கிய தெனனத் தோட்டம்	(1) ஜயசேகர ஆறுசிகே டொன் பஸ்ரியன், (2) டனடெனியா ஆறுசிகே ஜிமாறஹாமி இருவரும் கெந்தல, கொற்றம்பே	0 0 18
85	ஜல்கஹவத்த	30 வருஷஞ்சென்ற 2 தெனன மரங்களும், 5 வருஷஞ்சென்ற ஒரு சிறநல் மரமும், வாய்க்காலில் ஒரு பகுதியும் அடங்கிய தெனனத் தோட்டம்	(1) கலகத்தற கங்காணகே கோனெலில், (2) மேறபடி ஹீன்னிஹாமி, (3) மேறபடி ஹீனஹாமி, (4) மேறபடி டிககிஹாமி, (5) மேறபடி நோனஹாமி, (6) மேறபடி ஹீனஅபடி எல்லோரும் கெந்தல கொற்றம்பே	0 0 14.1
86	றூப்ப	ஒரு பகுதி வாய்க்கால்கொண்ட தெனனத் தோட்டத்தின் பகுதி (பயிரசெய்யக்க யில்லை)	(1) சமறவீற கமகே நெற்றின, (2) மேறபடி சொப்பிஹாமி இருவரும் கெந்தல கொற்றம்பே	0 0 26.7
87	பகலவத்த	20 வருஷஞ்சென்ற 16 தெனன மரங்களும், 40 வருஷஞ்சென்ற ஒரு தெனன மரம், 15 வருஷஞ்சென்ற 3 கமுக் மரமும், 20 வருஷஞ்சென்ற ஒரு மாமரமும், ஒரு பகுதி வாய்க்கால் அடங்கிய தெனனத் தோட்டம்	ஜயசேகர ஆறுசிகே டொன் சைமன, கெந்தல, கொற்றம்பே	0 0 20.2
88	குணுகலஹேன	ஒரு ஈரப்பலாவும், 25 வருஷஞ்சென்ற ஒரு மாமரமும், வாய்க்காலின் ஒரு பகுதியும் உள்ள தோட்டம்	அமரசிங்க ஹீனனிஹாமி, கெந்தல, கொற்றம்பே	0 1 3.3
89	ஷெ	ஒரு பகுதி வாய்க்கால் உள்ள வெளியான தரவை நிலம்	வனனிகுசிகே டொன் எலியல, கெந்தல, கொற்றம்பே	0 0 27.6

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
89½ கோங்குறு குடமுறு	நெல்வயல்	(1) ஜயசேகர ஆளுசரிகே டொன பஸரியன், (2) உறு கழுவ பன்னதிலை தேரே, இருவரும் கெந்தல, கொற்றம்ப	0 0 1·6
90 குண்கலவேளை	25 வருஷஞ்செறை ஒரு தெனை மரமும், 10 வருஷஞ்செறை 15 முருங்கை மரங்களும், 15 வருஷஞ்செறை ஒரு சரப்பலாவும் உள்ள தோட்டம்	வன்னிஆளுசரிகே டொன எலியல், கெந்தல, கொற்றம்ப	0 0 9·6
90½ டி. ஆர். சி. ரேட்டே	டி. ஆர். சி. ரேட்டே	முடிக்குரியது	0 0 3·5
90½ ஷே	ஷே	ஷே	0 0 5·4
91 கோங்குறுகுடமுறு	ஒரு பகுதி வாய்க்கால்கொண்ட நெல்வயல்	நானயக்காரு பஸரியகே டொன எலியல், கெந்தல, கொற்றம்ப	0 0 24·8
92 அலகேவத்த	தோட்டத்தின் ஒரு பகுதி (பயிச்செய்கை யிலை)	(1) வன்னிஆளுசரிகே டொன எலியல், (2) மேற படி உனேனில இருவரும் கெந்தல, கொற்றம்ப	0 0 3
93 அம்பகஹக்குடமுறு	ஒரு பகுதி வாய்க்கால் உள்ள நெல்வயல்	(1) வன்னிஆளுசரிகே உடேனில, (2) ஜயசேகர ஆளுசரிகே டொன பஸரியன் இருவரும் கெந்தல கொற்றம்ப	0 1 5
94 வெதொலகஹக்குடமுறு	ஷே	(1) வன்னிஆளுசரிகே செளமுணுஹாமி, (2) உமு கழுவே பஞ்சாநிலை தேரே இருவரும் கெந்தல, கொற்றம்ப	0 0 20·3
95 ஜூலகஹக்குடமுறு	ஷே	வன்னிஆளுசரிகே டொன எலியல், கெந்தல கொற்றம்ப	0 1 4·1

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203) அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராஹலமாய் 1950 ம (நடு) (ஒகரோபா) ஜப்பரி மாதம், 25 ந தேதியிலன்று முற்பகல் 9.30 மணிகு பெலியற்ற படடின் சபை கந்தோரில் எனமுன்பாக வெளியிட்ட தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுடதிற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம (நடு) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 7 ந உ.

ஏ. டீ. எஸ். என். புளீனநாயகம், உதவி அரசாட்சி ஏசுணர்.

தென் மாகாணம், அம்பாந்தோட்டை யிலுள்ள கிணிகளிலிருக்கும் வர்வுவ, ஒழிவில், பற்றியவில் அணைக்கட்டுகள் கிறமஹா அணைக்கட்டு திட்டங்களுக்குள்ள நீர்ப்பாய்ச்சல்தொடுவாய்க்களுக்கு காணி ஒதுக்கி வைத்தல் எனனும் பரிசுஷ தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

துணர். காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
512 முறுத்தஹாட்டகம்	சேனை	கே. ரத்தினஜோதி தேரே, பள்ளத்தாறை	0 0 17
330 பாளசாலேஜேன்	15 வருஷ சிறநிலா புல	உறுகழுவ பஞ்சாநிலை தேரே, ஹெந்தலை, கோத்தம்பை	0 0, 6·3
331 மத்தன	நெல்வயல்	(1) ஆர் பாபுசின் அபுஹாமி, பள்ளத்தாறை, (2) அபய விகிற்றம் விலலியம், (3) மேறபடி டொன ஜேமல், (4) மேறபடி டொன திருலல், (5) மேறபடி டொன கொளேலில், (6) மேறபடி டொன யுவானில், (7) மேறபடி டொன திலோநில குலத்துங்க, எல்லோரும் ஒக்கலிலைவச் சோந்தவர்கள், (8) உறுகழுவ பஞ்சாநிலை தேரே, ஹெந்தலை, கோத்தம்பை	0 0 8·8
101 பாலுபாளசாலவத்த	ஒரு பகுதி வாய்க்கால்கொண்ட சேனை	வன்னி ஆர்சரிகே டொன பெனேறில், கெந்தல, கொற்றம்ப	0 0 5·8
102 பீகஹஜேன் அல்லது பீகஹவத்த	25 வருஷ ஒரு தெனமரமும், ஒரு பகுதி வாய்க்காலுமுள்ள தெனந தோட்டம்	கொடிக்கார கலாகொடகே லொக்குஹாமி, கொற்றம்ப	0 0 8·8
103 ஷே	25 வருஷ ஒரு பலாமரமும், 20 வருஷ 2 கழுகமரங்களும், ஓர் பகுதி வாய்க்காலுமுள்ள தோட்டம்	கமாசரிகே செளனஹாமி	0 0 7·6
104 நிகேதிய நிப்ப அல்லது மஹாகெதறவத்த	10-12 வருஷ 3 தெனமரங்களும், 50 வருஷ ஒரு பலாமரமும், வாய்க்காலின் ஒரு பகுதியுமுள்ள தெனநதோட்டம்	குறுப்பு ஆர்சரிகே ஹீனமாதமயா, அல்லது டி.நேறில், ஹெந்தல, கொற்றம்ப	0 0 21·3
105 பெல்வத்த	10 வருஷ 4 தெனமரங்களும், 8 கழுககளும், வாய்க்காலின் ஒரு பகுதியுமுள்ள தெனந தோட்டம்	(1) ஹீகோனகே டொன கரேலில், (2) குணவாதன் வியானகே யுனேறில், ஹெந்தல, கொற்றம்ப, (3) விஜேசிறிகே டி.யோனில், ஒக்கவெல்	0 0 11·7
106 குறுக்கஹகொறத்துவ	10 வருஷ 4 தெனமரங்களும், 8 கழுகமங்களும், ஒரு பகுதி வாய்க்கால்கொண்ட தெனந தோட்டம்	(1) குணசேசுற விஜேசிறுஹ, அநதிரில், ஹெந்தல, கொற்றம்ப, (2) மேறபடி மலஹாமி, (3) மேறபடி ஹாமி, (4) மேறபடி யங்கி பொடி அபுஹாமி, எல்லோரும் ஹெந்தல, கொற்றம்ப	0 0 14
107 மெத்தவத்த	25-50 வருஷ 4 தெனமரங்களும், 52½ வருஷ 3 கழுகமங்களும், வாய்க்காலின் ஒரு பகுதியும் உள்ள தெனந தோட்டம்	ஹீகூங்கே டொன கரேலில், ஹெந்தல, கொற்றம்ப	0 0 14·1
108 பாதை	ஒரு பகுதி வாய்க்கால்கொண்ட பாதை	முடிக்குரியது	0 0 0·5
109 ஓய்காவகொறட்டுவ	5-8 வருஷ 12 தெனமரங்களும் 50 வருஷ 2 தெனமரங்களும், வாய்க்காலின் ஒரு பகுதியும் கொண்ட தெனநதோட்டம்	கமாசரிகே செளனஹாமி, ஹெந்தல, கொற்றம்ப	0 0 32
110 கோமகேவத்த	30 வருஷ 8 தெனமரங்களும், வாய்க்காலின் ஒரு பகுதியும் உள்ள தெனந தோட்டம்	ஜேசின் ஆர்சரிகே அநதிரில்ஹாமி, ஹெந்தல, கொற்றம்ப	0 0 11·6
111 உகெமயாபிறறன்	வாய்க்காலின் ஒரு பகுதியைக்கொண்ட நெல்வயல்	கமாசரிகே செளனஹாமி, ஹெந்தல, கொத்தம்ப	0 0 6·3
112 ஷே	ஷே	விஜயசிறுஹ டொன பேதிரில், ஹெந்தல, கொத்தம்ப	0 0 4·2
113 கொடகெதறவத்த	5 வருஷ 4 தெனமரமும், 60 வருஷ ஒரு தெனமரமுமுள்ள தெனந தோட்டம்	லொக்குமாதகே ஹீன் அபடி, ஹெந்தல, கொத்தம்ப	0 0 6·1
114 கொத்தம்பகேஹ முள்ள	வாய்க்காலின் பகுதியைக்கொண்ட நெல்வயல்	கமாசரிகே செளனஹாமி, ஹெந்தல, கொத்தம்ப	0 0 29

த.எ.ந்.	காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின பெயர்	விசாலம், எ. ரூ. ப.
115	மஹவத்த அலலது நொகறகஹ கொறடுவ	20-50 வருஷ 41 தென்னமரங்களும, 5-15 வருஷ 30 கமுகமரங்களும, 6 வருஷ ஒரு மாமரமும், 10 வருஷ ஒரு பலாமரமும், 15 வருஷ ஒரு தோடை உள்ள தென்னந தோட்டம்	சிங்கரககானகே ஹீனா, ஹெநதல, கொத்தமப	0 1 6.4
116	கொத்தம்பகேவத்த	20 வருஷ சிறுநேரெனலா	வனனி ஆராசகிககே டிங்கிறிஹாமி, புலத்தற	0 0 8.3
117	நதமலகஹதெனியய	நெலவயல	கமாசகிககே செளனஹாமி, ஹெநதல, கொத்தமுலா	0 0 21.7
118	பஹலவத்த	60 வருஷ ஒரு தென்னமரமுள்ள தோட்டம்	(1) வனனி ஆராசகிககே டொன பெனேறில, (2) மேறபடி உடேனில, (3) பளனியாகே எலியல, எலலோரும் ஹெநதல, கொத்தமுலா	0 0 24.7
119	வனசியாகமே பேலி அககுல்குமபுற	நெலவயல	நதனசிறி ஆராசகிககே பாபுசிறி அபபுஹாமி, பனனத்தற	0 0 3.8
96	அமுதவத்த மஹ கொறட்டுவ அலலது கலேவல கும்புற	20 வருஷ 16 தென்னமரங்களும, ஒரு பகுதி வாயக காலையுங் கொண்ட நெல வயலும், தென்னந தோட்டமும்	வனனி ஆராசகிககே உடேனில, பனனத்தற	0 1 38.5
97	—	பாலிக்கப்படவில்லை	—	—
98	ஒளகனகேவத்த	5 வருஷ சிறுநெலாவும் வாயக்காலின ஒரு பகுதியும்	உமுகமுவ பஞ்சாதிஸல தேரே, பனனத்தற	0 0 17.5
99	ஷே	சேனை	ஷே	0 0 4.1
100	பாலுபானசாலவத்த	சேனை	வனனி ஆராசகிககே டொன பெனேறில, பனனத்தற	0 0 3.8
உபட இல. 2, கடைசிக கிராமபட இல. 274. கிராமம்—உடுகலமொறறே.				
60	பானசாலவத்த	தென்னந தோட்டம், 30 வருஷ 5 தென்னமரங்களு	(1) நதனயக்க ஆராசகிககே டொன சாலில, (2) டொன அனதிரயல டிசானயகே, உடுகலமொறறே	0 0 26.1
61	அதறபலபெலேஅத்தரமக	தரவ நிலம்	(1) நதனயக்க ஆராசகிககே டொன சாலில, உடுகல மொறறே, (2) உறுகமுவ பஞ்சாதிஸல தேரே, ஹெநதல, கொத்தமப	0 0 34.8
62	றுப்பவத்த	தோட்டம் 6 வருஷ 3 கமுகமரம்	(1) நானயக்கார ஹேவா அமுதகே மாறறின, உடுகல மோறறி	0 0 8.1
63	ஹமலிலகஹகொறறுவ	5 வருஷ பெங்கிரி, 50 வருஷ ஒரு தென்னமரம்	கொடித்தகுவககு ஆராசகிககே டொன யனடிறிஸ, உடுகல மோறறி	0 0 11.1
64	மீகஹவத்த	10-60 வருஷ 7 தென்னமரம், 10 வருஷ ஒரு கமுகமரம், 10 வருஷ ஒரு ராப்பலா, 10 வருஷ ஒரு தோடை உள்ள தென்னந தோட்டம்	மஹாமம் டிசானயக்க டொன பெனேறில, உடுகல மோறறே	0 0 30.6
65	கிறிகொனனகேவத்த	60 வருஷ ஒரு பலாமரம், 5 வருஷ ஒரு தென்னமரம் உள்ள தோட்டம்	ஹேவா வனனி ஆராசகிககே யுவானில, உடுகலமொறறே	0 0 10.1
66	ஷே	25 வருஷ 9 தென்னமரம், 20 வருஷ ஒரு பலாமரம் 10 வருஷ ஒரு கமுகமரம், 20 வருஷ 2 பெலிமரம் 25 வருஷ 2 தோடை, 20 வருஷ 2 யல உள்ள தோட்டம்	(1) மாகமம் டிசானயக்க டொன அனதிரயல, உடுகல மோறறே, (2) கங்காணமகே நோனஹாமி	0 0 31.7
67	கலகெடியோலினான	நெலவயல	வனனி ஆராசகிககே யுடேனில, உடுகலமொறறே	0 0 31
68	கெஹேலவத்த	15-30 வருஷ 6 தென்னமரமுள்ள தென்னந தோட்டம்	(1) விககிறம் நதனயகே பெனேறில, (2) வியானகே சியதோறில, (3) மேறபடி எடலின, (4) மேறபடி பொடிஹாமி, (5) மாகமம் டிசானயக்க டொன பெனேறில, உடுகலமொறறே	0 0 7
69	மஹாவத்த	15 வருஷ 20 தென்னமரம், 40 வருஷ ஒரு மாமரம்	மாகமம் டிசானயக்க டொன பெனேறில, உடுகலமொறறே	0 0 22.7
71	மஹவத்தேகுமபுற	நெலவயல	ஷே	0 0 4.1
72	டங்கஹகொறறுவ	வெறும் நிலம்	(1) வியான ஆசகி கங்காணமகே டேவிடிகுஞ்சோ, தறப்பெறிய, (2) டொன டிசானயகே ஹேவாவிதானகே ஹறமானில, உடுகலமொறறே	0 0 4
73	சியம்பலகஹகுமபுற	நெலவயல	(1) வனனி ஆராசகிககே டொன பேறில, (2) மேறபடி டொன நிககுலஸ, (3) மாகமம் டிசானயக்க டொன பெனேறில, (4) சேனயககே நோனஹாமி, உடுகல மொறறே	0 2 38
74	டங்கஹகொறறுவ	தெனிய	(1) வியான ஆசகி கங்காணமகே டேவிடிகுஞ்சோ, தறப்பெறிய, (2) டொன டிசானயகே ஹேவா விதானகே உடுகலமொறறே	0 0 1.1
75	அறலுகஹகொறறுவ	நெலவயல	வியான ஆசகி கங்காணமகே டேவிடிகுஞ்சோ, தறப்பெறிய	0 0 19
76	கோங்கஹகொறட்டுவே தெனிய	நெலவயல	(1) ஹேவா, விதானகே டொன டிசானயகே (2) மேறபடி காயில, உடுகலமொறறே	0 0 8.4
77	கோங்கஹகொறட்டுவே	தென்னந தோட்டம்	(1) வியான ஆசகி கங்காணமகே டேவிடிகுஞ்சோ, (2) ஹேவா விதானகே டொன டிசானயகே, உடுகலமொறறே	0 0 0 2
78	கங்கஹஹேன	ஷே	(1) மஹாமம் டிசானயக்ககே டொன பெனேறில, உடுகல மொறறே	0 0 4.2
79	ஷே	ஷே	ஷே	0 0 3
80	ஒய்கொடவத்த	30 வருஷ ஒரு தென்னமரம், 6 மாத 7 தென்னம பிளளிகளுள்ள தென்னந தோட்டம்	மஹாமம் டொன பலறியன, உடுகலமொறறே	0 0 26.1
81	பட்டுவத்த	பெங்கிரி, 12 வருஷம்	(1) நதனயக்க ஆராசகிககே டொன காலில, (2) டிசானயககே டொன அநதிரியல, (3) மாகமம் கீகன காமகே டொன யுவானில, உடுகலமொறறே	0 0 32.7
82	பினறொறறுவத்த	பெங்கிரி, 5 வருஷம்	(1) மாகமம் டிசானயக்க டொன பெனேறில, உடுகல மோறறி	0 0 14.9
83	கற்றுலிலஹேன வியானகே கொறறுவ வும் கலோண்டலாய கொறறுவ	12-15 வருஷ 28 தென்னமரம், 10 வருஷ ஒரு எலு மிசசைமரமுள்ள சேனையும் தோட்டமும்	உ. உ. வனனிகம, பழைய விதான ஆராசகி, பனனத்தற	0 2 9.4

எடுத்துக்கொள்வதற்கான எததனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகொண்டே பிரதிபலிப்பாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம் (இந்) (ஒகரோபர்) ஐப்பசி மாதம் 27 ந தேதியிலன்று முற்பகல் 9.30 மணிக்ரு பெலியத்த பட்டின சபை கந்தோரில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்க ளிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பர்ந்தொட்டைக் கச்சேரி,
1950 ம் (இந்) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 7 ந உ.

எ. பி. எஸ். என். புள்ளைநாயகம்,
உதவி அரசாட்சி ஏசனரர்.

கிராமவளாததிகு எனனும் பரிசங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

கொமபயின் சப்ளிமெனரர் I. F. V. P. 381, 564, 565, 566, 571. குறிசுகிள—மலகமுல, புல்கொல
டேனியா, ரலகமமனனிவ, பறணகம், மாலநூறுவ.

F. V. P. 381. மலகமுல.

துண்டு: காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
13 மறங்குகொல்ல	தெனநத் தோட்டம் 40-50 வருஷம், ஒரு ரேட்டின கே. எஸ். பீ. எஸ். கே. ரி. கலயப்பா செட்டியார், 293, 0 0 20 பகுதி	கே. எஸ். பீ. எஸ். கே. ரி. கலயப்பா செட்டியார், 293, 0 0 20 கடை ரேட்ட, கொழுமுடி	

F. V. P. 564. புல்கொலடேனிய.

23 ஷே	தெனநத் தோட்டம் 40-50 வருஷம், தற்காலிக கட்டிடம் ஒன்று கூறை, மண்சிவா கிணறு, நெற் காணி	ஷே	7 1 39
24 ஷே	நெற்காணி	ஷே	0 3 14
26 ஷே	தெனநத் தோட்டம் 40-50 வருஷம், றப்பரும், தேங்காயும், 30 வருஷம்	ஷே	10 0 34

F. V. P. 565. ரல்காலடுலுவ.

31 ஷே	தெனநத் தோட்டம் 40-50 வருஷம், றப்பரும், தேங்காயும் 30 வருஷம்	ஷே	2 2 37
32 ஷே	தெனநத் தோட்டம், றப்பா 30 வருஷம்	ஷே	0 2 12
35 மறங்குகொல்ல எஸ்ரேற்	நெற்காணி, ஒலிறற், தெனநத் தோட்டம் 40-50 வருஷம், 2 கட்டிடம், மண்சிவா ஓர் ஒலைமுக்கு, ஒரு மண்சிவா ஓடு, 2 தற்காலிக கட்டிடம், ஒரு தற்காலிக றப்பா எரியும் அறை, ஒரு ஸரோரா, ஒரு கொப்பரு கொட்டில், ஒரு மண் கிணறு, ஒரு கற கிணறு, ஒரு மாட்டு வண்டில் கொட்டில், ஒரு கக்கச்ச, பலகைச் சிவா ஒலை கூரை	ஷே	86 2 29

F. V. P. 566. பறணகம்.

112 ஷே	நெற்காணி, கல்லுமலை, தெனநத் தோட்டம், 40-50 வருஷம், ஒரு தற்காலிக கட்டிடம், 2 மண் கிணறு, ரேட்டின பகுதி	ஷே	82 0 26
--------	---	----	---------

F. V. P. 571. மலநேறுவ.

76 ஷே	தெனநத் தோட்டம் 40-50 வருஷம், ஒரு தற் காலிக கட்டிடம், ஒரு கிணறு	ஷே	12 0 9
81 ஷே	தெனநத் தோட்டம் 40-50 வருஷம், ஒரு கூலி லையின, 2 தற்காலிக கட்டிடம் கூரையும், மண் சுவரும், ஒரு கற கிணறு, ரேட்டின பகுதி	ஷே	52 2 5
82 ஷே	தெனநத் தோட்டம் 40-50 வருஷம்	ஷே	7 0 1
83 ஷே	ஷே	ஷே	2 1 1
			264 2 27

எடுத்துக்கொள்வதற்கான எததனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகொண்டே பிரதிபலிப்பாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1950 ம் (இந்) (ஒகரோபர்) ஐப்பசி மாதம் 23 ந தேதியிலன்று காலை 9 மணிக்ரு குருநாடல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

குருநாடல் கச்சேரி,
1950 ம் (இந்) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 6 ந உ.

டபிள்பு. ரி. ஜயசிங்கு,
உதவி அரசாட்சி ஏசனரர்.

புத்தளம் ஆ. என். ஏ. எஸ். ஆஸ்பத்திரியை விருத்திசெய்ய எனனும் பரிசங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

பிரதமப்படத்தது இன். A. 1,043. குறிசுகி—புத்தள பட்டின எல்கைகளுள்ளிருக்கும் புத்தளம் தெற்கும்,
புத்தளம் பத்த பகுதிக்குச் சேரந்த தில்லையடிபும்.

துண்டு: காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 அறப்பறங்கிசேனை	5 தெனநத் தோட்டம், 30 வயதுக்கு மேற்பட்ட 6 பனை மரங்களும், 8 வயதுள்ள 8 பனைகளுக்கும் அடங்கிய தோப்பு	ரா. எஸ். எம். முகமது காதிம் மரைக்கார் ஹாஜா உமமாவும், எ. எஸ். ஏ. எம். பஜலுள்ள மரை காரும், புத்தளம்	0 2 15.5
2 ஷே	ஒரு தெனநத் தோட்டம், 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு பனை மரமும், 3 வயதுள்ள 2 பனைகளுக்கும், 2 நிரந்தர கட்டிடங்களும் அடங்கிய காணி	ஷே	0 2 38.8
3 ஷே	30 வயதுக்கு மேற்பட்ட 3 பனைமரங்களும், 3 வயதுள்ள 4 பனைகளுக்கும், நிரந்தர கட்டிடங்களும், குள மும் அடங்கிய காணி	ஷே	3 0 32.6

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1950 ம (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 3 ந திகதி காலை 10 மணிகு புத்தளம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தம்க்கு அக்காணிகளினுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுவை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

புத்தளம் கச்சேரி,

1950 ம (ஒக்டோபர்) ஆவணிமீ 30 ந உ.

ஆ. அருள்பிரகாசம்,
உதவி அரசாங்க ஏசனரே.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் ஆட்சி உரிமை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின பிரகாரம் இத்தால் அறிவிக்கிறேன்.

பிரதமப்பட இல. A. 1,036.

துணர். காணியின் பெயர்.

விபரம்

உரித்தாணியின் பெயர்.

விசாலம்.

ஏ. ஞா. ப.

- | | | |
|-----------------------------|---|--|
| 1 மடங்கலுவல்த, கொல்கலு வத்த | 30 வயதுள்ள 108 தெனைய மரங்களும், ஒரு பலா மரமும், ஒரு ஸ்ரீமதி. டபிளயு கே. மைகல பா 1 2 24.1 ஹெல மரமும், ஒரு விளா மரமும், 5 முதல் 20 வயது வரையுள்ள 5 மாமரமும், ஒரு தற்காலிகக் கூட்டுமானமும், (இறைச்சிக் கடை), ஒரு தற்காலிக வீடும உரிய தோட்டம் | இரண்டு, வெண்பப்புவ |
| 2 மடங்கலுவல்த | 30 வயதுள்ள 49 தெனைய மரங்களும், 8 பாகு மரங்களும், 2 பலா மரங்களும், ஒரு விலைவெத்திரி மரமும், 5 முதல் 20 வயது வரையுள்ள பஞ்சு மரமும், தற்காலிகக் கூட்டுமானமும், (தவறையின்), ஒரு தற்காலிக வீடும, ஒரு தற்காலிக குசினியும், ஒரு கிணறும் உள்ள தோட்டம் | 2 நான்குகாரர் வான்குல பட்டெண்டி. 0 2 6.6 டிகே போல அலக்சேனடா பெரூ, வெண்பப்புவ |

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறையடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1950 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 14 ந தேதி, காலை 11 மணிகு, மாணுவிளை காரியாதிகாரின கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணிகளை ஆட்சி உரிமை எடுத்தற்கான நஷ்ட ஈடு புறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1950 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 7 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் (இரண்டு பிரதிகளில்) எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

புத்தளம் கச்சேரி,

1950 ம (செப்டெம்பர்) புரட்டாசிமீ 5 ந உ

ஆ. அருள்பிரகாசம்,
உதவி அரசாங்க ஏசனரே.
புத்தளம்-சிவாபம் டிஸ்திரிக்.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இது அடவலையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடுக்கலான தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஜெனரல் செனநாயகர் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம (ஒக்டோபர்) ஆவணிமீ 14 ந உ

டடலி செனநாயகர்,
காணி, விவசாய மந்திரி.

அடவலையின்.

ஆரம்பப்பட இல. A 1,548. கிராமம்—உடோவித்த.

துணர். காணியின் பெயர்.

காணி விபரம்.

உரிமை கேட்பவா பெயர்

விசாலம்.

ஏ. ஞா. ப.

1 'மாருமபுரை .. நெலவயல் ..

.. எல். ஏ. கிரிபண்டா, உடோவித்த, கம்பளை

0 1 26

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதைக்கொள்ளும் அடவலையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 17 ந திகதி மாலே 3 மணிகு கணடிக் கச்சேரியில் எனமுன்பு தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 17 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும்

கண்டி டிஸ்திரிக்டு உதவி ஜனரல் கிசா ஜோசப் எரல்ட் குணசேகர ஆகிய நான் மேற்கொண்ட 1950 ம ஆண்டு இலக்கக் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கணடிக் கச்சேரி,

1950 ம (செப்டெம்பர்) புரட்டாசிமீ 11 ந உ

வி ஜெ. எசு குணசேகர,
கண்டி டிஸ்திரிக்டு உதவி ஜனரல்.

அடவலையின்.

ஆரம்பப்பட இல. A 1,548. கிராமம்—உடோவித்த.

துணர். காணியின் பெயர்

காணி விபரம்

உரிமை கேட்பவா பெயர்

விசாலம்.

ஏ. ஞா. ப.

1 மாருமபுரை .. நெலவயல் ..

.. எல். ஏ. கிரிபண்டா, உடோவித்த, கம்பளை

0 1 26